

வருடாந்த அறிக்கை 2021

தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை

உள்ளடக்கம்

அமைச்சரின் செய்தி

PAGE 4



தலைவரின் செய்தி

PAGE 5



நோக்கு மற்றும் பணி

PAGES 6-7



அறிமுகம்

PAGE 8-9



முகாமைத்துவ ஊழியர்கள்


PAGES 10-14

பணிப்பாளர் சபையின்
அறிக்கை 2021

PAGES 15 -16



உள்ளடக்கம்



அமைச்சரின் செய்தி



தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் (NLDB) 2021 ஆண்டுக்கான அறிக்கையை சமர்ப்பிப்பதில் நான் பெருமையடைகிறேன். இந்த ஆண்டு, எங்கள் நாட்டின் பண்ணை விலங்கு தொழில்துறையானது விடாமுயற்சி, நவீனத்துவம் மற்றும் கடுமையான உழைப்பின் பிரதிபலனாக காணப்பட்டது. உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட தொற்று நோய் பரவல் மற்றும் பொருளாதார சவால்கள், தொடர்ச்சியான தடைகளுக்கு மத்தியில், பண்ணை விலங்கு தொழில்துறையானது வளர்ச்சியையும் நிலைத்தன்மையையும் மேம்படுத்த (NLDB) தனது மிகச்சிறந்த கடமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளது.

2021 ஆம் ஆண்டில், தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் (NLDB) பிரதான மூலோபாய நோக்கங்களை நிறைவேற்றியதுடன், எங்கள் பண்ணை விலங்கு தயாரிப்புகளின் உற்பத்தித் திறன், தரம் மற்றும் சந்தையின் கேள்வியை மேம்படுத்துவதற்கான விசேட கவனத்தையும் செலுத்தியது. இனப் பெருக்கம், மிருகங்களின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து ஆகிய துறைகளில் நிலையான திட்டங்கள் மூலம், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் நிலைத்த செயல் முறைகளை ஊக்குவிக்கவும் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையானது குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டுள்ளது. உட்கட்டமைப்பு செயற்பாடுகளை நவீனமயமாக்கல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைச் பயன்படுத்திக் கொள்வதற்கான எங்கள் முயற்சிகள், பண்ணை விலங்கு தொழில்துறையை மேலும் வலுப்படுத்த உதவுவதுடன், தேசிய உணவுப் பாதுகாப்பிற்கும் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையானது வெற்றியடைந்துள்ளது.

இதற்கு மேலதிகமாக, பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு செயற்திட்டங்களை மேம்படுத்துதல்

மூலம், சிறந்த மீள்தன்மை திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான திறன்களும் அறிவும் பண்ணை விலங்கு தொழில்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் அம்மக்களின் தொழில்துறையை மேலும் உறுதியானதும் போட்டித்தன்மையுடனும் மாற்றியுள்ளது.

பண்ணை விலங்கு தொழில்துறையின் வளர்ச்சிக்கும் உறுதிப்பாட்டிற்கும் ஆதரவளிக்க தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையானது டிஜிட்டல் பணிக்கான அரசின் ஆதரவினை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்திலும் பண்ணை விலங்கு தொழில்துறையின் வளர்ச்சியையும் உறுதித்தன்மையையும் ஊக்குவிக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் முதலீடு செய்ய அரசு தொடர்ந்தும் செயற்படும். எமது நாட்டின் பண்ணை விலங்கு தொழில்துறையின் அனைத்து மக்களும் பயனடையும் வகையில் வளமான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் நாம் ஒன்றிணைந்து பயணித்து வருகிறோம்.

மஹிந்த அமரவீர

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில்கள் அமைச்சர்



தலைவரின் செய்தி



தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் (NLDB) 2021 ஆம் ஆண்டிற்கான அறிக்கையை சமர்ப்பிப்பதில் நான் உவகை அடைகிறேன். இந்த நிறுவனம், கால்நடைகள், விவசாயம் மற்றும் பால் தொழிற்சாலை தயாரிப்புகளை நவீன தொழில்நுட்பம் மற்றும் புதுமையான முறைகளைக் கையாண்டு உற்பத்திகளை மேற்கொண்டு வருவதுடன் காலத்திற்கேற்றவாறு பெறுபேறுகளை வழங்கி வரும் அரசு சார்புடைய அமைப்பாக இலங்கையில் செயற்பட்டு வருகிறது.

கால்நடை தொழில்துறையின் மேம்பாடு அபிவிருத்தி என்பவற்றுக்காக புதிய இனப்பெருக்க தொழில்நுட்பங்களை அதிக திறனுடனும் நவீன நுட்பங்களுடனும் அறிமுகப்படுத்திய முன்னோடியான நிறுவனம் என்ற பெருமையை தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை கடந்த ஐம்பது ஆண்டுகளாக தக்கவைத்துள்ளது என்பதை பெருமையுடன் அறிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். அரசாங்க திறைசேரிக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தாமல் வெற்றிகரமான செயற்பட்டு வருகிறது. அது மாத்திரமன்றி தேசிய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் எங்கள் நிறுவனம், இலங்கையின் விவசாயத்துறையானது நவீன நுட்பங்களுக்கு ஏற்ப மாற்றங்களை செய்து வருவதுடன் அதற்கு தேவையான செயற்பாடுகளை தொடர்ந்து பூர்த்தி செய்து எமது நாட்டுக்கு பொருத்தமான துறையாகவும் மாற்றமடைந்து வருகிறது.

தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை (NLDB) கடந்த காலங்களில் தனது பால்வளத் துறையின் செயற்பாடுகளில்

குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. அதிகரித்துவரும் கால்நடைகளின் தொகைக்கு ஏற்ப உணவுத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதுடன், எங்கள் பண்ணைகளில் உயர்தரமான பசுமூல உற்பத்தி செய்யக்கூடிய நவீன நுட்பங்களை கையாள்வதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட்டுள்ளோம். இதன் மூலம் பண்ணைகளின் பால் உற்பத்தியை அதிகரிக்க முடியுமான சாத்தியக்கூற்று நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

நவீனமயமாக்கல், விரிவாக்கல் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க காலப்பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதிக வருமானம் பெறக்கூடிய பல புதிய திட்டங்களை நாங்கள் ஆரம்பித்து வெற்றிகரமாக செயற்படுத்த முடிந்துள்ளது. மேலும், அதிக விலையுயர்ந்த நவீன தயாரிப்புகளை எதிர்காலத்தில் சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தும் கட்டத்தில் இருப்பது எம்மை மகிழ்ச்சியடையச் செய்கிறது.

கௌரவ விவசாய மற்றும் பெருந்தோட்டத்துறை வளங்கள்

அமைச்சருக்கும், கால்நடை வளங்கள் இராஜாங்க அமைச்சருக்கும், பிரதித் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை குழுவினர்கள் உட்பட, மேலும் இந்தப் பயணத்தில் எப்போதும் எனக்கு ஆதரவாகவும் பக்கபலமாகவும் உள்ள இந்த நிறுவனத்தின் அபிவிருத்திக்காக என்றும் பணியாற்றி வரும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் நான் எனது மனமாற்றத் திறமையைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

எமது நிறுவனத்தில் திறமையான, புத்திசாலியுமான, நல்ல கல்வி அறிவும் முதிர்ச்சியும் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் உள்ளனர், அவர்கள் எந்தவொரு சவாலையும் அச்சமின்றி சுதந்திரமாக எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளனர். இதன் மூலம், கடந்த காலத்தினைப்போல், நாம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்ய மேலும் அர்ப்பணிப்புடன் தொழில்துறைகளை முன்னோக்கி கொண்டு செல்லத் தயாராக இருப்பதாக மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.

பேராசிரியர் எச்.டபிள்யு. சிரில

தலைவர்

தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை



பார்வை



நிலையான பண்ணை விலங்கு
உற்பத்தியின் முன்னோடியாக,
ருக்க வேண்டும்.



பணி



விலங்கு பொருட்களில்
தன்னிறைவுக்கான தேசிய
தேவைக்கு பங்களிப்பு செய்தல்.



அறிமுகம்

தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்கு (NLDB) 2021 ஆம் ஆண்டு, பாரிய சவாலான ஆண்டாக இருந்தமை குறிப்பிட வேண்டிய விடயமாகும். ஏனைய துறைகள் போலவே, கால்நடைத் தொழில்துறையும், நாட்டிலுள்ள அதிகமான தொழில்துறைகளும் பல்வேறு பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு மிகுந்த இடர்பாடுகளை சந்திக்க வேண்டியேற்பட்டது. குறிப்பாக, கொவிட்-19 (COVID-19) தொற்று நோய் காரணமாக நூட்டின் சகல செயற்பாடுகளும் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்து நாட்டை முழுமையாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சகல துறைகளும் பாதிப்படைந்தது மாத்திரமன்றி நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாரிய நெருக்குதல்கள் ஏற்பட்டன. இந்நிலையில், தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் வருடாந்த இலக்குகளை நிறைவேற்றுவதற்கும் தடையாக அமைந்தது. எனினும், அதன் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத பல உள்ளக மற்றும் வெளியக சவால்களுக்கு மாறாக, தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை டூனுட அதன் பண்ணைகளையும் வளங்களையும் திறம்பட மற்றும் பயனுள்ள முறையில் பராமரிக்கவும் கையாளவும் முடிந்தது.

நாட்டிலுள்ள விவசாயிகளின் கால்நடை மற்றும் கோழிப் பண்ணையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையானது ஆண்டு முழுவதும் முழுமையான அர்ப்பணிப்பை தொடர்ந்து செய்து வந்தது. இதனடிப்படையில், பல தனியார் கோழிப் பண்ணையாளரின் இனப்பெருக்க நிறுவனங்கள் நிதி இழப்புகள் காரணமாக தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது இடை நடுவில் நிறுத்திய போதிலும், தேசிய கால்நடை அபிவிருத்தி சபையானது (NLDB) விவசாயிகளுக்கு குஞ்சு கோழிகளை வழங்கும் நடவடிக்கையை தொடர் முயற்சியாக எவ்வித தடைகளும் இன்றி விநியோகித்து வந்தது. சில இனப்பெருக்க திட்டங்கள் ஆண்டு முழுவதும் இழப்புகளை சந்தித்த வேண்டி ஏற்பட்டது. குறிப்பாக பசு, எருமை மற்றும் பிற கால்நடை நடவடிக்கைகள் என்பன நீண்டகால திட்டங்களுடன் நிதியியல் செயற்பாட்டில் மிகவும் அவதானத்துடன் பராமரிக்கப்பட்டன. குறிப்பாக, சபையானது தனது வள முகாமைத்துவம் ஊடான சிறப்பான செயற்பாட்டின் காரணமாக

ஆண்டின் இறுதியில் ரூபா 158 மில்லியன் லாபத்தைப் பெற்றது.

இந்த வருடாந்த அறிக்கை ஆண்டின் நிதி மற்றும் செயற்பாட்டு முன்னேற்றங்களை விவரிக்கும் முக்கியமான சாராம்சங்களை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்களாக பணிப்பாளர் சபையின் முன்னோக்குகள், கணக்காய்வாளர் நாயக திணைக்களத்தினால் பரிசோதிக்கப்பட்ட மற்றும் சான்றளிக்கப்பட்ட ஆண்டின் கணக்குகள், மேலும் கணக்காய்வாளர் நாயகத்தின் கூற்றினை உறுதிப்படுத்தும் உண்மையானதும் நீதியானதுமான நிதி அறிக்கைகள், வை அனைத்தும் பணிப்பாளர் சபையின் முக்கிய சாதனைகளாகும்.

உள்ளூர் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில், பணிப்பாளர் சபையானது 430 இளம் மாட்டு கன்றுக் குட்டிகள் விநியோகம் செய்ததுடன், 25,72,642 பிரய்லர் கோழிக்குஞ்சுகளையும், மற்றும் 6,41,562 இனப்பெருக்கக் கோழிக்குஞ்சுகளையும் நாடளாவிய ரீதியில் வழங்கியது. இது எமது விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவியது.

கூட்டங்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், ஆண்டில் 24 பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, 285 விவசாயிகளுக்கு நேரடித் தொழில்பயிற்சி மற்றும் நடைமுறையுடனான அறிவையும் பெற்றுக் கொண்டனர். அத்துடன், பணிப்பாளர் சபை முக்கியமாக இனப்பெருக்க பொருட்களை உருவாக்குவதற்கான இனப்பெருக்கப் பண்ணைகளை பராமரித்து வந்தது. இதன் மூலம் 97,74,164 லீட்டர் பசும் பால் மற்றும் 5,87,194 லீட்டர் எருமை பால் உற்பத்தி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த எண்ணிக்கையில் சுமார் 50 மூ பாலினைக் கொண்டு பெறுமதி சேர் பொருட்களாக மாற்றப்பட்டு, தரமான பொருட்களாக நுகர்வோருக்கு விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும், தேசிய கால்நடை அபிவிருத்தி சபை அதன் தெங்கு பெருந் தோட்டங்களில் 1,70,18,801 தேங்காய்களை உற்பத்தி செய்தது. அவை ஒருங்கிணைந்த பயிர்-கால்நடை பண்ணைகளாக செயற்பட்டன.

2021 ஆம் ஆண்டில், பணிப்பாளர் சபை நாட்டின் நலநன் கருத்திற்கொண்டு நாடளாவிய ரீதியில் காணப்படும் தனது 32 பண்ணைகளில் பல்வகை கால்நடை மற்றும் கோழி இனங்களை பராமரித்து வருகின்றது. மேலும், வரையறுக்கப்பட்ட நிதி வளங்கள் இருந்த போதிலும், கால்நடை மற்றும் விவசாயத் தேவைகளுக்குப் பொருத்தமான நிலங்களை இனங்கண்டு அதிகளவில் பயன்படுத்துவதற்கும் தேசிய பண்ணைகள் அபிவிருத்தி சபை (NLDB) நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. எவ்வாறாயினும், பணிப்பாளர் சபையானது ஒட்டுமொத்தத்தில் தனது சொத்துக்களை நீண்டகால முன்னேற்றத்திற்காகவும், தேசிய பண்ணைகள் அபிவிருத்தி சபை (NLDB) மற்றும் கால்நடை துறையின் அபிவிருத்திக்காக வெற்றிகரமான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.




அறிமுகம்

தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை (NLDB) நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மூலோபாய திட்டங்களின் அடிப்படையில் 32 பண்ணைகளை தன்னகத்தே கொண்டு செயற்பட்டு வருகின்றது. இந்தப் பண்ணைகளில் ஒரு பயிற்சி மையம் மற்றும் ஒரு பால் விநியோகம் மற்றும் பதனிடல் பிரிவு என்பன அடங்கும். இந்த நிறுவனங்கள் மத்திய மலைநாடு, நடு நிலப் பகுதி, தெங்கு முக்கோணம் மற்றும் வறண்ட பகுதி போன்ற, டங்களில் செயற்பட்டு வருகின்றது. இவை எங்கள் நோக்கத்தினை அடைவதற்கான விரிவான மற்றும் சீரான அணுகுமுறையை செயற்படுத்த உதவுகிறது.



Location of NLDB farm

தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை பண்ணைகளின் அமைவிடங்கள்




முகாமைத்துவ பணியாளர்கள் 2021

பொது முகாமையாளர்,
தலைமையகத்தின்
செயற்பாடுகளையும் பிராந்திய
பகுதிகளின் செயற்பாடுகளையும்,
பிரதிப் பொது முகாமையாளர்,
உதவி பொது முகாமையாளர்

மற்றும் பகுதி முகாமையாளர்கள்
/ பிரிவுக்கு பொறுப்பான
தலைமைகள் (ரிமுனுவ) அல்லது
காரியாலயத்திற்கு பொறுப்பான
அதிகாரிகள் (முஜுனுவ)
ஆகியோருடன் நெருக்கமான

தொடர்புகளை பேணிக்
கொண்டு சுமுகமான முறையில்
நிறுவனத்தை வழிநடத்திச்
செல்கின்றார். பணிப்பாளர் சபையின்
செயற்பாடுகளை இலகுவதும்
நோக்கில் மொத்தமாக 80

தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை - நிறுவன கட்டமைப்பு




முகாமைத்துவ பணியாளர்கள் 2021

முகாமைத்துவ பணியாளர்கள், 11,441 ஹெக்டேரில் பரந்துவிரிந்து காணப்படும் 32 பண்ணைகள் மற்றும் அந்தப் பண்ணைகளில் பல்வேறு வகையிலான கால்நடை வளர்ப்புகள், கோழி வளர்ப்பு மற்றும்

பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் என்பனவும் இடம்பெற்று வருகின்றன. இந்த சபையானது பல்வேறு வகையிலான உள்ளக மற்றும் வெளியக சவால்களை எதிர்நோக்கியிருந்த போதிலும்,

முகாமைத்துவ குழுவானது ஆண்டின் சகல திட்டங்களையும் வெற்றிகரமான முறையில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



முகாமைத்துவ பணியாளர்கள்

பொது முகாமையாளர்	பிரதி பொது முகாமையாளர் (DGM)/ உதவி பொது முகாமையாளர் AGM	தலைமையகத்தின் முகாமையாளர்கள் / பண்ணைகள்	தலைமையகத்தின் காரியாலய பிரிவு / பண்ணைகள்
Mr. A.M.P.A. Adikari		முகாமையாளர்கள்	
	திரு. எம்.டி. கருணாதிலக்க (DGM - P & FRD)	திருமதி. எச்.பி.எஸ். குணரத்னே மேனிக்கே	சந்தைப்படுத்தல்
		திரு. எம்.ஆர். ருவன் திலகசிறி	நிதி
		உதவி. முகாமையாளர்கள் (HOD)	
	திருமதி. எஸ்.ஏ.எஸ். தேவரப்பெரும (AGM - HR & Admin)	திருமதி. எம்.கே.கே. ரோஷினி	மேற்பார்வை மற்றும் மதிப்பீடு
		திருமதி. என்.எஸ். வணிகதுங்க	விநியோகம்
		திருமதி. என்.டபிள்யூ.ஏ.என்.யு. வீரசிங்க	நிதி
		திரு. கபில் அமரசேன	
	திரு. டி.பி.டபிள்யூ. தர்மரத்ன (DGM) (L & PD)	திரு. நலிந்த புஷ்பகுமார	கணக்காய்வு
		பண்ணை முகாமையாளர்கள்	
		திரு. டி.ஐ.எஸ்.கே. தேவமெத்தா	ஆண்டுகம்
		திரு. டி. விதானபதிராண	மெல்சிறிப்புர
	திரு. எச்.டபிள்யூ.எஸ். பிரேமரத்ன (AGM-போபத்தலாவ)	திரு. எச்.டபிள்யூ.என். நந்தகுமார	வெலிகந்த
		திரு. டி.ஐ.எஸ்.கே. தேவமெத்தா	ரொசிட்டா
		திரு. ஜே. மகிந்தரத்ன	மார்ப்டின்
		திரு. கே.ஏ.டி.சி. குலவன்சே	பெலிகம்
	திரு. எம்.ஜே. விஜேரத்ன (AGM- ஹொறகெல்லி)	திரு. கே.பி.டி.எஸ்.கே.கே.பி. ரலபனாவ	மரந்தலில்
		திரு. ஏ.கே.கே. ஓலகேதர	கெளல்வெவ
		திரு. டபிள்யூ.பி.என். வனசிங்க	மெனிக்பாலம்
	திரு. ஆர்.டபிள்யூ.எம்.கே.டி.என். அமுனுகம் (AGM- ரிதியகம்)	பதில் பண்ணை முகாமையாளர்கள்	
		திரு. பி.டி.என்.பி.கே. பண்டார	கரண்டகொல்ல
		திரு. ஆர்.எம்.யு.ஏ. ரத்நாயக்க	ருக்கத்தான
		திரு. கே.ஜி.டி. குணதிலக	மஹாபெரியத்தென்ன
		திரு. டபிள்யூ.ஜி.ஆர்.ஜி. விஜேதிலக	டயகம்
	டாக்டர். கே.ஜி.ஜே.எஸ். டிஸ்கனா (AGM- கால்நடை மருத்துவம்)	திரு. ஜே.எம்.எம்.டி. ஜெயசுந்தர	போபத்தலாவ
		திரு. எச்.டபிள்யூ.எம். சோமரத்ன	கல்பொருள
		திரு. ஏ.எம்.கே.ஜி. அதிகாரி	நிக்கவரெட்டிய
		உதவி பண்ணை முகாமையாளர்கள் / பொறுப்பு அதிகாரிகள் (முஜஹ):	
		திரு. டி.டி. ரந்திக பத்மலால்	பொலன்னறுவ
		திரு. என்.எம்.எஸ்.என். பண்டார	மிரிஸ்வத்த
		திரு. எச்.எம்.டி. ஹசரங்க	மாரவில
		திரு. பி. திருச்சந்திரன்	எம்ஸ்லிசி
		திரு. என்.ஏ.டி.யு. டயஸ்	வீரவில
		திரு. டி.எம்.பி.ஏ.கே. திலகரத்ன	நாரங்கல
		திரு. டி.எம்.ஜி.பி. பண்டார	ஹரகம்
		திரு. கே. லியனாராச்சி	பொலொந்தலாவ
		திரு. ஏ.பி. டி. சில்வா	கொட்டுக்கச்சிய
		திரு. ஆர்.சி. கருணாசேன	ஓயமடுவ
		திரு. ஆர்.எஸ்.எசி. ஜயசிரி	பரசன்ஹாவெவ
	திரு. பி.ஏ.ஜே.எஸ். பத்திரன (AGM – MLE)	திரு. ஜி.டி.என். அஞ்சன	வெலிசர

முகாமைத்துவ பணியாளர்கள்

,ந்த பணிப்பாளர் சபையானது கால்நடை பராமரிப்பிற்காக ஐந்து கால்நடை மருத்துவர்களைக் நியமித்திருந்தது.

கால்நடை மருத்துவர்களின் பெயர் விபரங்கள்	பண்ணைகள்
டாக்டர். டபிள்யூ.ஏ.எஸ்.எம். பிரேமரத்ன	ஹோரகெல்லி
	ஆண்டிகம
	கல்பொகுன
	கெளல்வெவ
	நாரங்கல
	ருக்கத்தான
	பொலொந்தலாவ
	மரந்தவில
டாக்டர். (திருமதி) ஆர்.ஏ.ஏ.எஸ்.கே. ரேனபான	ரிதியகம
	வீரவில
டாக்டர். கே.எஸ். மதுசங்க	டாக்டர். கே.எஸ். மதுசங்க
	பெலிகம
	கொட்டுக்கச்சிய
	ஓயமடுவ
	பரசன்கஸ்வேவ
	பொலன்னறுவ
	வெலிகந்த
	மெல்சிறிபுர
	நிக்கவரெட்டிய
டாக்டர். கதிரேசன் தனஞ்சயன்	மெனிக்பாலம
	போபத்தலாவ
	டயகம

அட்டவணை 02: 2021ஆம் ஆண்டில் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் கால்நடை மருத்துவர்களின் நியமனங்கள்





பணிப்பாளர் சபையின் அறிக்கை - 2021

2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையை சமர்ப்பிப்பதில் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையானது (NLDB) பெருமிதம் அடைகிறது. இந்த அறிக்கையில் பணிப்பாளர் சபையின் செயற்பாடுகள், விளக்கங்கள் மற்றும் கடந்த காலங்களில் ஏற்பட்ட சவால்கள் என்பவற்றை விரிவாக தருகின்றது.

பணி மற்றும் பிரதான செயற்பாடுகள்

தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் (NLDB) பிரதான பணியாக கால்நடைகளை விருத்தி செய்தல் மற்றும் கால்நடை இனப்பெருக்கத்தை ஊக்குவித்தல் என்பனவே முக்கியமானதாக கருதப்பட்டது. இதற்காக பயிர் நிலங்களில் தரமான இனப்பெருக்க மாடுகளைச் சிறந்த விலைகளில் வழங்குவதை உறுதி செய்தல்.

■ கால்நடை இனப்பெருக்கம்: தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை டிசம்பர் 31 பண்ணைகளைக் கொண்டு இயங்கி வருகிறது. இவற்றில் மாடுகள், எருமைகள் இவற்றில், ஆடு, மாடுகள், பறவைகள் மற்றும் ஏனைய பாரம்பரியமற்ற கால்நடைகள் மற்றும் பறவைகள் இனங்கள் என்பன இனப்பெருக்க செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

■ தென்னந் தோட்டங்கள்: தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை டிசம்பர் 4,100 ஹெக்டேயர் பரப்பில் தென்னந் தோட்டங்களை நிர்வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இது கால்நடை செயற்பாடுகளுடன் இணைக்கப்பட்டு தேசிய தெங்கு உற்பத்தியில் பிரதான பங்கினை வகிக்கின்றது. இந்த தென்னைகளில் இருந்து கொப்பரா மற்றும் தேங்காய் எண்ணெய் என்பன தயாரிக்கப்படுகின்றன.

கொவிட் 19 தொற்றுநோய் தாக்கம்

கொவிட் 19 உலகத்தொற்று நோய் பரவல் காரணமாக தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை டிசம்பர் இன் செயற்பாடுகள் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டதுடன் இத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. பொருளாதாரத்தில்

உறுதியற்ற நிலை, விநியோக செயற்பாட்டு கட்டமைப்பில் ஏற்பட்ட இடையூறுகள், மற்றும் இறக்குமதி / ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என்பன விவசாய உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் செயற்பாடுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த சவால்களுக்குப் பரிந்துரைகளோடு, தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை டிசம்பர் தனது குறிக்கோளை தொடர்ந்து நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயலாற்றியதுடன் இந்த வெற்றிகரமான செயற்பாட்டுக்காக ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் திடமான தீர்மானங்கள் காரணமாக இருந்தன.

சொத்துக்களை விருத்தி செய்தலுக்கான முதலீடு

நிலையானதும் நீண்டகால வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு மற்றும் செயற்திறன் மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில், தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை டிசம்பர் 2021ஆம் ஆண்டில் சொத்துகள் மற்றும் கருத்திட்டங்கள் பலவற்றில் முதலீடு செய்துள்ளது. இந்த முதலீடுகளானது அடிப்படை உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்தல், வளங்களை திறமையாக பயன்படுத்தல் மற்றும் பணிப்பாளர் சபையின் பணியை வெற்றிகரமாக நடத்திச் செல்வதற்கு உந்து சக்தியாக இருந்தது. கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பண்ணைகளின் முதலீடு செய்யப்பட்டுள்ள சொத்துக்களின் விபரங்களைக் காணலாம்:

பண்ணை	முதலீடு மற்றும் சொத்துக்களின் விருத்தி	பெறுமதி (ரூபா)
பொலன்னறுவை	சிலேஜ் பாலிங் திட்டம்	198,364,637
மெல்சிறிபுற	விற்பனை பிரிவுகளை புதுப்பித்தல்	4,240,962
	காவலருக்கு புதிய வீடு நிர்மாணித்தல்	934,873
மஹபெரியதன்ன	பல்பொருள் அங்காடி புதுப்பிப்பு	4,095,895
	புதிய குளியலறை நிர்மாணம்	10,404,547
	பன்றி வளர்ப்புக்கான கூடாரத்தை திருத்துதல்	1,057,381
ரிதியகம்	நீர் பம்பி மற்றும் இணைப்பு முறைமைகள் பொருத்துதல்	20,399,777
	புதிய கழிப்பறை நிர்மாணம்	1,569,670
நாரங்கல்ல	பால் பதனிடல் தொகுதியை புதுப்பித்தல்:	1,599,830
கரங்கொல்ல	இனப்பெருக்க பகுதியை பழுதுபார்த்தல்	1,118,000
மாரவில	புதிய தொழிலாளர் வீடு நிர்மாணம்	1,293,214
மொத்த முதலீடு		245,078,786

அட்டவணை 03: சொத்துக்களை விருத்தி செய்தலுக்கான முதலீடு 2021

தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபை (டிசம்பர்) இனால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முதலீடுகளானது உட்கட்டமைப்பு அபிவிருத்தி, தொழில்நுட்பத் துறைகளின் முன்னேற்றம் மற்றும் செயற்பாட்டுக் விருத்தி போன்ற துறைகளை அபிவிருத்தி செய்வதன் மூலமாக (டிசம்பர்) தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபையானது இலங்கையின் விவசாயத் துறையில் சேவையாற்றுவதற்கும், கால்நடைத் துறையில் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் தயாராக இருக்கும் என்பதை உறுதி செய்வதாக இருக்கின்றன.



பணிப்பாளர் சபையின் அறிக்கை - 2021

2021 இல் உற்பத்தி சாதனைகள்

தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபை (டேனூட)யானது பல்வேறு துறைகளில் உற்பத்தி இலக்குகளை அடைந்துள்ளதுடன், குறிப்பாக பால், பால் பொருட்கள், ஒரு நாள் கோழிகள், தேங்காய்கள் மற்றும் ஏனைய விவசாய பொருட்கள் அடங்கும்.

செயற்பாடுகள்	அலகு	இலக்கு 2021	சாதனை 2021	அடையப்பெற்ற சதவீதம்
பால் உற்பத்தி				
கால்நடை	லீற்றர்	15,217,696	9,774,164	64%
எறுமை	லீற்றர்	823,251	587,194	71%
ஆடு	லீற்றர்	17,885	13,946	78%
ஒரு நாள் கோழி உற்பத்தி				
புரய்ளர்	இல	3,241,363	2,572,642	79%
டுயலநச	இல	833,945	641,562	77%
முட்டை உற்பத்தி	இல	3,268,613	3,001,049	92%
இனப்பெருக்கம் செய்வதற்கான பொருட்களை விநியோகித்தல்				
பசு மாடுகள்	இல	1,170	430	37%
காளை மாடுகள்	இல	2,485	1,430	58%
ஆடுகள்	இல	210	194	92%
செம்மறி	இல	1,300	1,401	108%
பன்றி	இல	5,622	2,980	53%
பெறுமதி சேர் பொருட்கள்				
யோகட்	(80அட கோப்பை)	914,200	621,007	68%
ருர்வு பால்	(1லீற்றர் பைக்கற்றுகள்)	448,520	386,100	86%
பெறுமதி சேர் பொருட்கள்				
தயிர்	(1டு கோப்பை)	809,630	431,443	53%
பால் டொபி	(250ப பைக்கற்றுகள்)	475,274	228,007	48%
விவசாய பொருட்கள்				
தேங்காய்	இல	20,614,166	17,018,801	83%

அட்டவணை 04: 2021இல் உற்பத்தியில் அடைந்த சாதனைகள்

பிரதான அடைவுகள் (2021)

- பசும் பால் உற்பத்தியில் 64மு இலக்கு மற்றும் எருமைப் பால் உற்பத்தியில் 71மு இலக்கு எடப்பட்டது.
- 1,430 இனப்பெருக்க காளைகள் மற்றும் 430 இனப்பெருக்க பசுக்கள் வழங்கப்பட்டன.
- 25,72,642 புரொய்ளர் கோழிகள் மற்றும் 6,41,562 கோழிக் குஞ்சுகள் விநியோகிக்கப்பட்டன.
- பொலன்னிறுவை பண்ணையில் சைலேஜ் பாலிங் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
- நாரஹேன்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்தில் டேனூட கிளை ஆரம்பிக்கப்பட்டது.

பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் (2021)

வருடம்	காலப்பகுதி	பணிப்பாளர் சபை அங்கத்தவர்களின் பெயர் விபரம்	பதவி
2021	ஜனவரியில் இருந்து டிசம்பர்	பேராசிரியர் மஞ்சுளா பி. சுமித் மாகமகே	தலைவர்
		திரு. ஏ.பி. சுமணசிறி	பிரதித் தலைவர்
		திரு. ராஜா ஒபேசேகர	பணிப்பாளர் சபை உறுப்பினர்
		திரு. ஆசிரி .ததமல்கொட	பணிப்பாளர் சபை உறுப்பினர்
		திரு. ரஞ்சித் விக்குமதிலக்க	பணிப்பாளர் சபை உறுப்பினர்
		திரு. கீர்த்தி குணவர்தன	பணிப்பாளர் சபை உறுப்பினர்
		திருமதி. வை.பி. சுமணாவதி	பணிப்பாளர் சபை உறுப்பினர் (திறைசேரியின் பிரதிநிதி)

அட்டவணை 05: 2021இன் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள்

பணிப்பாளர் சபையின் ஒப்பந்தங்களில் நலன்

பணிப்பாளர்கள், ஆண்டு அறிக்கையிடும் காலகட்டத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணிப்பாளர் சபையுடன் எதுவித ஒப்பந்தங்களிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றனர்.

ஒன்றுபட்ட நிர்வாகம்

பணிப்பாளர் சபையானது சிறந்த ஒன்றுபட்ட நிர்வாக நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதிப்படுத்தி, நிறுவனத்தின் நோக்கங்களும் பங்குதாரர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் இணங்க செயற்பட்டது.

சட்டபூர்வ கட்டணங்கள்

அரசாங்கத்திற்கு வழங்க வேண்டிய பங்களிப்புகள், ஊழியர் சேமலாப நிதியம் (நீக்கு), மற்றும் ஊழியர்களின் நம்பிக்கை நிதியம் (நுவுகு) உள்ளிட்ட அனைத்து சட்டபூர்வ கட்டணங்களும் சரியான முறையிலும் அந்தந்த காலங்களுக்குள்ளேயும் செலுத்தப்பட்டுள்ளது என்பதை பணிப்பாளர் சபையினர் உறுதிப்படுத்துகின்றனர்.

வழிபாட்டுச் செயல்திறன்

இலங்கையில் அல்லது பிற எந்தவொரு சட்ட அதிகாரம் அல்லது விதிமுறைகளை மீறும் நடவடிக்கைகளில் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் டேனூட பணிப்பாளர் சபையானது சட்டரீதியற்ற செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

தொடர்ந்து டயங்குதல்

நிறுவனத்தின் கணக்குகளைத் தயாரிக்கும் போது, நிலையாக செயற்படும் நோக்கத்துடன் தொடர்ந்து இயங்குவதற்கும், தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் டேனூட பணிப்பாளர் சபை நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது.

ஆய்வாளர்களின் நியமனம்

தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் டேனூட இன் 2021 ஆம் ஆண்டுக்கான கணக்குகள் கணக்காய் வாளர் நாயகத்தின் திணைகளத்தால் கணக்காய்வு செய்யப்பட்டதுடன், இந்த செயற்பாடானது பணிப்பாளர் சபையின் நிதிநிலைகளை சுயாதீனமாக மதிப்பீடு செய்கின்றமைக்கான சான்றாகும்.

பணிப்பாளர்கள் சபையின் சார்பாக,

பேராசிரியர் மஞ்சுளா பி. சுமித் மகமகே

தலைவர், தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை

2021 ஆண்டுக்கான கணக்காய்வு குழுவின் அறிக்கை

அறிமுகம்

அரசு நிறுவனங்களுக்கான நல்லாட்சிக்கான வழிகாட்டல் (பிரிவு 7.41) மூலம் வரையறுக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், பணிப்பாளர்கள் சபையானது கணக்காய்வு குழுவின் அறிக்கையைத் தயாரிப்பதற்காக மூன்று பேர் கொண்ட நிறைவேற்று தரம் அல்லாத பணிப்பாளர்களை நியமித்துள்ளது. சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் திறைசேரியில் அல்லது கணக்காய்வு குழுவின் தலைவரினால் நியமிக்கப்பட்ட ஒரு கணக்காளரும் செயற்படுகிறார். பணிப்பாளர்கள் சபையினால் கீழ்வரும் உறுப்பினர்களை கணக்காய்வு குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

1. திரு. ரஞ்சித் விக்ரமதிலக்க (கணக்காய்வு குழுத் தலைவர்)
2. திரு. ஆசிரிய இத்தமல்கொட (அங்கத்தவர்)
3. திருமதி. வை.பி. சுமனாவத்தி (அங்கத்தவர்)

கணக்காய்வாளர் நாயக திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அதிகாரி ஒருவர் மற்றும் சபையுடன் தொடர்புடைய அமைச்சின் சார்பாக உள்ள கணக்காய்வாளரும் குழுக் கூட்டங்களில் பார்வையாளர்களாக பங்கேற்கின்றனர். பணிப்பாளர் சபையினால் கூட்டங்களுக்கான அழைப்பிதழ்கள் தகுந்த முறைப்படி உள்ள கணக்காய்வாளரின் மூலம் அனுப்பப்படுகின்றன.

கணக்காய்வு குழுவின் செயற்திறனை மேம்படுத்த, பணிப்பாளர் சபையின் பிரிவு தலைவர்களின் உள்நோக்கங்களின் அடிப்படையில், பொது முகாமையாளர் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளுடன் கூடிய ஆலோசனைகளை இணைத்து கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இது கூட்டங்களின் நிகழ்ச்சி நிரல்களை வரையறுத்தல் மற்றும் ஏற்கனவே உள்ள நடைமுறைகளை தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவும் உதவுகிறது.

பிரதான பணி மற்றும் கணக்காய்வு குழுவின் பொறுப்புகள்

1. செயற்பாட்டு பணிகளை மீளாய்வு செய்தல் மற்றும் உள்ளக கணக்காய்வு பிரிவின் பங்களிப்புகள்
2. நிதி மற்றும் நிதியல்லா

நடவடிக்கைகளின் கட்டுப்பாட்டு அமைப்புகளை மதிப்பாய்வு செய்தல் மற்றும் மதிப்பிடல், இந்தத் திட்டங்களை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குதல்.

3. தேசிய கணக்காய்வு காரியாலயம் மற்றும் உள்ளக கணக்காய்விலிருந்து பெறப்பட்ட கணக்காய்வு அறிக்கைகளை கணக்காய்வுடன் தொடர்புடைய மதிப்பாய்வு தகவல்களை ஆய்வு செய்தல்.
4. இலங்கை கணக்கியல் தரநிலைகளுக்கு அமைவாக கணக்காய்வு அறிக்கைகள், ரூப்பதை உறுதிசெய்தல்.
5. நிதி மற்றும் நிதியல்லா நடவடிக்கைகள் செயற்பாடுகள் ஆகியன ஒழுங்குமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளின் அடிப்படையில் நடைபெறுவதை உறுதிப்படுத்துதல்.
6. அறிக்கைகளுடன் தொடர்புடைய தகவல்களை ஆராய்ந்து செலவுகளை குறைத்துக் கொள்ளவும், வீண் விரயங்களை கட்டுப்படுத்தி, செயற்திறனை மேம்படுத்துவதற்கான வழிகாட்டல்களை வழங்குதல்.
7. கணக்காய்வாளர் நாயக திணைக்களம் மற்றும் உள்ளக கணக்காய்வு திணைக்களத்தின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள சிக்கல்களை அடையாளம் கண்டு அவை மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கான செயற்பாடுகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குதல்.

2021 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வு குழுவின் செயற்திறன்

2021 ஆம் ஆண்டில் கணக்காய்வு குழுவானது கீழே குறிப்பிடப்பட்டுள்ள திணைகளில் கூட்டங்களை நடத்தியது:

- 92வது கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு கூட்டம் - 2021 ஏப்ரல் 9
- 93வது கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு கூட்டம் - 2021 டிசம்பர் 6

மேற்படி கூட்டங்களில், கணக்காய்வு குழுவானது உள்ளக கணக்காய்வுப் பிரிவின் முன்னேற்றம் மற்றும் கணக்காய்வு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்களை மதிப்பீடு செய்தது. முகாமைத்துவ

செயற்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கில், கடந்த கால அனுபவங்களில் திருத்தங்களை மேற்கொண்டு நிறுவனத்தின் உற்பத்திதிறன் மற்றும் செயற்திறனை அதிகரிக்க கவனம் செலுத்தியது.

கணக்காய்வு குழு தவறுகளை சுட்டிக்காட்டி வழிகாட்டல்களை வழங்கியதுடன், பணிப்பாளர் சபையின் சுற்றறிக்கைகளுடன் செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் அரசாங்கத்தின் ஒழுங்குமுறைக்கு இணங்கக்கூடியவாறான வழிகாட்டுதல்களை வழங்கியது. தற்கு மேலதிகமாக, உள்ளக கணக்காய்வுகள் மற்றும் கணக்காய்வாளர் நாயக திணைக்களத்துக்கு பணிப்பாளர் சபையினால் குறிப்பிட காலப்பகுதியில், டம்பெற்ற முன்வைத்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல்.

நாங்கள் கணக்காய்வு குழு, உள்ளக முகாமைத்துவ செயற்பாடுகளை சரிசெய்தல், குறைபாடுகளை குறைத்தல், மற்றும் நிறுவனத்தின் திட்டம் மற்றும் அரசாங்க விதிகளுடன், ணைந்து செல்லும் வகையில் உள்ளக முகாமைத்துவம் இந்த அறிக்கையை தயாரிப்பதற்கு ஆதரவுகளை வழங்கியது. குழுக் கூட்டங்களை அமைத்தல் மற்றும் நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு உதவி வழங்கிய தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையினருக்கும், பொது முகாமையாளர், பிரிவுத் தலைவர்களுக்கும், ஊழியர்களுக்கும், மற்றும் உள்ளக கணக்காய்வாளருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ரஞ்சித் விக்ரமதிலக்க தலைவர்,

கணக்காய்வு குழு

2021 ஆண்டுக்கான கணக்காய்வு குழுவின் அறிக்கை

4.0 செயற்பாட்டு நடவடிக்கைகள்

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள பண்ணைகளின் அமைவிடங்கள், நில அமைப்பு, பிரதான கால்நடை திட்டங்கள் மற்றும் ஏனைய செயற்பாடுகள் தொடர்பிலான விபரங்களை கீழ் வரும் அட்டவணையில் சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இல.	மாகாணம்	மாவட்டம்	அமைவிடம்	பண்ணை	மொத்த பரப்பளவு (Ha.)	பிரதான கால்நடை திட்டங்கள்	ஏனைய செயற்பாடுகள்
1	மத்திய	நுவரெலியா	போபத்தலாவ	மெனிக்பாலம்	576.5	கால்நடை	மரக்கறி உற்பத்தி
2			போபத்தலாவ	போபத்தலாவ	462.5	கால்நடை	மரக்கறி உற்பத்தி
3			டயகம	டயகம	219.85	கால்நடை	மரக்கறி உற்பத்தி
4			கொட்டகலை	ரொசிட்டா	40.08	கால்நடை, ஆடு, பன்றி மற்றும் முயல்	மரக்கறி உற்பத்தி
5		கண்டி	திகன	மகாபெரியதென்ன	148.99	கால்நடை, வர்த்தக புரொய்ளர் மற்றும் பன்றி	தெங்கு உற்பத்தி மற்றும் மிளகு உற்பத்தி
6			குருதெனிய	ஹரகம	91.1	வர்த்தக கோழி மற்றும் காடை கோழி	தெங்கு உற்பத்தி மற்றும் ,றப்பர்
7			குண்டசாலை	கரந்தகொல்ல	20.24	கோழி வளர்ப்பவர்	
8			திகன	ஆடுனுன	29.15		பயிற்சி
9		மாத்தளை	மாத்தளை	பெலிகம	265.18	கால்நடை	தெங்கு உற்பத்தி மற்றும் ,றப்பர்
10	வட மேற்கு	குருநாகலை	கால்நடை, ஆடு	ஆண்டிகம	457.49	கால்நடை, ஆடு	தெங்கு உற்பத்தி மற்றும் ,றப்பர்
11			உடுபெத்தாவ	கல்பொக்குன	285.83	கால்நடை மற்றும் நாட்டுக்கோழி	தெங்கு உற்பத்தி
12			நாரம்மல	கௌல்வெவ	409.51	கால்நடை மற்றும் ஆடு தெங்கு உற்பத்தி	மற்றும் ,றப்பர்
13			கித்தலாவ	நாரங்கல	210.11	கால்நடை	தெங்கு உற்பத்தி
14			பிங்கிரிய	ருக்கத்தன	207.69	கால்நடை மற்றும் ஆடு	தெங்கு உற்பத்தி
15			நிக்கவரெட்டிய	பொலன்தலாவ	286.23	கால்நடை	தெங்கு உற்பத்தி மற்றும் நெற் பயிர்ச் செய்கை
16			பிங்கிரிய	மரந்தவில்	840.09	கால்நடை மற்றும் எறுமை	தெங்கு உற்பத்தி
17			மெல்சிரிபுர	மெல்சிரிபுர	552.64	காலநடை, எறுமை, வர்த்தக தொகுதி	தெங்கு உற்பத்தி
18			நிக்கவரெட்டிய	நிக்கவரெட்டிய	592.3	கால்நடை மற்றும் எறுமை	

2021 ஆண்டுக்கான கணக்காய்வு குழுவின் அறிக்கை



இல.	மாகாணம்	மாவட்டம்	அமைவிடம்	பண்ணை	மொத்த பரப்பளவு (ஈ.ய.)	பிரதான கால்நடை திட்டங்கள்	ஏனைய செயற்பாடுகள்
19		புத்தளம்	குடாவேவ	ஹோரகேலி	403.2	பன்றி, செம்மறி ஆடு, வாத்து	தெங்கு உற்பத்தி
20			பங்கதெனிய	மார்டின்	202.83	பன்றி	தெங்கு உற்பத்தி
21			மாரவில	மாரவில	6.5	குஞ்சு வளர்ப்பவர்	தெங்கு உற்பத்தி
			ஆனமடுவ	கட்டுக்கச்சேரிய	327.94	ஆடு, செம்மறி ஆடு	
22			வென்னப்புவ	மவட்ட	140.89	கோழி வளர்ப்பவர், செம்மறிஆடு, வர்த்தக குஞ்சு	தெங்கு உற்பத்தி
23	வடமத்தி	அனுராதபுரம்	ஓயாமடுவ	ஓயாமடுவ	871.25	கால்நடை மற்றும் செம்மறி ஆடு	
			பரசங்கஹவெவ	பரசங்கஹவெவ	632.79	கால்நடை	
		பொலன்னறுவை	கதுருவெல	பொலன்னறுவை	1083.2	எறுமை	
			வெலிகந்த	வெலிகந்த	188.25	கால்நடை	
தெற்கு		ஹம்பாந்தோட்டை	அம்பலாந்தோட்டை	ரிதியகம	1128.75	கால்நடை	தெங்கு உற்பத்தி
			வீரவில	வீரவில	199.6	எறுமை மற்றும் வர்த்தக குஞ்சு	
மேல		களுத்துரை	ஹோரன	மிரிஸ்வத்த	16.19	கோழி வளர்ப்பவர்,	தெங்கு உற்பத்தி
		கம்பஹா	படல்கம	சிங்கபத்த	661.53	கால்நடை, துருக்கி	தெங்கு உற்பத்தி
		கொழும்பு	ராகம	வெலிசர	4.05	பால் பதணிதும் பிரிவு	
மொத்தம்					11,562.85		

அட்டவணை 06: பண்ணைகள், கள செயற்பாடுகள் மற்றும் நாடளாவிய ரீதியிலான அமைவிடங்கள்

2021 ஆண்டுக்கான கணக்காய்வு குழுவின் அறிக்கை

கள செயற்பாடுகள் - கால்நடை உற்பத்தி செய்தல் அடிப்படையில் கால்நடை திட்டங்கள்

அறிக்கையிடப்பட்ட ஆண்டு மற்றும் கடந்த ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட கால்நடை திட்டங்களின் அளவுகள் மற்றும் முக்கிய உற்பத்தி தரவுகளின் ஒப்பீட்டை கீழே உள்ள அட்டவணையில் சுருக்கமாக வழங்கப்படுகிறது.

இல.	பண்ணை	கால்நடைகளின் எண்ணிக்கை	பால் உற்பத்தி			கன்று உற்பத்தி		
			2020	2021	மாற்றம்	2020	2021	மாற்றம்
1	மெனிக்பலம்	731	1,395,705	1,226,559	(169,146)	356	306	(50)
2	போபத்தலாவ	515	1,169,795	1,116,391	(53,404)	246	198	(48)
3	டயகம்	585	1,273,282	1,249,687	(23,595)	212	264	52
4	ரிடியகம்	3174	6,827,458	4,864,983	(1,962,475)	1405	1254	(151)
5	ரொசிட்டா	86	114,366	93,968	(20,398)	43	38	(5)
6	மஹாபெரியதென்ன	79	77,663	74,113	(3,550)	31	29	(2)
7	ஆண்டிகம்	483	238,241	220,883	(17,358)	240	243	3
8	சிறிங்காபத	261	80,354	75,457	(4,897)	103	107	4
9	பெலிகம்	181	32,412	39,805	7,393	84	79	(5)
10	கல்போகுண	311	97,567	96,392	(1,175)	126	117	(9)
11	கௌல்வேவ	415	209,477	253,422	43,945	156	161	5
12	நாரங்கல்ல	168	79,668	71,938	(7,730)	48	55	7
13	ருக்கத்தான	410	115,240	100,714	(14,526)	148	158	10
14	மரன்டவில	312	69,639	81,832	12,193	60	92	32
15	மெல்சிரிபுர	149	130,657	104,702	(25,955)	57	42	(15)
16	நிகவெரதிய	231	64,646	54,467	(10,179)	74	67	(7)
17	ஓயமடு	279	51,714	70,080	18,366	63	75	12
18	பரசன்கஹவேவ	113			0	28	22	(6)
19	பொலோந்தலாவ	199			0	69	70	1
20	வெலிகந்த	445			0	129	54	(75)
	மொத்தம்	9,127	12,027,884	9,795,393	(2,232,491)	3,678	3,431	(247)

அட்டவணை 07: காலநடை திட்டங்களின் உற்பத்தி செயற்பாடுகள்

நாட்டில் நிலவி வந்த கொரோனா வைரஸ் (ஊழாஊனு-19) தொற்றின் காரணமாக, கால்நடை உற்பத்திகளுக்கான உணவுத் தயாரிப்பில் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்பட்டன. மேலும், இரசாயன உரம் மற்றும் விதை இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதித்தன காரணமாக, சோள உற்பத்தி மற்றும் ஏனைய முக்கிய விவசாய உற்பத்தி செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் எதிர்பாராதவிதமாக வீழ்ச்சி அடைந்தன.



2021 ஆண்டுக்கான கணக்காய்வு குழுவின் அறிக்கை





எறுமை வளர்ப்புத் திட்டம்

அறிக்கையிடப்பட்ட ஆண்டு மற்றும் கடந்த ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட எறுமை வளர்ப்புத் திட்டங்களின் அளவுகள் மற்றும் முக்கிய உற்பத்தி தரவுகளின் ஒப்பீட்டை கீழே உள்ள அட்டவணையில் சுருக்கமாக வழங்கப்படுகிறது.

இல.	பண்ணை	கால்நடைகளின் எண்ணிக்கை	பால் உற்பத்தி			கன்று உற்பத்தி		
			2020	2021	மாற்றம்	2020	2021	மாற்றம்
1	மாரந்தவில்	453	149,975	173,749	23,774	113	130	17
2	நிக்கவரெட்டிய	230	52,175	59,250	7,075	68	33	(35)
3	பொலன்னுவை	1173	217,842	199,652	(18,190)	366	399	33
4	மெல்சிறிபுர	483	124,380	115,982	(8,398)	141	194	53
5	வீரவில்	155	37,830	38,561	731	65	33	(32)
	மொத்தம்	2494	582,202	587,194	4992	753	789	36

அட்டவணை 08: எறுமை வளர்ப்புத் திட்டங்களின் செயற்பாடுகள்



2021 ஆண்டுக்கான கணக்காய்வு குழுவின் அறிக்கை

5.0 கோழி வளர்ப்புத் தீட்டுமு

பணிப்பாளர் சபையின் சிறப்பான வழிகாட்டலின் அடிப்படையில் கோழி வளர்ப்பு பண்ணைகளைக் கொண்டிருந்த உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் மாமிசம், முட்டை உற்பத்தி செய்யக்கூடிய தினந்தோறும் பிறக்கக்கூடிய கோழிக் குஞ்சுகளை உற்பத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வந்தது. நாட்டிற்கு மொத்தமாக தேவைப்படும் லேயர் குஞ்சுகளின் 15% மற்றும் ப்ராய்லர் குஞ்சுகளின் 5% அளவை பணிப்பாளர் சபை கோழிப் பண்ணையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இவ்வாறான திட்டங்களின் ஊடாக முகாமைத்துவம் செய்யப்பட்ட கோழி குஞ்சுகளின் அளவும், அறிக்கையிடப்பட்ட ஆண்டு மற்றும் கடந்த ஆண்டின் உற்பத்தித் தரவுகளின் ஒப்பீட்டு அளவும் கீழே உள்ள அட்டவணையில் சுருக்கமாக தரப்பட்டுள்ளது.

கோழி பண்ணையாளர்கள் கோழிக் குஞ்சு பொரிக்கும், டங்கள்

இல.	பண்ணை	2021ஆம் ஆண்டு ,றுதியில் தாய்ப் பறவையின் எண்ணிக்கை	கோழி குஞ்சு உற்பத்தி மற்றும் தாக்கங்கள் 2020	2021	மாற்றம்
1	மிரிஸ்வத்த	10,517	964,737	1,238,739	274,002
2	கரந்தகொல்ல	8,216	1,280,755	1,333,903	53,148
	மொத்தம்	18,733	2,245,492	2,572,642	327,150

அட்டவணை 9: புரொய்ளர் உற்பத்தியாளர்களின் உற்பத்தி செயற்பாடுகள்

முட்டை உற்பத்தியாளர்கள் குஞ்சு பொரிக்கும் இடங்கள்

No.	Farm	2021ஆம் ஆண்டு இறுதியில் தாய்ப் பறவையின் எண்ணிக்கை	கோழி குஞ்சு உற்பத்தி மற்றும் தாக்கங்கள் 2020	2021	மாற்றம்
1	மாரவில	5,302	761,459	641,562	(119,898)

அட்டவணை 10: முட்டை உற்பத்தியாளர்களின் உற்பத்தி செயற்பாடுகள்




2021 ஆண்டுக்கான கணக்காய்வு குழுவின் அறிக்கை

வணிக முட்டைக் கோழி பண்ணைகள்

இதற்கு மேலதிகமாக, தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபை முட்டை உற்பத்தியாளர்களின் செயற்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டு மக்களின் நுகர்வுக்கு தேவையான முட்டை மற்றும் மாமிசத்துக்காக பயன்படுத்தும் கோழி என்பனவற்றை நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபையின் பிராந்திய விற்பனை நிலையங்களின் ஊடாக விநியோகிக்கப்படுகிறது. விற்பனைகளின் சுருக்கம் மற்றும் கடந்த ஆண்டுடனான ஒப்பீட்டுத் தரவுகளை கீழே உள்ள அட்டவணையில் சுருக்கமாக தரப்படுகிறது.

இல.	பண்ணை	2021ஆம் ஆண்டு இறுதியில் தாய்ப் பறவையின் எண்ணிக்கை	முட்டை உற்பத்தி மற்றும் விற்பனை		
			2020	2021	மாற்றம்
1	Haragama	9,588	1,832,339	2,267,910	435,571
2	Melsiripura	4,423	560,498	571,388	10,890
3	Weerawila	1079	132,994	147,150	14,156
	Total	15,090	2,525,831	2,986,448	460,617

வணிக முட்டைகள் (எண்ணிக்கை)



அட்டவணை 11: கோழி முட்டை திட்டங்களின் வணிக செயற்பாடுகள்

பாரம்பரியமற்ற கோழி

நாட்டின் தேசிய நிறுவனம் என்ற வகையில், கால்நடை உற்பத்திகளை நாடளாவிய ரீதியில் விநியோகித்து வருவதுடன், பணிப்பாளர் சபையின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் பணிப்பாளர் சபையானது கால்நடை உற்பத்தி பண்ணைகள் உட்பட அனைத்துத் வகையான கோழி பண்ணைகளையும் பராமரிக்க முடிவு செய்துள்ளது. விவசாயிகள் மூலம் காடை கோழி, கொக்கு, நாட்டுக் கோழி போன்ற பல்வேறு கால்நடை உற்பத்திகள் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆகவே, ந்த உற்பத்திகளுக்கு தேவையான அனைத்து வகையான கோழி குஞ்சு, முட்டை ஆகியவற்றை கால்நடை பண்ணை உற்பத்தியாளர்களின் தேவைக்கு ஏற்ப தங்கு தடையின்றி விநியோகிக்க பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது. கீழே உள்ள அட்டவணை 2020 மற்றும் 2019 ஆண்டுகளுக்கான கூட்டமைப்புகளையும் ஒப்பீடுகளையும் சுருக்கமாக தருகிறது.

காடை கோழி திட்டம்

பண்ணை	2021ஆம் ஆண்டு ,றுதியில் தாய்ப் பறவையின் எண்ணிக்கை	முட்டை உற்பத்தி மற்றும் விற்பனை		
		2020	2021	மாற்றம்
ஹரகம்	11350	102,747	81,282	(21,465)

அட்டவணை 12: காடை கோழி திட்டங்களின் செயற்பாடுகள்

நாட்டுக் கோழி

பண்ணை	2021ஆம் ஆண்டு ,றுதியில் தாய்ப் பறவையின் எண்ணிக்கை	முட்டை உற்பத்தி மற்றும் விற்பனை		
		2020	2021	மாற்றம்
கல்பொக்குன	450	140,875	83,931	(56,944)

அட்டவணை 13: நாட்டுக் கோழி திட்டங்களின் செயற்பாடுகள்

பன்றி உற்பத்தி திட்டம்

பன்றி உற்பத்தி கைத்தொழில் துறையானது எமது நாட்டில் மெதுவாக வளர்ந்து வரும் உற்பத்தி துறை என்பதால், ந்தத் துறையினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. இதன் அடிப்படையில், பன்றி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பன்றி குட்டிகளை வழங்குவதற்கான கரு உற்பத்தி செய்யும் பண்ணை மற்றும் பன்றி வளர்க்கும் பண்ணைகளை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் பணிப்பாளர் சபை எடுத்துள்ளது. ஹோரகெலி கால்நடை பண்ணையில் பன்றி குட்டிகளை உற்பத்தி செய்து வருவதுடன், அதேவேளை ஹோபெரியத்தெண்ணை பண்ணையில் பன்றி குட்டிகளை பெறுவதற்கான கரு உற்பத்தி மையமாக செயற்பட்டு வருகின்றது. அவ்வாறே, மாட்டின் பண்ணையில் கரு உற்பத்தி மற்றும் கலப்பு உற்பத்திகளை செய்து வருகின்றது. கீழே உள்ள அட்டவணை 2021 மற்றும் 2020 ஆண்டுகளுக்கான கூட்டமைப்புகளையும் உற்பத்தி ஒப்பீடுகளையும் சுருக்கமாக காணலாம்.

பண்ணை	பன்றிகளின் எண்ணிக்கை (அண்ணளவாக)	பன்றிகளின் உற்பத்தி			பன்றிகளின் விற்பனை		
		2020	2021	மாற்றம்	2020	2021	மாற்றம்
மகாபெரியதென்ன	93	781	895	114	676	805	129
மாட்டின்	148	1679	1349	(330)	912	902	(10)
ஹோரகெலி	120	1073	1534	461	775	1273	498
ரொசிட்டா	6	61	47	(14)	8	0	(8)
மொத்தம்	382	3594	3825	231	2371	2980	609

அட்டவணை 14: பன்றி உற்பத்தி திட்டங்களின் செயற்பாடுகள்



2021 ஆண்டுக்கான கணக்காய்வு குழுவின் அறிக்கை

செம்மறி ஆடு திட்டம்

இலங்கையில் செம்மறி ஆடு கைத்தொழில் துறையை மேம்படுத்துவதென்பது இலகுவான விடயமல்ல என்பதுடன் இக்கைத்தொழில் மிகவும் பிரசித்திபெற்ற துறையாக மாற்றமடையவில்லை. செம்மறி ஆடுகள் உற்பத்தியானது பெரும்பாலும் இறைச்சிக்காக மாத்திரமே உற்பத்தி செய்யப்படுவதுடன் மற்றும் தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபையினால் செம்மறி ஆடு உற்பத்தி துறையை மேம்படுத்தும் நோக்கில் ஐந்து பண்ணைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த பெரும்பாலான செம்மறி ஆடுகள் இந்தியாவிலிருந்தே இங்கு கொண்டுவரப்பட்டன. செம்மறி ஆடு தொழிற்துறையை மேம்படுத்தும் நோக்கில் பணிப்பாளர் சபை ஆஸ்திரேலியாவில் காணப்படும் செம்மறி ஆட்டு விந்தினை (எந்அநெ) இறக்குமதி செய்தது. கீழே உள்ள அட்டவணையில் செம்மறி ஆடுகளின் அளவு மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட தரவுகளின் ஒப்பீடுகளை கீழுள்ள அட்டவணையில் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

பண்ணை	செம்மறி ஆடுகளின் எண்ணிக்கை (அண்ணளவாக)	குட்டி உற்பத்தி			குட்டி விற்பனை		
		2020	2021	மாற்றம்	2020	2021	மாற்றம்
ஹோரகேலி	2919	1011	749	(262)	151	598	447
ருக்கட்டன	414	128	78	(50)	40	40	0
கொட்டுகச்சிய	1668	622	519	(103)	496	380	(116)
ஓயாமடுவ	1286	487	579	92	173	371	198
ஹரகம	44	0	0	0	66	0	(66)
ரொசிட்டா	3	0	0	0	30	0	(30)
ஆண்டிகம	114	0	38	38	0	12	12
மொத்தம்	6448	2248	1963	(285)	956	1401	445

அட்டவணை 15: செம்மறி ஆடு உற்பத்தி திட்டங்களின் செயற்பாடுகள்

ஆடு வளர்ப்புத் திட்டம்

ஆடு வளர்ப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் 2020 மற்றும் 2021 ஆண்டுகளின் ஆடு தொடர்பான வெளியீடுகளின் ஒப்பீடுகளை கீழ்வரும் அட்டவணையில் சுருக்கமான தருகின்றோம்.

பண்ணை	ஆடுகளின் எண்ணிக்கை (அண்ணளவாக)	குட்டி உற்பத்தி			குட்டி விற்பனை		
		2020	2021	மாற்றம்	2020	2021	மாற்றம்
ரொசிட்டா	86	55	45	(10)	11	17	6
கௌல்வெவ	329	111	166	55	6	66	60
கொட்டுகச்சிய	442	202	108	(94)	77	100	23
பொலன்தலாவ	35	14	18	4	5	9	4
ஹரகம	4	0	4	4	0	2	2
மொத்தம்	896	382	341	(41)	99	194	95

அட்டவணை 16: ஆடு உற்பத்தி திட்டங்களின் செயற்பாடுகள்

5.7 முயல் உற்பத்தி

பண்ணை	ஆடுகளின் எண்ணிக்கை (அண்ணளவாக)	குட்டி உற்பத்தி			குட்டி விற்பனை		
		2020	2021	மாற்றம்	2020	2021	மாற்றம்
ரொசிட்டா	86	229	246	17	107	73	(34)

அட்டவணை 17: முயல் உற்பத்தி திட்டங்களின் செயற்பாடுகள்

2021 ஆண்டுக்கான கணக்காய்வு குழுவின் அறிக்கை

பால் பதனிடல்

கால்நடை வளர்ப்புத் திட்டத்தை மேம்படுத்தும் பிரதான திட்டங்களாக முன்னெடுத்துச் செல்லும் பணிப்பாளர் சபையினர் நாட்டு மக்களின் நுகர்வுத் தேவையில் பால் பதனிடல் உற்பத்தி விநியோகம் மற்றும் பெறுமதி சேர்க்கை பொருளான காணப்படுகிறது. எமது பிரதான பால் பதனிடல் பொருட்களாக காணப்படும் யோகட், தயிர், பால் டொபி, ஐஸ்கிரீம் மற்றும் யோகட் பானம் என்பன தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையினால் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அறிக்கையிடும் ஆண்டு காலப்பகுதிகளில் ஐஸ்கிரீம், யோகட் மற்றும் யோகட் பானம் என்பன அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டதுடன் கடந்த ஆண்டுகளுடனான ஒப்பீடுகளை கீழே தருகின்றோம்.

பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திகளின் சுருக்கங்களை கீழ்வரும் அட்டவணையில் குறிப்பிடுகிறோம்.

அமைவிடம்	பொருள்	உற்பத்தி		
		2020	2021	மாற்றம்
சிரிங்காபத்த	யோகட்	15,652	10,378	-5,274
நாரங்கல்ல		2,640	32,007	29,367
கௌல்வெவ		56,340	33,042	-23,298
நிக்கவரொட்டிய		50,092	52,627	2,535
ரொசிட்டா		12,574	11,967	-607
வீரவில்		46,475	54,345	7,870
மெல்சிறிபுர		83,784	119,419	35,635
மஹாபெரியத்தெண்ணா		112,165	307,222	195,057
மொத்தம்		379,722	621,007	241,285
கௌல்வெவ	தயிர்	33,319	31,107	-2,212
நாரங்கல்ல		1,402	14,546	13,144
சிரிங்காபத்த		4,197	2,645	-1,552
வீரவில்		24,315	17,333	-6,982
பொலன்னறுவை		163,393	150,029	-13,364
மாந்தின்		28,488	18,396	-10,092
மரண்டவில்		1,144	46,473	45,329
மெல்சிறிபுர		89,607	76,927	-12,680
நிக்கவரொட்டிய		45,973	51,553	5,580
மஹாபெரியத்தெண்ணா		849	2950	2,101
ரொசிட்டா		1,390	1,664	274
வெலிசர		18,233	11,686	-6,547
ஹராகம		8,949	6,134	-2,815
மொத்தம்		421,259	431,443	10,184
மஹாபெரியத்தெண்ணா	மில்க் டொபி	26,418	47,651	21,233
ஓயமடுவ		20,254	8,838	-11,416
கல் பொக்குண		47,758	53,107	5,349
ரொசிட்டா		8,803	8,108	-695
நிகாவேராட்டிய		30,665	34,563	3,898
கௌல்வெவ		11,360	12,256	896
மெல்சிறிபுர		27,932	24,371	-3,561
பெலிகம		31,337	28,994	-2,343
நாரங்கல்		1,152	10,119	8,967
மொத்தம்		205,679	228,007	22,328
வெலிசர	யோகட் பானம்	74,157	100,494	26,337
	ஐஸ்கிரீம்	8,468	14,191	5,723

அட்டவணை 18: 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் பாலினை அடிப்படையாகக் கொண்ட பெறுமதி சேர் உற்பத்திகளின் ஒப்பீடு விபரம்



2021 ஆண்டுக்கான கணக்காய்வு குழுவின் அறிக்கை

பயிற்சி திட்டங்கள்

தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையானது இலங்கையில் விவசாயத் துறையை மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் விவசாய சமூகத்திற்கும் மாணவர்களுக்கும் தமது அறிவு, அனுபவம் மற்றும் திறன்களை பகிர்வதில் முக்கிய பங்காற்றி வருகிறது. புதிதாக கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் கற்றல் தளமாக தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை செயற்பட்டு வருகின்றது. மிகவும் பரந்த அளவிலான பயிற்சிகளை வழங்கும் ஒரே அரசாங்க அமைப்பாக தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை செயற்பட்டு வருகிறது. ,வற்றில், தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை இரண்டு சிறப்புப் பயிற்சி மையங்களை உருவாக்கியுள்ளதுடன், இவை கோட்பாட்டு அறிவை வழங்குவதற்கும், ஏனைய அனைத்து கால்நடை வளர்ப்பு பண்ணை பயிற்சியாளர்களுக்கு நடைமுறை ரீதியான அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி வருகின்றது. கீழே உள்ள அட்டவணையில் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை மேற்கொண்ட பயிற்சி திட்டங்களின் எண்ணிக்கையும் பயிற்சி பெற்றவர்களின் விபரமும் சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளது.

பண்ணை	பயிற்சிகள் வழங்கப்பட்ட எண்ணிக்கை	பயிற்சிகள் வழங்கப்பட்ட எண்ணிக்கை (பண்ணையாளர்கள், மாணவர்கள் . . . அழைப்பாளர்கள்)	
		2020	2021
MLDC	24	435	285

அட்டவணை 19: 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட பயிற்சி திட்டங்கள்

இதற்கு மேலதிகமாக தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபையானது நாட்டின் தேசிய வளப்பகிர்வு நிறுவனமாக செயற்படும் முன்னணி நிறுவனம் என்ற வகையில் மேற்குறிப்பிடப்பட்ட பயிற்சியாளர்களுக்கும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் ஏனைய பயிற்சி நிறுவனங்களில் இருந்து வருகை தந்த 1000இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தொழிற்சாலை மற்றும் நடைமுறைப் பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




2021 நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றங்கள்

மேய்ச்சல் நிலங்களின் மேம்பாடு

பணிப்பாளர் சபையானது 2475 ஏக்கர் நிலப்பரப்பில் புற்களை நடுவதற்கான தீர்மானம் எடுத்தல் மற்றும் பால்மாடுகளுக்கு தேவையான கரடு முரடாண பகுதிகளில் தானியங்களை நடுவதற்கான செயற்பாடுகளை 2021ஆம் ஆண்டில் எடுத்தமை மற்றும் தற்போது வரை 1325 ஹெக்டேயர் நிலப்பரப்பு வரை நடுகை செய்யப்பட்டுள்ளது.



ரிதியகம பண்ணையின் சோளப் பயிர்ச்செய்கை



ரிதியகம பண்ணையின் மேய்ச்சல் நிலங்கள்

நவீன மயப்படுத்தப்பட்ட மெல்சிரிபுர அங்காடி நிலையம் கால்நடைகள், பண்ணை அபிவிருத்தி மற்றும் பால் பண்ணை மற்றும் முட்டையுடன் தொடர்புடைய கைத்தொழில் கௌரவ இராஜாங்க அமைச்சர் திரு. டி.பி. ஹேரத் அவர்களினால் திறந்து வைக்கப்பட்ட போது....



2021 நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றங்கள்

சிலேஜ் பெய்லிங் திட்டம்

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட ஒதுக்கீடுகளின் கீழ், 500 ஏக்கர் நிலப்பரப்பில் சத்தான புற்கள் நடுவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மேலும், சபைக்கு சொந்தமான பொலன்னறுவை பண்ணையில் சோளம் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் மற்றும் சிலேஜ் பெய்லிங் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், 160 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நீர்ப்பாசனம் மூலம் பயிரிடப்பட உள்ளமை விசேட அம்சமாகும். பாரிய அளவில் மேற்கொள்ளப்படும் பால் பண்ணைகளினால் பேல்ட் செய்யப்பட்ட சிலேஜ் பச்சைக் கழிவுகளை பணிப்பாளர் சபையினால் கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதுடன், மீதுமுள்ளவை உள்ளூர் பால் பண்ணை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும். இப்போது அனைத்து கொள்முதல் செயல்முறைகளும் நிறைவடைந்துள்ளதுடன் மற்றும் பின்வரும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன:

- 383 ஏக்கர் காடுகள் அழித்தல்
- தேவையான இயந்திரங்கள் வாங்குதல்
- நீர்ப்பாசன அமைப்பு நிறுவுதல்

- மின்கட்டமைப்பு வேலிகளை நிறுவுதல்
- கட்டிடங்கள் புனர்நிர்மாணம் செய்தல்

246 ஏக்கர் நிலம் முழுமையாக துப்பரவு செய்யப்பட்டு பயிர்நிலமாக மாற்றுவதற்கு தயாராக உள்ளதுடன் மற்றும் மேலும் 100 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்கை பண்ணப்பட்டு வருகிறது.



சிலேஜ் பெய்லிங் இயந்திரம், விதைக்கும் இயந்திரம், விவசாய நிலங்களை உழுதல் இயந்திரம் என்பன கொள்வனவு செய்யப்பட்டது.



2021 நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றங்கள்

வெப்ப வலயத்தில் காணப்படும் பண்ணை நிலங்களை வெளியக நபர்களுக்கு குத்தகை வழங்குதல்

ஓயாமதுவா, பரசங்கஸ்வெவா மற்றும் வீரவில பண்ணைகளுக்கு சொந்தமான 1586 ஏக்கர் நிலப் பரப்பு கொண்ட நிலங்களை கொள்முதல் பரிந்துரையின் அடிப்படையில் அதிகாரப்பூர்வமாக தனியார் துறையினருக்கு குறுகிய கால வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளன. கால்நடைத் தைத்தொழில் துறையை மேம்படுத்தும் நோக்கில் சபையினால் பயன்படுத்தமால் இருக்கும் நிலங்களை பயனுள்ள வகையில் விருத்தி செய்யும் வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

- ஓயாமதுவா பண்ணையில் 886 ஏக்கர் நிலம் துப்பரவாக்கப்பட்டு, 508 ஏக்கர் நிலப்பரப்பில் சோளம் பயிரிடல் செய்யப்பட்டுள்ளதுடன் இந்தப் பருவத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் காணப்படுகிறது.
- வீரவில பண்ணையில் சுமார் 200 ஏக்கர் நிலம் துப்பரவாக்கப்பட்டு, மழைக்காலத்தில் சோளத்தை பயிரிடும் வகையில் நிலம் தயாரிக்கப்படுகிறது.
- பரசங்கஸ்வெவா பண்ணையில் 500 ஏக்கர் காடு துப்பரவாக்கப்பட்டு, கேள்விகள் காணப்படும் இந்த பருவத்தில் சோளத்தை பயிரிடும் வகையில் நிலம் தயார்படுத்தப்பட்டுள்ளது.



பரசங்கஸ்வெவ பண்ணையில் சோளப் பயிர்ச்செய்கை



வீரவில பண்ணையில் சோளப் பயிர்ச்செய்கை

2021 நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றங்கள்

அசேதனப் பசளைகளை உற்பத்தி செய்தல்

செழிப்பான நாட்டினை உருவாக்கும் அரசாங்கத்தின் நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு, தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபை நாட்டிலுள்ள அனைத்து பண்ணைகளிலும் அசேதனப் பசளைகளை (கம்போஸ்ட்) தயாரிப்பதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளதுடன், 2021 ற்குள் சுமார் 2,400 மெட்ரிக் தொன் அசேதனப் பசளைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.



பண்ணையொன்றில் அசேதனப் பசளை தயாரிக்கும் முறை

புதிய அங்காடி நிலைய திறப்புவிழா:

நாரஹேன்பிப்டி பொருளாதார மத்திய நிலையத்தில் தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபையினை மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்ட சந்தர்ப்பம்.




செயற்பாட்டு நிகழ்வுகள் - 2021

நிதி நிகழ்வுகள்

	2017 (ரூ. மில்)	2018 (ரூ. மில்)	2019 (ரூ. மில்)	2020 (ரூ. மில்)	2021 (ரூ. மில்)
வருமானம்	2,799	2,708	2,607	3,232	3650
செயற்பாட்டு இலாபம்	(139)	(452)	(270)	5.5	166
இலாபம் / (நட்டம்) வரிக்கு முன்னர்	(413)	1,609	(302)	(9)	158
மொத்த சொத்து	6,457	6,060	5,822	5689	
PPE	2,999	2,846	2,652	2,538	
பங்குகள்	(499)	(2,062)	4,273	4,223	4461
செயற்பாட்டு நடவடிக்கைகள் மூலமான தேறிக் காக் பாய்ச்சல்	137	53	(268)	(21)	253
முதலீட்டு நடவடிக்கைகள் மூலமான தேறிக் காக் பாய்ச்சல்	(191)	(102)	269	51	(216)
நிதி நடவடிக்கைகள் மூலமான தேறிக் காக் பாய்ச்சல்	47	(36)	(58)	(48)	51
வருமான வளர்ச்சி	(1%)	(3%)	(4%)	24%	12%
தற்போதைய விகிதம்	0.22 : 1	0.15 : 1	0.62 : 1	0.76 : 1	0.99:1
விரைவு விகிதம்	0.15:1	0.10:1	0.36:1	0.28:1	0.55:1


வருமானம்

தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி அதிகாரசபை மதிப்பாய்வு வருடத்தில் ரூ.3,661 மில்லியன் ஒருங்கிணைந்த வருமானத்தை பெற்றுக் கொண்டதுடன், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 12சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.




செயற்பாட்டு இலாபம் / (நட்டம்)

தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி அதிகாரசபை வருட காலப்பகுதியினுள் செயற்பாடுகளை விருத்தி செய்துள்ளதுடன், செயற்பாட்டு ,லாப வளர்ச்சியானது 2924சதவீதமாக அதிகரித்துடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 166.3 மில்லியன் ரூபா ,லாப சாதனையுடன் இது கடந்தாண்டு அறிக்கையின் படி ரூபா. 5.5மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.



நிதி செலவுகள்

2021ஆம் ஆண்டில் நிதி செலவுகள் 16.4மில்லியன் ரூபாவாக இருந்ததுடன், கடந்த ஆண்டு அறிக்கையின் அடிப்படையில் நோக்கும் போது ,ந்த அளவானது 37.4சதவீத வீழ்ச்சியுடன் மொத்த செவானது 26.2 மில்லியன் ரூபாவாக இருந்துள்ளது. பிரதான வீழ்ச்சிக்கான காரணங்களாக அடையாளம் கண்டு கொண்ட விடயங்களாக: வங்கி மேலதிக பற்றுக்கான வட்டி வீதம் மற்றும் கடன்கள். மற்றும் குத்தகை வட்டி என்பவற்றை குறைத்துக் கொள்ள முடியுமாக இருந்தது.




செயற்பாட்டு நிகழ்வுகள் - 2021

காகப் பாய்ச்சல் பகுப்பாய்வு

தேனுடி நிறுவனத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளில், ரூ.21.0 மில்லியன் நிதியாண்டு 2020, ல் ரூ. (21.0) மில்லியன், ரூ.253 மில்லியன் ஆக வளர்ச்சியடைந்துள்ளது. ,ந்த குறிப்பிடத்தக்க அதிகரிப்பு, ரூ.166 மில்லியன் வரிக்கு முன்னரான, லாப வளர்ச்சியின் விளைவாக ஏற்பட்டது.

நிதியாண்டு காலப்பகுதியான 2020, ல், முதலீட்டு நடவடிக்கைகளில், ரூ.50 மில்லியன் ஆக, ரூ.216 மில்லியன் ஆக அதிகரித்துள்ளது. ,ந்த ஆண்டு ரூ. (216) மில்லியன் ஆக அதிகரிக்க நண்டகால சொத்துகளில் கூடுதலாக முதலீடு செய்த காரணத்தினால், ,ந்த வளர்ச்சி ஏற்பட்டது.


நிதி நடவடிக்கைகளில், ரூ.48.4 மில்லியனில், ரூ.51.3 மில்லியன் ஆக வளர்ச்சி அடைந்துள்ளது.



நிதி நிலை


நடைமுறை அல்லா சொத்து

Rs.(MN)



நடைமுறை சொத்து

Rs.(MN)



31.12.2021ஆம் ஆண்டு மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூபா. 5830மில்லியனாக காணப்பட்டதுடன், ,து கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காட்டுவதாக ,ருக்கின்றது. குறிப்பாக 31.12.2020ஆம் ஆண்டு ரூபா.5689மில்லியனாக ,ருந்தது. ,ந்த அதிகரிப்பு, உயிரியல் சொத்துக்கள் மற்றும் சொத்து, பொறி மற்றும் என்பவற்றில் முதலீடுகள் அதிகரித்தமையால் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

31 டிசம்பர் 2021
ஆம் ஆண்டில் முடிவடைந்த
வருடத்திற்கான ஒருங்கிணைந்த
நிதி அறிக்கைகள்

NATIONAL LIVESTOCK DEVELOPMENT BOARD
AND ITS SUBSIDIARY



இலாபம் அல்லது நட்டம் தொடர்பான ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கை மற்றும் ஏனைய வருமான விபரங்கள்

இலாபம் அல்லது நட்டம் தொடர்பான அறிக்கை மற்றும் ஏனைய வருமான விபரங்கள்

நிதி நிலை தொடர்பான அறிக்கை

பங்கு மாற்றங்கள் தொடர்பான அறிக்கை - குழு

பங்கு மாற்றங்கள் தொடர்பான அறிக்கை - தே.ப.வி.அ.சபை

காகப் பாய்ச்சல் கூற்று

1. நிறுவனத் தகவல்

1.1 அறிக்கையிடும் நிறுவனம்

1.2 முதன்மை செயற்பாடுகள் மற்றும் செயற்பாட்டின் தன்மை

2. அடிப்படை தயார்படுத்தல்

2.1 முறைப்பாட்டு அறிக்கை

2.2 நிதி அறிக்கைகளுக்கான அனுமதி

2.3 அடிப்படை அலகுகள்

2.4 செயற்பாட்டு மற்றும் நாணய விளக்கம்

2.5 தீர்ப்புகள் மற்றும் மதிப்பீடுகள்

2.6 நடைமுறை மற்றும் நடைமுறை அல்லாத வகைப்படுத்தல்

2.7 முக்களநவவனபெ

3. பிரதான கணக்கீட்டு கொள்கைகள்

3.1 அடிப்படை ஒன்றிணைத்தல்

3.2 வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைகள்

3.3 நிதி அலகு தொடர்பான அறிக்கை

3.3.1 சொத்து, யந்திரம் மற்றும் பொறி

3.3.2 சரக்குகள்

3.3.3 உயிரியல் சொத்துக்கள்

3.3.4 நிதியல்லா சொத்துக்களில் ஏற்பட்டுள்ள குறைபாடு

3.3.5 நிதி பொறிமுறைகள்

3.3.5.1 வழித்தோன்றல் அல்லாத நிதி சொத்துக்கள்

3.3.5.2 நிதி சொத்துக்களில் ஏற்பட்ட குறைபாடு

3.3.6 காக மற்றும் காகக்கு சமனானவை

3.3.7 மானியங்கள்

3.3.8 பொறுப்புக்கள் மற்றும் ஏற்பாடுகள்

3.3.9 ஊழியர் நன்மைகள்

3.3.10 குத்தகை மற்றும் முதலீடு உடமைகள்

3.3.10.1 குத்தகைக்கான உடமைகள்

3.3.10.2 முதலீட்டு உடமைகள்

3.3.11 பங்கு

3.4 இலாபம் மற்றும் நட்டம் தொடர்பான அறிக்கை மற்றும் ஏனைய வருமான விபரம்

3.4.1 வருமான அங்கீகாரம்

3.4.2 ஏனைய செயற்பாட்டு வருமானம்

3.4.3 உயிரியல் சொத்துக்களின் உண்மை பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

3.4.4 அரசாங்க மானியங்கள்

3.4.5 கடன் செலவு

3.4.6 நிதி செலவுகள்

3.4.7 வருமான வரி செலவுகள்

3.5 அடிக்கடி ஏற்படும் நிகழ்வுகள்

3.6 பகுதி அறிக்கை

3.7 தொடர்புடைய நபர்களின் பரிமாற்றங்கள்

3.8 நிறுவனத் தகவல்

3.9 காகப் பாய்ச்சல் கூற்று

3.10 விலக்களிக்கப்பட்டது

3.11 மூலதன பொறுப்பு மற்றும் தொடர்புடைய பொறுப்புக்கள்

4. புதிய தரநிலைகள் வெளியிட்ட போதிலும் அறிக்கையிடும் திகதி வரை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை

5. நிதி அறிக்கை தொடர்பான மறு அறிக்கை

6. நிதி அறிக்கைகள் தொடர்பான குறிப்புகள்

இலாபம் அல்லது நட்டம் தொடர்பான ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கை மற்றும் ஏனைய வருமான விபரங்கள்

31 டிசம்பர் முடிவடைந்த வருடத்திற்கானது	குறிப்புகள்	குழு		தே.ப.வி.அ.சபை	
		2021 ரூபா	2020 ரூபா	2021 ரூபா	2020 ரூபா
வருமானம்	1	3,715,250,658	3,289,802,220	3,650,721,461	3,232,294,773
உயிரியல் சொத்துக்களின் பெறுமதியில் ஏற்பட்ட உண்மையான மாற்றம்	2	10,414,934	69,279,763	10,414,934	69,279,763
மொத்த வருமானம்		3,725,665,592	3,359,081,982	3,661,136,395	3,301,574,536
விற்பனை செலவுகள்	3	(2,488,324,293)	(2,307,323,925)	(2,451,786,106)	(2,257,966,895)
மொத்த இலாபம்		1,237,341,299	1,051,758,057	1,209,350,290	1,043,607,641
ஏனைய வருமானம்	4	50,371,911	39,930,743	48,915,942	38,706,114
அரசாங்க மானியங்கள்	5	971,792	647,617	971,792	647,617
விநியோக செலவுகள்	6.1	(19,478,624)	(26,087,649)	(19,236,839)	(25,774,722)
நிர்வாக செலவுகள்	6.2	(1,076,035,347)	(1,055,052,000)	(1,056,208,328)	(1,035,173,003)
ஏனைய செலவுகள்	6.3	(17,412,610)	(16,498,884)	(17,412,610)	(16,498,884)
செயற்பாடுகள் மூலமான இலாபம் (நட்டம்)		175,758,421	(5,302,116)	166,380,247	5,514,763
தேறிய நிதி செலவு	7	(7,901,752)	(15,237,671)	(7,892,092)	(14,599,297)
கூட்டிணைக்கப்பட்ட இலாபம் (நட்டம்) பகிர்வு		5,576,323	(1,719,171)	-	-
வரிக்கு முன்னரான இலாபம் (நட்டம்)		173,432,992	(22,258,957)	158,488,155	(9,084,534)
வரி செலவுகள்	8	(12,000)	(46,000)	(12,000)	(46,000)
வருடத்தின் இலாபம் (நட்டம்)		173,420,992	(22,304,958)	158,476,155	(9,130,535)
ஏனைய வருமான விபரங்கள் (செலவுகள்)					
இலாபம் அல்லது நட்டம் என அடையாளப்படுத்தப்படாத பொருட்கள்					
ஓய்வூதிய இலாப பொறுப்பு தொடர்பான மறு அளவீடு		25,341,911	(41,199,492)	24,555,754	(41,199,492)
ஓய்வூதிய இலாப பொறுப்பு தொடர்பில் மறு அளவீடு தொடர்பான நிறுத்தி வைத்தல் வரி		-	-	-	-
ஏனைய கூட்டிணைக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான வருமான விபரங்களில் ஏற்பட்ட மாற்றம்		-	(752,604)	-	-
வருடத்திற்கான, தேறிய வரி ஏனைய வருமான விபரங்கள் (செலவுகள்)		25,341,911	(41,952,096)	24,555,754	(41,199,492)
வருடத்திற்கான மொத்த வருமான விபரங்கள் (செலவுகள்)		198,762,904	(64,257,053)	183,031,909	(50,330,027)

இந்த நிதி அறிக்கைகளின் குறிப்பானது உள்ளக பகுதியின் வடிவமாக இணைக்கப்பட்டுள்ளன குறிப்பிடத்தக்கது. அடைபடிக்குள் இடப்பட்டுள்ளவை கழித்தலாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

31 டிசம்பர் உள்ளவாறான	குறிப்புகள்	குழு		தே.ப.வி.அ.சபை	
		2021 ரூபா.	2020 ரூபா.	2021 ரூபா.	2020 ரூபா.
சொத்துக்கள் நடைமுறையல்லா சொத்துக்கள்					
உடைமை, பொறி மற்றும் உபகரணம்	9	2,671,933,512	2,615,507,006	2,596,436,381	2,538,048,007
நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலைகள்	9	11,975,993	3,639,096	11,975,993	3,639,096
குத்தகை உடைமை	10	6,186,864	6,275,248	-	-
துணை நிறுவனங்களின் முதலீடு	12.1	-	-	149,123,327	149,123,327
நிறுவனங்களின் முதலீடு	12.2	-	-	600,000	600,000
உயிரியல் சொத்துக்கள் - பெருந்தோட்டங்கள்	11.1	974,979,878	905,276,321	972,531,330	902,827,773
உயிரியல் சொத்துக்கள் - கால்நடை மூலதனம்	11.2	1,135,001,453	1,278,497,845	1,133,014,613	1,274,400,365
		4,800,077,699	4,809,195,515	4,863,681,644	4,868,638,568
நடைமுறை சொத்துக்கள்					
இருப்பு	13	459,490,804	309,164,346	435,548,982	301,129,497
உயிரியல் சொத்துக்கள் - கால்நடை விற்பனை	11.3	113,209,699	91,219,265	113,209,699	91,219,266
வர்த்தகம் மற்றும் ஏனைய பெறுகைகள்	14	157,581,448	206,318,345	155,512,855	204,249,750
முற்பணங்கள், சேமிப்புகள் மற்றும் கொடுப்பனவுகள்	15	17,813,693	9,633,924	17,414,943	9,135,174
ஏனைய நடைமுறை சொத்துக்கள்	16	90,832,341	79,018,461	86,599,931	74,695,719
குறுங்கால முதலீடுகள்	17	131,129,421	129,212,585	131,129,421	129,212,585
காசு மற்றும் காசுக்கு சமனானவை	18	31,919,906	17,327,524	27,424,389	11,121,607
		1,001,977,311	841,894,449	966,840,220	820,763,598
மொத்த சொத்துக்கள்		5,802,055,012	5,651,089,968	5,830,521,865	5,689,402,165
பங்கு மற்றும் பொறுப்புகள் பங்கு					
ஆரம்ப மூலதனம்		6,801,995,542	6,801,995,542	6,801,995,542	6,801,995,542
வருவாய் மிகுதி		(2,687,801,418)	2,886,680,297	(2,742,971,212)	(2,925,272,871)
மூலதன இருப்பு		210,052,697	153,902,557	210,052,697	153,902,557
வருமான இருப்பு		44,529,422	44,529,422	44,529,422	44,529,422
மதிப்பீட்டு இருப்பு		110,731,360	110,731,360	110,731,360	110,731,360
மொத்த நிதி		37,500,000	37,500,000	37,500,000	37,500,000
		4,517,007,603	4,261,978,584	4,461,837,809	4,223,386,010
தடுக்க முடியாத வட்டிகள்		-	-	-	-
மொத்த பங்குகள்		4,517,007,603	4,261,978,584	4,461,837,809	4,223,386,010
நடைமுறை அல்லா பொறுப்புகள்					
கடன் மற்றும் கடனுதவிகளுக்கு செலுத்த வேண்டிய வட்டி	19.1	147,110,658	120,615,057	145,985,658	120,090,057
நிறுவனங்களில் முதலீடுகள்	12.2	1,919,298	7,495,621	-	-
ஓய்வூதிய இலாப பொறுப்புகள்	20	229,738,730	239,869,847	222,641,680	233,756,409
குத்தகை சொத்துக்களுக்கான நிறுத்தி வைத்தல் வருமானம்	21	27,809,858	28,721,979	27,809,858	28,721,979
		406,578,543	396,702,504	396,437,195	382,568,445
நடைமுறை பொறுப்புகள்					
வர்த்தகம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள்	22	874,121,219	842,818,833	967,899,206	935,875,410
செலுத்த வேண்டிய வருமான வரி	23	-	2,017,752	-	-
குறுங்கால கடன்கள்	19.2	(107,877,701)	(68,268,161)	(107,877,701)	(68,268,161)
12 மாத காலப்பகுதியில் செலுத்த வேண்டிய கடன்கள்	19.3	55,425,391	87,049,442	55,425,391	87,049,442
வங்கி மேலதிகப்பற்று	18.2	56,799,963	128,791,022	56,799,963	128,791,022
		878,468,872	992,408,887	972,246,858	1,083,447,712
மொத்த பங்குகள் மற்றும் பொறுப்புகள்		5,802,055,012	5,651,089,968	5,830,521,865	5,689,402,165

இந்த நிதி அறிக்கைகளின் குறிப்பானது உள்ளக பகுதியின் வடிவமாக இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்



இந்த நிதி அறிக்கைகளின் குறிப்பானது உள்ளக பகுதியின் வடிவமாக இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1971 ஆம் ஆண்டு நிதி சட்ட இல. 38 இன் அடிப்படைகளை ஏற்றுக்கொண்டு இந்த நிதி அறிக்கைகள் தயார் செய்யப்பட்டது என்பதை இங்கு நான் உறுதிப்படுத்துகின்றேன்.

இந்த நிதி அறிக்கைகளை தயாரித்தல் மற்றும் முன்னிலைப்படுத்தல் என்பனவற்றுக்கான பொறுப்பு பணிப்பாளர்கள் சபைக்கு உண்டு என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

பணிப்பாளர் சபையின் சார்பாக கையொப்பம் இட்டுள்ளோம்.

.....
முகாமையாளர் - நிதி

.....
தலைவர்

.....
பிரதி தலைவர்

தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை
2021 நிதி அறிக்கைகள்





தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

பங்குகளில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பான ஒன்றிணைக்கப்பட்ட அறிக்கை

குழு	முதன்மை பங்குதாரர்களுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட பங்கு தாரர்கள்						கட்டுப்படுத்த	
	ஆரம்ப மூலதனம் ரூபா	வருவாய் மிகுதி ரூபா	மூலதன இருப்பு ரூபா	ருமான இருப்பு ரூபா	மதிப்பீட்டு இருப்பு ரூபா	நாளாந்தம் பயன்படுத்தும் நிதி ரூபா	முடியாத வட்டி ரூபா	மொத்தம் ரூபா
2020 ஜனவரி 01ஆம் திகதியில் உள்ளவாறான மிகுதி	6,801,995,542	2,822,414,573)	153,066,672	44,529,422	110,731,360	37,500,000	-	,325,408,423
காலப்பகுதியில் செய்யப்பட்ட சீராக்கங்கள்		(8,669)						(8,669)
வெல்லாட் கடன் - சீராக்கம்	-	-						-
வருடத்தின் இலாபம்	-	(22,304,958)	-	-	-	-	-	(22,304,958)
ஏனைய வருமான விபரம்	-	(41,952,096)	-	-	-	-	-	(41,952,096)
பெற்றுக் கொண்ட மானியங்கள்	-	-	1,483,502	-	-	-	-	1,483,502
குறைக்கப்பட்ட மானியம்	-		(647,617)					(647,617)
இலாப பங்கு	-	-	-	-	-	-	-	-
2020 டிசம்பர் 31ஆம் திகதியில் சரிசெய்யப்பட்ட மிகுதி	6,801,995,542	(2,886,680,297)	153,902,557	44,529,422	110,731,360	37,500,000	-	4,261,978,584
2021 ஜனவரி 01ஆம் திகதியில் உள்ளவாறான மிகுதி	6,801,995,542	(2,886,680,297)	53,902,557	44,529,422	110,731,360	37,500,000	-	4,261,978,584
வருடத்தின் இலாபம்	-	173,420,992	-	-	-	-	-	173,420,992
காலப்பகுதியில் செய்யப்பட்ட சீராக்கங்கள்		115,975						115,975
பங்குதாரர்களுக்கு மொத்தமாக பரிமாற்றம் செய்யப்பட்டது								
ஏனைய வருமான விபரம்	-	25,341,911	-	-	-	-	-	25,341,911
பெற்றுக் கொண்ட மானியங்கள்	-	-	57,121,932	-	-	-	-	57,121,932
குறைக்கப்பட்ட மானியம்	-		(971,792)					(971,792)
இலாப பங்கு	-	-	-	-	-	-	-	-
2021 டிசம்பர் 31ஆம் திகதியில் மிகுதி	6,801,995,542	(2,687,801,418)	210,052,697	44,529,422	110,731,360	37,500,000	-	4,517,007,603

தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

2021 டிசம்பர் 31ஆம் திகதியில் மிகுதி	ஆரம்ப மூலதனம் ரூபா	வருமானத்தை தக்கவைத்தல் ரூபா	மூலதனம் இருப்பு ரூபா	வருமான இருப்பு ரூபா	மதிப்பீட்டு இருப்பு ரூபா	கூழற்சியில் உள்ள நிதி ரூபா	-	மொத்தம் ரூபா
தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபை								
2020 ஜனவரி 01ஆம் திகதியில் உள்ளவாறான மிகுதி	6,801,995,542	(2,874,927,094)	153,066,672	44,529,422	110,731,360	37,500,000	-	4,272,895,902
டந்த கால சீராக்கங்கள்		(15,749)					-	(15,749)
வெல்லட் கடன் - சீராக்கம்							-	-
வருடத்திற்கான இலாபம்	-	(9,130,536)	-	-	-	-	-	(9,130,536)
ஏனைய பரந்த வருமானம்	-	(41,199,492)	-	-	-	-	-	(41,199,492)
அரசு மானியங்கள்	-	-	1,483,502	-	-	-	-	1,483,502
அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்ட மானியம்			(647,617)				-	(647,617)
இலாபப் பங்கு	-	-	-	-	-	-	-	-
2020 டிசம்பர் 31ஆம் திகதியில் உள்ளவாறான மீள்பரிசீலனை செய்யப்பட்ட மிகுதி	6,801,995,542	(2,925,272,871)	153,902,557	44,529,422	110,731,360	37,500,000	-	4,223,386,010
2021 ஜனவரி 01ஆம் திகதியில் உள்ளவாறான மிகுதி	6,801,995,542	(2,925,272,871)	153,902,557	44,529,422	110,731,360	37,500,000	-	4,223,386,010
கடந்த கால சீராக்கங்கள்		(730,250)					-	(730,250)
வருடத்திற்கான இலாபம்	-	158,476,155	-	-	-	-	-	158,476,155
ஏனைய பரந்த வருமானம்	-	24,555,754	-	-	-	-	-	24,555,754
அரசு மானியங்கள்	-	-	57,121,932	-	-	-	-	57,121,932
அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்ட மானியம்			(971,792)				-	(971,792)
இலாபப் பங்கு	-	-	-	-	-	-	-	-
2021 டிசம்பர் 01ஆம் திகதியில் உள்ளவாறான மிகுதி	6,801,995,542	(2,742,971,212)	210,052,697	44,529,422	110,731,360	37,500,000	-	4,461,837,809

இந்த நிதி அறிக்கைகளின் குறிப்பானது உள்ளக பகுதியின் வடிவமாக இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடைப்புக் குறிக்குள் காண்பிக்கப்பட்டுள்ள விடயங்கள் கழித்தலைக் குறிக்கும்



தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

காகப் பாய்ச்சல் தொடர்பான ஒருங்கிணைக்கப்பட்ட கூற்று	குழுமம்		தே.ப.வி.அ.ச	
	2021 ரூபா	2020 ரூபா	2021 ரூபா	2020 ரூபா
செயற்பாட்டு நடவடிக்கைகள் மூலமான காக பாய்ச்சல்				
வரிக்கு முன்னர் இலாபம்	173,432,992	(22,258,957)	158,488,155	(9,084,534)
சீராக்கங்கள் ஆனது:				
கடந்த கால சீராக்கங்கள்	4,691,441	22,829,47	730,250.00	15,749
சொத்து, ஆதனம் மற்றும் உபகரணங்களின் பெறுமானத் தேய்வு	233,663,853	230,827,861	231,637,893	228,213,957
பொருளாதார சேவைக் கட்டணங்கள் கணக்குகளில் இருந்து நீக்கிவிடுதல்	(12,307,535)	(12,188,900)	(12,307,535)	(12,188,900)
குத்தகை சொத்துக்களின் பணமதிப்பிழப்பு	88,384	88,384	-	-
(பாராட்டுக்கள்) பொறுமானத்தேய்வு கால்நடை	(10,414,934)	(69,279,763)	(10,414,934)	(69,279,763)
பணிக்கொடைக்கான வட்டி	18,700,513	17,495,450	18,700,513	17,495,450
பணிக்கொடைக்கான ஒதுக்கம்	17,689,923	14,768,192	16,437,098	13,821,370
குத்தகை வருமான நிறுத்தி வைத்தல்	(912,121)	(912,122)	(912,121)	(912,122)
வட்டி செலவுகள்	16,414,192	26,160,064	16,414,192	26,160,064
வைப்புக்குடனான வட்டி	(6,914,685)	(9,959,292)	(6,914,685)	(9,959,292)
அறமுடியாத மற்றும் சந்தேகத்துக்குரிய கடன்களுக்கான ஒதுக்கம்	3,438,300	11,618,853	3,438,300	11,618,853
பெருந்தோட்டங்களுக்கான செலவுகள்	4,276,185	16,425,766	4,276,185	16,425,766
நிறுவனங்களுக்கு இலாபப் பகிர்வு	(5,576,323)	1,719,171	-	-
மூலதன மானியங்களின் பணமதிப்பிழப்பு	(971,792)	(647,617)	(971,792)	(647,617)
மூலதன பணிகளில் ஏற்பட்ட மாற்றங்கள்				
(அதிகரிப்பு) / குறைவு இருப்புகளில்	(150,327,458)	15,210,892	(134,419,486)	6,406,543
(அதிகரிப்பு) / குறைவு கால்நடை வர்த்தகம்	(21,990,432)	(53,656,861)	(21,990,432)	(53,656,861)
(அதிகரிப்பு) / குறைவு இருப்புகளில் வர்த்தகம் மற்றும் ஏனைய பெறுகைகள்	60,366,147	(18,592,490)	60,175,815	(21,618,949)
(அதிகரிப்பு) / குறைவு முற்பணம், வைப்புமற்றும் முற்கொடுப்பனவு	(8,279,768)	735,867	(8,279,768)	735,867
(அதிகரிப்பு) / குறைவு ஏனைய நடைமுறைச் சொத்துக்கள்	(11,904,212)	(20,801,404)	(11,904,212)	(20,801,404)
(அதிகரிப்பு) / குறைவு குறுங்கால முதலீடுகள்	(1,916,835)	(2,555,886)	(1,916,835)	(2,555,886)
(அதிகரிப்பு) / குறைவு வர்த்தம் மற்றும் ஏனைய பெறுகைகள்	16,983,287	(70,902,870)	17,704,695	(69,941,243)
(அதிகரிப்பு) / குறைவு குறுங்கால கடன்கள்	(39,609,540)	(36,257,961)	(39,609,540)	(36,257,961)
(அதிகரிப்பு) / குறைவு ரூபேஜை வரி பொறுப்புகள்	-	-	-	-
செயற்பாடுகள் மூலமான காக உருவாக்கம்	278,619,581	17,059,207	278,361,755	13,989,087
வரி செலுத்தியது	(2,029,752)	(46,000)	(12,000)	(46,000)
பணிக்கொடை செலுத்தியது	(9,107,210)	(9,155,531)	(8,837,996)	(8,879,046)
வட்டி செலுத்தியது	(16,414,192)	(26,160,064)	(16,414,192)	(26,160,064)
செயற்பாட்டு நடவடிக்கைகளின் மூலமான தேறிய காகப் பாய்ச்சல்	251,068,427	(18,302,388)	253,097,567	(21,096,023)
முதலீடு நடவடிக்கைகள் மூலமான காகப் பாய்ச்சல் (பாவனையில் உள்ள)				
கால்நடை மூலதனத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்	151,583,518	182,080,674	151,800,686	183,111,248
நடைமுறை அல்லா சொத்துக்கள் கொள்வனவு	(298,427,256)	(84,126,387)	(298,363,164)	(84,126,387)
பெருந்தோட்டங்களில் முதலீடு	(73,979,742)	(56,913,261)	(73,979,742)	(56,913,261)
நிலையான வைப்புகளுக்கான வட்டி	4,345,000	8,436,454	4,345,000	8,436,454
நிலையான வைப்பு	-	28,971,453	-	-
முதலீடு நடவடிக்கைகளின் மூலமான தேறிய காகப் பாய்ச்சல் (பாவனையில் உள்ள)	(216,478,480)	78,448,933	(216,197,221)	50,508,054
ஊயுதன் குடுமுறு குகமுடி / (ருளுறு ஐ) குடிபுடிஐகுடி யுணவுஐஐஐஐஐஐ				
உயமெ நுமயெ முடிவயைநென	99,600,000	43,771,812	99,000,000	66,375,402
நுநவவடநஅநவெ முக நுமயெ யனெ நுநயந	(104,728,450)	(116,273,237)	(104,728,450)	(116,273,237)
ஊயிவையட புசயவெ சுநஉநநைந	57,121,932	1,483,502	57,121,932	1,483,502
நேவ உயளா கடழற கசமுஅ / (ரளநன டெ) கனயெடெயெ யஉவனவையன	51,993,482	(71,017,923)	51,393,482	(48,414,333)
நேவ ஐடெசநயநந.-(ஐநஉசநயநந) ஐடெ உயளா யனெ உயளா நநயநவையடநவெ	86,583,439	1,301,780	88,293,841	(6,829,141)
ஊயளா யுனெ ஊயளா நுநயநவையடநவெள யுல வுந ஐநயநவையெ	(111,463,496)	(112,765,277)	(117,669,415)	(110,840,272)
இறுதியில் இருந்த காக மற்றும் காகக்கு சமாளனவை	(24,880,057)	(111,463,496)	(29,375,574)	(117,669,415)

The Note annexed form an internal part of these Consolidated Financial statements.

தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

1. நிறுவனத் தகவல்

1.1 அறிக்கையிடும் நிறுவனம்

தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபை (NLDB) 1972ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க அரச விவசாய நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 1973ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதுடன் மற்றும் 1974ஆம் ஆண்டு இந்தத் தொடர்புடைய செயற்பாடுகளை ஆரம்பித்தது. NLDB தற்போதைய கால்நடை, பண்ணை அபிவிருத்தி மற்றும் பால் மற்றும் முட்டை தொடர்பான தொழில்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சின் கீழ் செயற்பட்டு வருகிறது.

NLDB தற்போது 30 கால்நடை மற்றும் பயிர்ச் செய்கையுடன் தொடர்புடையதாக காணப்படும் பண்ணைகளையும், ஒரு பயிற்சி மையத்தையும் நிர்வாகம் செய்து வருகின்றது.

இந்த சபையின் கீழ் பதிவுசெய்யப்பட்ட தலைமைக் காரியாலயம் இல.40, நாவல் வீதி, நாரவேலிபிட்டி, கொழும்பு 5 இல் எனும் முகவரியில் அமைந்துள்ளது.

தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் ஒருங்கிணைந்த நிதி அறிக்கைகள் 2021 டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதி ஆண்டுக்கான தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் (NLDB) ஒருங்கிணைந்த நிதி அறிக்கைகள், NLDB மற்றும் அதன் துணை நிறுவனத்தின் நிதி தகவல்களை உள்ளடக்குகிறது (இவை இணைந்து “குழு” என்றும் தனித்தனியாக “குழு அமைப்புகள்” என்றும் குறிப்பிடப்படுகின்றன).

1.2 முதன்மை நடவடிக்கைகள் மற்றும் உண்மையான செயற்பாடுகள்

NLDB பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை NLDB (தலைமை நிறுவனம்) இன் முதன்மை நடவடிக்கையாக நாட்டின் கால்நடை வளத் துறையை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் பிரதான பங்குதாரராக செயற்பட உள்ளதுடன் கால்நடை பயிர்ச் செய்கைகளுடன் ஒருங்கிணைந்த பண்ணை முறையை ஏற்படுத்தி கால்நடை இனப்பெருக்கப் பண்ணைகளை பராமரிப்பு செய்வதாகும். இலங்கையில் கோழி வளர்ப்பு அபிவிருத்தி நிறுவனம் பிரைவேட் லிமிட்டெட் (துணை நிறுவனம்) இன் முக்கிய செயற்பாடுகள் விவசாயம் மற்றும் கால்நடை வளத்துறையை அபிவிருத்தி செய்வதாகும்.

2. அடிப்படை தயார்படுத்தல்கள்

2.1 இணக்க கூற்று

குழுவின் ஒருங்கிணைந்த நிதி அறிக்கைகள் மற்றும் தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபை NLDB இன் தனியான நிதி அறிக்கைகள், இலங்கை பட்டியல் கணக்காய்வாளர் நிறுவனம் (CA Sri Lanka) வழங்கிய இலங்கை கணக்கியல் தரங்களுக்கு அமைவான (SLFRSs மற்றும் LKASs) அடிப்படையில் தயாரிக்கப்பட்டு கணக்கு அறிக்கையில் வெளியிடப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிதி அறிக்கையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

- தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபையின் குழுமத்தின் வருடாந்த நிதி செயற்பாடுகள் தொடர்பிலான இலாபம் அல்லது நட்டம் தொடர்பான அறிக்கை மற்றும் ஏனைய விரிவான வருமானங்கள் தொடர்பிலான அறிக்கைகள் தரப்பட்டுள்ளன.
- தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபையின் குழுமத்தின் வருட இறுதியில் உள்ள நிதி நிலைமைகள் தொடர்பிலான நிதி நிலை அறிக்கை தரப்பட்டுள்ளது.
- குழு மற்றும் தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி NLDB இல் ஆண்டின் போது பங்குதாரர்களின் நிதி மூலதனங்களில் நிகழ்ந்த சகல மாற்றங்களையும் வெளிப்படுத்துவதாக வெளியிடப்படுகிறது.
- தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபையின் NLDB மற்றும் குழு காக மற்றும் பணக்கை சமனான விடயங்களில் பணத்தினை எவ்வாறு பயன்படுத்தியது என்பது தொடர்பான திறன் மற்றும் அந்த காகப் பாய்ச்சல் கூற்றினைப் பயன்படுத்திய முறையினை பயனர்களுக்கு விளக்குகிறது.
- கணக்கியல் கொள்கைகள் மற்றும் ஏனைய விளக்கமான தகவல்களை உள்ளடக்கிய நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்.

2.2 அடிப்படை அளவுகள்

சரியான குறிப்புகள் வழங்கப்பட்டுள்ள இடங்களில் உண்மையான பெறுமதியைத் தவிர, இலக்கு மதிப்பு தொடர்பான உரிய குறிப்புகளுடன் நிதி அறிக்கைகள் வரலாற்று செலவின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

நிதி அறிக்கைகளுக்கு பாதீப்பினை ஏற்படுத்தும் எந்தவொரு முடிவுகளுக்காகவும் எத்தகைய திருத்தங்களும் செய்யப்படவில்லை.

2.3 பயன்படுத்தும் மற்றும் நடைமுறையில் உள்ள நாணயம்

நிதி அறிக்கைகளில் காணப்படும் நாணயம் பயன்பாடானது அந்த அமைப்புகள் செயற்படுத்தும் பிரதான பொருளாதார சூழலில் பயன்படுத்தப்படும் நாணயத்தில் (இது “நடைமுறையில் பயன்படுத்தும் நாணயம்”) அளவிடப்பட்டுள்ளன. நிதி அறிக்கைகள் இலங்கை ரூபாவில் வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த நாணயங்கள் அமைப்புகளின் செயற்பாடுகள் மற்றும் நிதி கொடுக்கல் வாங்களுக்கான நாணயமாக பயன்படுத்தப்படுகின்றன. கணக்கு அறிக்கையில் தரப்பட்டுள்ள அனைத்து கட்டணங்களும் ஆயிரம் ரூபாவுக்கு மட்டந்தப்பட்டுள்ளன. இதுதவிர வேறு எவ்வித விசேட அறிவிப்புகளும் நிதி அறிக்கைகளில் குறிப்பிடப்படவில்லை.

2.4 தீர்மானங்கள் மற்றும் மதிப்பீடுகள்

இந்த ஒருங்கிணைந்த மற்றும் தனித்தனியான நிதி அறிக்கைகளை தயாரிக்கும்போது, முகாமைத்துவ குழுவானது கொள்கைகள் பயன்பாட்டையும், நிதி அறிக்கைகளில் ஏற்படக்கூடிய பிரதிகூலமான விடயங்கள் மற்றும் பங்குதாரர்களின் நிதி நிலைகளைப் பற்றிய தகவல்களை பாதிக்கும் தீர்மானங்கள், மதிப்பீடுகள் மற்றும் விரிவாக எடுத்துக்காட்டிவந்து. இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள உண்மையான முடிவுகள் இந்த மதிப்பீடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது வேறுபட்டிருக்கலாம்.

மதிப்பீடுகளும் மற்றும் அதனுடன் தொடர்புடைய முன்னறிவிப்புகளும் வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில் மற்றும் நிலைமைகளுக்கேற்ப நியாயமானதாக நம்பப்படும் பல்வேறு பிற காரணங்களின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன, இதன் மூலம் கொண்டு செல்வதற்கான பெறுமதி மற்றும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் மதிப்புகளைப் பற்றிய தீர்மானங்களை எடுக்கும் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதுடன் இது ஏனைய ஆதாரங்களிலிருந்து எளிதாக வெளிப்படவில்லை.

மதிப்பீடுகளும் அடிப்படை முன்னறிவிப்புகளும் ஒரு தொடர்ச்சியான அடிப்படையில் ஆய்வு செய்யப்படுகின்றன. கணக்கியல் மதிப்பீடுகளில் செய்யப்பட்ட திருத்தங்கள் முன்னோக்கிய முறையில் அங்கீகரிக்கப்படுகின்றன.

தொடர்ச்சியாக இயங்குதல்

முகாமைத்துவ சபையானது நிறுவனத்தை தொடர்ச்சியான செயற்பாட்டை ஆய்வு செய்து, அதன் வளங்கள் மற்றும் எதிர்காலத்தில் வர்த்தக செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேவையான சகல வளங்கள் தொடர்பிலும் பூரண திருப்தி அடைந்துள்ளது.

இதற்கு மேலதிகமாக, முகாமைத்துவ சபையின் தொடர்ந்து செயற்படுவதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளதுடன் நிறுவனத்தில் காணப்படும் வளங்களில் எந்தவொரு பற்றாக்குறையும் இதுவரை ஏற்படவில்லை என்பதுடன் நிறுவனத்தை வெற்றிகரமாக செயற்படுத்த முடியும் என்ற நோக்கத்தில், பொருளாதார பிரதிகூலங்கள் எதிர்காலத்தில் ஏற்படாது என்ற நல் நோக்கம் காணப்படுகிறது. ஆகையால், குழுவின் நிதி அறிக்கைகள் தொடர்ந்து செயற்படும் என்ற அடிப்படையில் தயார் செய்யப்படுகின்றன.

2.5 நடைமுறை மற்றும் நடைமுறை அல்லா வகைப்படுத்தல்

குழுமம் நடைமுறை மற்றும் நடைமுறை அல்லா வகைப்படுத்தல் என்று நிதி நிலை அறிக்கையில் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை நிதி நிலை அறிக்கையில் வெளிப்படுத்தி உள்ளது. நிறுவனத்தின் சொத்துக்கள், அது பொதுவான செயற்பாட்டு சூழலில்



தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

எப்போது பயன்படுத்தப்படுகிறது அல்லது விற்பனை செய்யப்படும் அல்லது பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் வணிக நோக்கத்திற்காக மட்டுமே வைத்திருக்கும் அல்லது அறிக்கையிடும் காலப்பகுதிக்குப் பின்னர் பன்னிரண்டு மாதங்களில் உணரப்படுவதற்கானது என்று எதிர்பார்க்கப்படுகிறது, அல்லது காசு மற்றும் காகக்கு சமமானவை என்பவையாக இருக்கின்றன, எனினும் பரிமாற்றம் செய்தல் அல்லது அதனைப் பயன்படுத்தி அந்தப் பொறுப்பினை தீர்த்துக் கொள்ள பன்னிரண்டு மாதங்களில் மாற்றப்படக்கூடியவை. ஏனைய அனைத்து சொத்துக்களும் நடைமுறை அல்லாத சொத்துக்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

ஒரு பொறுப்பு, அது பொதுவான செயற்பாட்டு குழுவில் இருந்து தீர்க்கப்படுவதாக எதிர்பார்க்கப்பட்டால் அது சாதாரண வர்த்தக நோக்கத்திற்காக மட்டுமே வைத்திருக்க முடியும் என்பதுடன் மற்றும் அறிக்கை இடப்பட்ட காலகட்டத்திற்கு பிறகு பன்னிரண்டு மாதங்களில் தீர்க்கப்படவேண்டும் அல்லது அதனை தீர்ப்பதற்கான பொறுப்பினை பன்னிரண்டு மாதங்களுக்கு முன் எந்தவொரு நிபந்தனையும் இன்றி முழுமையாக செலுத்துவதற்கான உரிமையும் காணப்படுகிறது. ஏனைய அனைத்து பொறுப்புகளும் நடைமுறை அல்லா பொறுப்புகள் என வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

2.6 ஈடுசெய்தல் முககாரவவமை

நிதி சொத்துகள் மற்றும் நிதிப் பொறுப்புகள் என்பன கணக்கு அறிக்கையில் இருந்து ஈடு செய்தல் மற்றும் இது தொடர்பான கணக்குகள் தேரிய பெறுமதியில் நிதி நிலை அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளதுடன், மற்றும் தேரிய அடிப்படையில் தீர்த்துக் கொள்ளல் அல்லது சொத்துகளை விடுவித்து பொறுப்புகளை ஒரே நேரத்தில் தீர்த்துக் கொள்வதற்கு திட்டமிட்டால் மாத்திரமே அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள பெறுமதியை மாற்றி அமைப்பதற்கான சட்டபூர்வமான உரிமை உள்ளது. வருமானம் மற்றும் செலவுகள், வருமான அறிக்கையில் ஈடு செய்தல் செய்யப்படவில்லை, எனினும், இலங்கை கணக்கியல் தரங்கள் மற்றும் குழுவின் முக்கியமான கணக்கியல் கொள்கைகளில் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

3. குறிப்பிடத்தக்க கணக்கியல் கொள்கைகள்

NLDB மற்றும் குழு இந்த ஒருங்கிணைந்த நிதி அறிக்கைகளில் அனைத்து காலகட்டங்களுக்கும் கீழ்க்காணும் கணக்கியல் கொள்கைகளை நிதி அறிக்கைகளில் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்துள்ளதுடன், சுட்டிக்காட்டப்பட்டதைத் தவிரந்த வேறு எதுவும் இல்லை.

3.1 அடிப்படை ஒருங்கிணைப்பு

3.1.1 வியாபார தொடர்பு

குழுவானது வியாபாரத்துடன் தொடர்புடைய கணக்குகளை பேணும் போது மீட்டெடுத்தல் முறைகள் தொடர்பில் குழுவுக்கு மாற்றும் போது சேமிப்பு முறை பயன்படுத்துகிறது. மீட்டி செயற்பாடானது பொதுவாக மாற்றப்படும் சந்தர்ப்பங்களை கருத்திற் கொண்டு உண்மையான பெறுமதியில் கணிப்பீடு செய்யப்படுவதுடன் அதேபோல், அடையாளப்படுத்தக் கூடிய தேரிய சொத்துகளும் மீட்கப்பட்டுள்ளது. எந்தவொரு நன்மதிப்பிற்காகவும் ஏற்படும் போது அது வருடாந்த குறைவாக நோக்கப்படுகிறது. ஒப்பந்தத் தவணைக் குறைபாடுகள் விரைவில் வருமானம் அல்லது நடமாட அங்கீகாரம் செய்யப்படுகிறது. மொத்த கடன் அல்லது பங்கு பத்திரங்களின் வெளியீட்டுடன் தொடர்புடையவை தவிர, பரிவர்த்தனை செலவுகளுக்கான பணம் செலுத்தப்படும்போது செலவாக பதிவு செய்யப்படுகின்றன.

நல்லிணக்க அளவுகளின் அடிப்படையில் குழுமம் பின்வரும் திகதிகளில் மீட்டி செயற்பாடுகளை முன்னெடுக்கிறது.

மாற்றுவதற்கு கருத்தில் கொண்ட உண்மையான பெறுமதி : மேலதிகமாக

- மீட்கப்படுவதில் கட்டுப்படுத்த முடியாத வட்டித் தொகைகளின் அங்கீகரிக்கப்பட்ட தொகை: மேலதிகமாக

வர்த்தக ஒன்றிணைவு படிப்படியாக மேற்கொள்ளப்பட்டிருந்தால், வாங்கப்படும் நிறுவனத்தில் உள்ள முன்னதாக இருந்த பங்கிற்கான வட்டி (நகரவைல வைநசநளவ) இன் உண்மையான மதிப்பு: குறைவு

- அடையாளம் காணப்பட்ட சொத்துகளை மீட்டல் மற்றும் பொறுப்புகளாக கருதப்பட்ட தேரிய பெறுமதி அங்கீகரிக்கப்பட்டது. (பொதுவாக உண்மைப் பெறுமதி)"

இடமாற்றம் செய்யப்பட்ட தொகையை தீர்த்துக் கொள்வதற்காக ஏற்கனவே உள்ள உறவுகளை தொடர்புபடுத்தி கட்டணங்கள் எதுவும் கருத்தில் கொள்ளவில்லை. இவ்வாறான கட்டணங்கள் பொதுவாக இலாபம் அல்லது நடமாட காண்பிக்கப்படுகின்றன.

3.1.2 மாணியங்கள்

துணை நிறுவனங்களின் கீழ் செயற்படும் நிறுவனங்களை குழுமம் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கின்றது. குழு ஒரு நிறுவனத்தை "கட்டுப்படுத்தும்" என நாங்கள் கூறுவது, அது அந்த நிறுவனத்துடன் இருக்கும் தொடர்பில் மாறுபட்ட வருமானங்களுக்கு வெளிப்படையானது அல்லது உரிமைகள் உள்ளதாக இருக்க வேண்டும் என்பதுடன் மேலும் அந்த வருமானங்களை அதன் கட்டுப்பாட்டினால் ஏதேனும் பாதிக்கக்கூடிய திறன் கொண்டிருப்பதை உணர்த்துகிறது. துணை நிறுவனங்களின் நிதி அறிக்கைகள், கட்டுப்பாடு தொடங்கும் நாளிலிருந்து கட்டுப்பாடு நிற்கும் நாளுக்குள் குழுவின் ஒருங்கிணைந்த நிதி அறிக்கைகளில் உள்ளடக்கப்படும்.

நிறுவனத்தின் நிதி அறிக்கைகளில், துணை நிறுவனங்களினால் செய்யப்பட்ட முதலீடுகள், செலவுகள் மற்றும் மீட்டெடுக்கக்கூடிய பெறுமதி ஏற்பாடுகளை கழித்து ஆரம்ப செலவில் காட்டப்பட்டுள்ளன.

3.1.3 கட்டுப்படுத்த முடியாத வட்டிகள்

விறுவனத்தின் நிதி நிலை அறிக்கை, துணை நிறுவனங்களில் இடப்படும் முதலீடுகள் குறைந்த செலவில் கொண்டு செல்லப்படுவதுடன் அவை ஏதேனும் ஒன்றில் குறைவாக இருந்தால், கட்டுப்பாட்டில் இல்லாத வட்டிகள் ('NCI') என்பது சேர்த்துக் கொள்ளப்படும் பங்குகள் மீட்கப்பட்டு அடையாளப்படுத்தக் கூடிய தேரிய சொத்துக்களில் தங்களின் உரிமை விகிதாசாரத்தில் அடிப்படையில் இணைத்துக் கொள்ளும் நாளில் அளவிடப்படும். குழுமத்தின் துணை நிறுவனத்தில் உள்ள வட்டி விகிதாசாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் கட்டுப்பாட்டை இயக்காமல் இருந்து வருமான விவகாரங்களாகப் நோக்கப்படும்.

3.1.4 நடத்தை கட்டுப்படுத்தல்

குழுமம், துணை நிறுவனத்தின் மீது நடத்தை கட்டுப்படுத்த தவறும் சந்தர்ப்பத்தில், அந்த துணை நிறுவனத்தின் சொத்துகள் மற்றும் கடன்களை, தொடர்புடைய கட்டுப்பாட்டில் இல்லா வட்டிகள் (ஊஊ) மற்றும் ஏனைய பங்குத் தொகுதிகளை கணக்கிலிருந்து நீக்கிவிட தீர்மானிக்கும். இதனால் ஏற்படும் விரித்தி அல்லது இழப்பு என்பவற்றின் அடிப்படையில் இலாபம் மற்றும் நடமாட கணக்குகளில் பதிவுசெய்யப்படும். கடந்த காலங்களில் துணை நிறுவனத்தில் இருந்து வட்டித் தொகைகள் எதுவும் கணக்குகளில் பதியப்படாமல் இருந்தால் அது உண்மையான பெறுமதியில் அளவிடப்படும்.

இதற்குப் பின்னர், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எந்தவொரு வட்டியும் அது எவ்வளவு தாக்கத்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் ஏற்படுத்தும் என்பதுடன் இவ்வாறான சந்தர்ப்பத்தில் பங்கு கணக்கீட்டு முதலீட்டாளராக அல்லது விற்பனைக்குக் கிடைக்கும் நிதி சொத்தாகக் கணக்கிடப்படும்.

3.1.5 கூட்டுறவு

இணை நிறுவனங்கள் என்பது குழுமம் அவற்றின் நிதி மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகளில் நேரடியான செல்வாக்கை செலுத்துவதைக் குறிப்பிடுவதுடன், எனினும், முழுமையான கட்டுப்பாடு இல்லாத நிறுவனங்களைக் குறிப்பிடுகிறது. குழுமம் இன்னொரு நிறுவனத்தின் மீது வாக்குகளின் அடிப்படையில் 20% முதல் 50% வரையான செல்வாக்கை செலுத்துவதைக் கொண்டிருந்தால்,

தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

குறிப்பிடத்தக்க தாக்கம் உள்ளது என்று கருதப்படும்.

இணை நிறுவனங்களில் காணப்படும் பங்கு முறையை (பங்கு கணக்கீடு முதலீட்டாளர்கள்) பயன்படுத்தி கணக்கிடப்படும் மற்றும் தொடக்கத்தில் செலவில் அங்கீகரிக்கப்படும். குழுமத்தின் இணை நிறுவனத்தில் உள்ள முதலீட்டில், மீட்கப்பட்ட செயற்பாட்டின் போது அடையாளம் காணப்பட்ட நல்லெண்ணம், ஏற்கனவே உள்ள இழப்புகளால் ஏற்பட்ட நடத்திற்கு நிகராக காணப்படுகிறது.

குழுமத்தின் கூட்டு நிதி அறிக்கைகள், மூலதனக் கணக்கீட்டு முதலீட்டாளர்களின் வருமானம், செலவுகள் மற்றும் மூலதன மாற்றங்களில் குழுமத்தில் காணப்பட்ட பங்கையும் சேர்த்து கணக்குகளில் காணப்பட்டுள்ளன. இது, அந்தந்த நிறுவனங்கள் மீது குறிப்பிடத்தக்க செலவாக்கு செலுத்தத் தொடங்கும் நாளிலிருந்து, குழுமத்தின் கணக்கியல் கொள்கைகளுடன் சமமாக்க மாற்றங்கள் செய்யப்பட்ட பின், குறிப்பிடத்தக்க செலவாக்கானது நிறைவடையும் நாள் வரை குறிக்கப்படுகிறது.

பங்கு கணக்கீட்டு முதலீட்டாளர்களில் மேலதிகமான பங்குகளை மீட்கும் போது, அது வரை கட்டுப்பாடு நிறுவப்பட்டதுடன், கொடுப்பனவு செய்யப்பட்ட தொகை பெற்றுக்கொள்ளப்பட்ட தேறிய சொத்துக்களை விட அதிகமாக இருந்தால், அது பங்கு கணக்கீட்டு முதலீட்டின் கீழ் நல்லெண்ண அடிப்படையில் கணக்கிடல் செய்யப்படும். பெற்றுக்கொள்ளப்பட்ட தேறிய சொத்துக்கள் கொடுப்பனவைக் காட்டிலும் அதிகமாக இருந்தால், அதனை சலுகை விலையில் வாங்கிய இலாபமாகக் கொண்டு இலாபம் அல்லது நட்டமாக எடுத்துக் கொள்ளப்படும்.

குழுமத்தின் நடவடிக்கையில் உள்ள பங்கு அதன் மூலதனக் கணக்கீட்டு முதலீட்டாளரில் உள்ள பங்கைப் மீறினால், அந்த பங்கின் அடிப்படை மதிப்பு (எந்தவொரு நன்முகால் முதலீட்டுகளையும் உட்படுத்தி) பூச்சியமாக குறைக்கப்படும். அதன் பின்னர், குழுமத்தின் நேர்மைக்கு அமைவாக அல்லது முதலீட்டாளரின் சார்பில் கொடுப்பனவுகள் செய்யப்படும் என்பதுடன் தொடர்ச்சியாக அந்த நிறுவனம் நடத்தில் இயங்கினால் அவை அனைத்தும் மேலதிக இழப்புகளாக அங்கீகரிக்கப்படும்.

3.1.6 அறிக்கையிடும் திகதி

பிரதான நிறுவனமும் அதன் கிளை பிரிவும் ஒரே நிதி ஆண்டின் இறுதி நாளாக டிசம்பர் 31 ஆம் திகதியில் கணக்கு அறிக்கையை சமர்ப்பிப்பதுடன், ஆனால் இணை நிறுவனத்தின் நிதி ஆண்டின் இறுதி நாள் மார்ச் 31 ஆகும்.

மேலே கூறப்பட்ட நிறுவனங்களின் அறிக்கைத் திகதிகள் மற்றும் பிரதான நிறுவனத்தின் அறிக்கையிடும் திகதிகளுக்கு இடையிலான வேறுபாடு மூன்று மாதங்களுக்கு மேலாக இல்லை.

3.1.7 தொகுப்பில் இருந்து நீக்கப்படும் பரிமாற்றங்கள்

உள்ளக சமநிலைகளும் பரிமாற்றங்களும், வருமானம், செலவுகள் மற்றும் இலாபப் பங்குகளும் முழுமையாக நீக்கப்படுகின்றன. உள்ளக பரிமாற்றங்களினால் ஏற்படும் இலாபம் மற்றும் நட்டங்கள், குறிப்பாக சொத்துகளில், இருப்புகளில் மற்றும் நிலையான சொத்துகள் என்பவற்றில் இருந்தும் முழுமையாக நீக்கப்படுகின்றன.

3.2 வெளிநாட்டு நாணய பரிமாற்றங்கள்

வெளிநாட்டு நாணயங்களில் செய்யப்பட்ட பரிமாற்றங்கள், பரிமாற்றம் செய்யப்பட்ட திகதிகளில் நிலவும் பரிமாற்ற விகிதங்களின்படி குழுவின் தொடர்புடைய நிறுவனங்களின் செயற்பாட்டு நாணயங்களில் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.

3.3 நிதி நிலை தொடர்பான அறிக்கை

3.3.1 சொத்து, ஆதனம் மற்றும் உபகரணம்

a. அங்கீகரித்தல்

சொத்து, ஆதனம் மற்றும் உபகரணங்கள் என்பது சேவை வழங்கும் அல்லது நிர்வாக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் நிலையான பொருட்கள் ஆகும். மேலும் அவை ஒரு தடவை

அல்லது அதற்கும் மேலான காலங்களில் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொத்து, ஆதனம் மற்றும் உபகரணங்கள் ஆகியன எதிர்கால பொருளாதார ரீதியில் நிறுவனத்திற்கு பயன்படும் என்ற காரணத்தினாலும் மற்றும் அந்த சொத்திற்காக ஏற்படக்கூடிய செலவு நம்பகமாக அளவிடப்பட முடியும் என்று உறுதிப்படுத்தப்படுவதால் இதற்கு அங்கீகாரம் வழங்கப்படுகின்றன.

b. அளவீடுகள்

சொத்து, கருவி மற்றும் உபகரணங்கள் என்பது செலவுகள் குறைந்த மற்றும் பெறுமானத் தேய்வுகள் ஆகியன குறைந்த கட்டணத்தில் பதிவு செய்யப்படுகிறது. சொத்துகளின் செலவு, அதன் கொள்வனவு விலை மற்றும் அந்த சொத்தை நேரடியாகப் பயன்படுத்துவதற்கான நிலையை எட்டும் வரை கொண்டு வரும் நேரடி செலவுகளை உள்ளடக்கியுள்ளது. இதில், சொத்துகளை அகற்றுவதற்கான செலவுகளும், அவை உள்ளடக்கப்படும் இடத்தை மறுசீரமைப்பதற்கான செலவுகளும் உள் அடங்கும். சொத்து, ஆதனம் மற்றும் உபகரணங்களின் பகுதிகள், ஒவ்வொரு பகுதிக்கும் வேறு பயன்பாட்டு வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துவதாக இருந்தால், அவை தனித்தனியாக சொத்து, ஆதனம் மற்றும் உபகரணங்கள் என்று கணக்கிடப்படுகின்றன.

c. அடிக்கடி நிகழும் செலவுகள்

அடிக்கடி ஏற்படும் செலவுகள் என்பது சொத்தின் சரிபார்க்கப்பட்ட மதிப்பில் அல்லது தனியாக புதிய சொத்தாக பதிவு செய்யப்படும் என்பதுடன் இதற்கான தகுந்த சந்தா செலவுகள் தற்காலிகமாக கணக்கிடப்படுகின்றன. ஆனால் எதிர்கால பொருளாதார பயன்கள் அந்தச் சொத்துடன் தொடர்புடைய குழுவிற்கு பெருக்கப்படும் என்று உறுதிப்படுத்தப்பட வேண்டும் மற்றும் அந்தச் சொத்துக்கான செலவு நம்பகமாக அளவிடப்படக்கூடியதாக இருக்க வேண்டும். சொத்து, ஆதனம் மற்றும் உபகரணங்கள் தொடர்புடைய தினசரி சேவைகள் செலவுகள் நிறுவனத்தின் இலாபத்தில் பதிவு செய்யப்படுகின்றன.

d. அங்கீகாரமின்மை

சொத்து, ஆதனம் மற்றும் உபகரணங்கள் என்பது சொத்தின் பொது நிலை மற்றும் பயன்படுத்தப்படும் முடிவின் அடிப்படையில், அந்தச் சொத்து விற்பனை செய்யப்படும் அல்லது பயன்பாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதாகும். இந்தச் சொத்தைப் பயன்படுத்துவதால் பொதுவாக இனி எந்த பொருளாதார நன்மைகள் அல்லது நட்டங்கள் கிடைக்காத அல்லது அதன் விற்பனை மூலம் நம்பகமான வருமானம் பெற முடியாத போது இதற்கான அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை.

e. பெறுமானத் தேய்வு

பொதுவாக சரியான செலவுகளையும் தேறிய மதிப்புகளையும் கழித்துக் கொள்ளும் வகையில், சொத்துகளின் பெறுமானத் தேய்வு கணிப்பிடப்படுவதுடன் சொத்து, தொழிற்சாலை மற்றும் உபகரணங்களின் மதிப்பினை நேர்கோடு முறையில் அவற்றின் மதிப்பிடப்பட்ட பயன்பாட்டு வாழ்நாளுக்குள் கணக்கிடப்படுகிறது. மேலும் அது பொதுவாக இலாப அல்லது நட்டங்களுக்கான அறிக்கையில் முழுமையாக குறிப்பிடப்படுகிறது. இது இந்த சொத்தை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய எதிர்கால பொருளாதார நன்மைகளின் நுகர்வு முறையை மிகவும் நுணுக்கமாக பிரதிபலிக்கின்றது.

ஒரு சொத்தின் பயன்பாடானது அது எந்த சந்தர்ப்பத்தில் முழுமையாக பயன்படுத்த தொடங்குகிறது மற்றும் அதனை விற்பனைக்கு வகைப்படுத்தப்பட்ட திகதியோ அல்லது அதனை அறியாமல் அகற்றப்பட்ட திகதியிலோ அந்த சொத்து தொடர்பில் பெறுமானத் தேய்வுக்கு உட்படுகிறது. குத்தகைக்கு உள்ள சொத்துகள், குத்தகை காலம் அல்லது பயன்படுத்தப்படும் காலப்பகுதிக்கு அமைய குறுகிய கால குத்தகை என மதிப்பிடப்பட்டு சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பெறுமானத் தேய்வு செய்யப்படுகின்றன. ஏனெனில் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட குத்தகை காலம் நிறைவடைந்தால் சொத்து உரிமையை பெறுவதற்கு முடியுமாக இருக்கும். தனிப்பட்ட சொத்துகளின் குறிப்பிடத்தக்க கூறுகள்



தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

மதிப்பிடப்படுவதுடன், மேலும் ஒரு கூறின் பயன்படுத்தும் வாழ்நாள் அந்த சொத்தின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் வேறுபட்டிருந்தால், அந்த கூறு தனியாக பெறுமானத் தேய்வுக்கு உட்படுகிறது. தற்போதைய மற்றும் ஒப்பிடும் காலங்களுக்கான சொத்து, தொழிற்சாலை மற்றும் உபகரணங்களின் பெறுமானத் தேய்வு விகிதங்கள் பின்வருமாறு உள்ளன.

சொத்துக்களின் வகைகள்	பெறுமானத் தேய்வு விகிதம்
கோழிப் பண்ணைகள் உள்ளடங்கலான கட்டிடம்	5%-10%
,யந்திரம் மற்றும் உபகரணம்	10%-15%
தோட்டங்களின் உபகரணங்கள்	5%
கருவி மற்றும் உபகரணம்	20%-25%
தளபாடம், பொருத்திகள் மற்றும் பொருத்துதல்கள்	10%
காரியாலய உபகரணம்	10%-20%
கால்நடை பண்ணைகள் உள்ளடங்கலான கட்டமைப்பு	5%
மோட்டார் வாகனங்கள்	10%-25%

f. மீளமைத்தல் செலவுகள்

உடைமை, தொழிற்சாலை மற்றும் உபகரணங்கள் (விசேடமாக விவசாயத்துறையுடன் சம்பந்தப்பட்ட பிரிவு) தொடர்பான பழுதுபார்த்தல் செய்யும் அல்லது பராமரிக்கும் செலவுகள், முதலில் மதிப்பீடு செய்யப்பட்ட செயற்பாட்டின் தரத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் எதிர்கால பொருளாதார பலன்களை மீட்டெடுக்க அல்லது பராமரிக்க மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வகையான செலவுகள் ஏற்படும்போது, அவை செலவாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

g. மூலதன பணிகளின் செயற்பாடுகள்

மூலதன பணிகளின் தொடர் நிலையிலுள்ள செயற்பாட்டு செலவுப் பகுதியில் குறிப்பிடப்படுகின்றன. இவை கட்டிட நிர்மாணப் பணிகள், பாரிய தொழிற்சாலை மற்றும் இயந்திரங்களை அமைப்பதற்காக நேரடியாக மேற்கொள்ளப்படும் மூலதன தன்மை செலவுகள் ஆகும், அவை மூலதனமயப்படுத்தும் நோக்கத்திற்காக உள்ளன. இவ்வகையான கிடைக்கப்பெற்ற பல்வேறு நிலங்களுக்கான சொத்துக்களை உரிமை மாற்றும் செயற்பாடுகள் தொடர்ந்தும் செயற்பாட்டில் உள்ளன. இந்த பரிவர்த்தனைகள் பாரிய முதலீடுகளாக கருதப்படுவதால், இது தொடர்பாக உடைமை பொறி மற்றும் உபகரணங்களின் கீழ் வெளிப்படையாக காட்டப்பட்டுள்ளன. மேலும், NLDB சிரிப்பாத பண்ணையின் 35 ஏக்கர் நிலம் அமைச்சரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் MILCO சிறுவனத்துக்கு ஒப்படைக்கப்பட்டு, ஆனால் அந்த நிலத்திற்கான பெறுமதி அல்லது எந்தவொரு பொருளாதார ரீதியிலான அனுகூலங்களையும் பெறக்கூடிய அளவில் இறுதி செய்யப்படவில்லை. ஆகவே, கணக்காய்வு செய்யப்பட்ட காலப்பகுதியில் நிதி அறிக்கைகளில் காணப்படும் அனைத்து கணக்கீட்டு பதிவுகளும் பதிவு செய்யப்படவில்லை என்பதுடன் பரிசீலனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

3.3.2 இருப்புகள்

இருப்புகளானது செலவு குறைந்த அளவில் அல்லது தேறிய உண்மையான மதிப்பில் கணிப்பீடு செய்யப்படுகின்றன. தேறிய உண்மையான மதிப்பு என்பது சாதாரண வியாபார செயற்பாட்டில் மதிப்பிடப்பட்ட விற்பனை விலையைக் குறைத்து, இறுதி மதிப்பிடப்பட்ட செலவுகளும் விற்பனைச் செலவுகளும் கழித்து வந்த பெறுமதியை குறிப்பிடுகிறது.

இருப்புகளின் செலவு பாரம் சார்ந்த சராசரி செலவு அடிப்படையில் கணக்கீடு செய்யப்படுவதுடன் மற்றும் இந்த செலவுகள் இருப்புகளை பெற்றுக்கொள்வதில் மற்றும் அவற்றை தற்போதைய இடத்திற்கு மாற்றல் மற்றும் வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான செலவுகளை உள்ளடக்கி உள்ளது.

31 ஆம் டிசம்பர் 2021 ஆம் திகதியன்று சரிபார்க்கப்படாத இருப்புகளின் மீதித் தொகை ரூ. 25,690,247 ஆக காணப்பட்டது. இந்த தொகை 31 ஆம் டிசம்பர் 2019 ஆம் திகதியில் காணப்பட்ட மிகுதியாக இருந்தது.

உயிரியியல் சொத்துகள் ஆண்டின் இறுதியில் விற்பனைச் செலவுகள் கழித்தபோது அவற்றின் உண்மை மதிப்பீட்டின்

அடிப்படையில் கணிப்பீடு செய்யப்பட்டு உள்ளன. முன்னதாக பெற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தில் அடிப்படையில் மற்றும் உண்மை மதிப்பிலான மாற்றங்களின் அடிப்படையில் வரும் எந்தவொரு இலாபம் அல்லது இழப்பும் அந்த காலப்பகுதியில் பெற்றுக் கொண்ட இலாபம் அல்லது நட்டம் இவை எப்போது நிகழும் என்பதைப் பொருத்து பதிவு செய்யப்படுகின்றது.

குழுமத்தின் உயிரியல் சொத்துகள் மதிப்பீட்டின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன. இது, உயிரியல் துறையுடன் நேரடியான அனுபவம் வாய்ந்த நிபுணரின் உதவியுடன் குழுமத்தால் உருவாக்கப்பட்ட ஒரு முறை என்பதுடன் மற்றும் ஒரு குறிப்பிட்ட குத்திரத்தின் அடிப்படையில் செய்யப்பட்டு உள்ளது. இந்த செயற்பாட்டினால் உயிரியல் சொத்துகளுக்கு சந்தையில் நாளாந்தம் காணப்படும் உண்மையான பெறுமதியைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் பால் உணவுகள் கால்நடைகளின் தரப்படுத்தலுக்கான சாராம்சம் தொடர்பான நல்லிணக்க அறிக்கை குறிப்பு 11-ல் தரப்படுகிறது.

a. தெங்கு திட்டம்

தேங்காய் உற்பத்தி திட்டங்களின் புதிய தென்னங் கன்றுகளை நாட்டுதல் மற்றும் தென்னங் கன்று பராமரிப்புக்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள், தென்னங் கன்று நடுதல் மற்றும் வர்த்தக நோக்க அறுவடை இடையேயான ஏழு ஆண்டுகளின் கால இடைவெளியை கருத்தில் கொண்டு மூலதனமாக்கப்பட்டன. வர்த்தக அறுவடை தொடங்கிய பின்னர், 35 ஆண்டுகளில் கணக்கு புத்தகங்களில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. குழுமத்தின் கொள்கையின் அடிப்படையிலான முடிவாக, தேசிய பண்ணைகள் விலங்கு சபை (தேனும) இறுதி இருப்பில் இருந்து 3வீதத்தினை தேங்காய் பழுதடைவதால் ஏற்படும் இழப்புக்கு ஒதுக்கீடு செய்துள்ளதுடன் இது தொடர்பில் கணக்குகளில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

b. புல் நாட்டல் அபிவிருத்தி

புல் நாட்டல் அபிவிருத்திக்கான செலவுகள், புக்களை நடுதல் மற்றும் அறுவடை செய்வதற்கு இடையில் உள்ள ஐந்து மாத கால இடைவெளியை கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டம் என்பதுடன் நான்கு ஆண்டுகள் காலப்பகுதியில் மூலதனமாக்குவதற்கான வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

c. முதிர்ச்சியடைந்த பயிரிடல்கள்

பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ஏற்பட்ட செலவுகள் மற்றும் முதிர்ச்சியடைந்த நிலைக்கு வரும் வரையில் ஏற்பட்ட செலவுகள் தற்போதைய நிதியாண்டு காலப்பகுதியில் மூலதனமாக காட்டப்பட்டுள்ளதுடன் அதிலிருந்து அக்காலத்திற்கான பண மதிப்பு நீக்கச் செலவுகள் கழிக்கப்பட்டுள்ளன.

உயிரியல் சொத்துகளின் அளவீடு

குழுமத்தின் உயிரியல் சொத்துகள் தொடர்பாக கீழ்க்கண்ட அளவீட்டு முறைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளன."

a. கோழிகள் தவிர்த்த ஏனைய உயிரினங்கள்

"கோழிகள் தவிர்த்த பிற உயிரினங்கள், நிர்வாகசபை வெளியிட்ட நியாயமான விகிதத்தின் அடிப்படையில் கீழ்க்கண்ட காரணிகளை பொருத்து மதிப்பீடு செய்யப்படுகின்றன:

உயிர் எடை

பால் உற்பத்தி நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை

பால் உற்பத்தி

கர்ப்ப நிலை

மரபியல் மதிப்பு"

செம்மறி ஆடுகள், ஆடுகள், பன்றிகள் மற்றும் முயல்களுக்கு, உயிர் எடை, மரபியல் மதிப்பு மற்றும் கர்ப்ப கால நிலையின் அடிப்படையில் நிலையான விகிதங்களில் மதிப்பீடுகள் செய்யப்படுகின்றன. அனைத்து கொல்லப்பட்ட உயிரினங்கள் எடையின் அடிப்படையில் நிலையான விகிதங்களில் மதிப்பீடு

தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

செய்யப்படுகின்றன. இதேவேளை, (SLPDC) உடைய மாடுகளின்; இருப்பு, உயிர் எடையின் சந்தை விலைக்கு, உடல்நிலை எடைக்கான சரிசெய்தல் கழித்தபின் மதிப்பீடு செய்யப்படுகிறது.

b. இனப்பெருக்கி மற்றும் வர்த்தக கோழிக் குஞ்சு

இனப்பெருக்கம் மற்றும் வர்த்தக கோழிக் குஞ்சுகளை தயாரிக்கும் செயற்பாடுகளுக்காக தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபை NLDB, குஞ்சு பொறிக்கும் நிலையைத் தொடங்கியவை, குஞ்சு பொறிக்கும் நிலை வரையிலான செலவுகளுடன் மதிப்பிடப்படுகின்றன, அதில் அந்த காலத்திற்கான அமர்த்தல் செலவுகளும் கழிக்கப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் கோழி குஞ்சுகள், தற்போது வரை ஏற்பட்ட உண்மையான செலவுகள் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளன செய்யப்படுகின்றன. ஞாந்னு வர்த்தக ரீதியிலான கோழிகளை, செலவிலைகள் கணக்கில் எடுத்து, வீழ்ச்சியுடன் மதிப்பிடுகிறது. இந்த செலவுகள், கோழிகளின் முதல் நாளின் ஆரம்ப செலவுகள், உணவுகள், தடுப்பூசிகள் மற்றும் முதல் ஆறு மாத (26 வாரங்கள்) மருந்து செலவுகளைக் கொண்டுள்ளன.

c. இனப்பெருக்க முட்டைகள் (குஞ்சு பொறிக்கும் முட்டைகள்)

இனப் பெருக்க முட்டைகள், ஞாந்னு மூலம் கீழ்க்கண்ட சூத்திரத்தைப் பயன்படுத்தி செலவாக மதிப்பிடப்படுகின்றன: மொத்த செலவு, வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட குஞ்சு பொறிக்கும் முட்டைகளின் எண்ணிக்கையால் வகுக்கப்படுகின்றது. இந்த மொத்த செலவிற்கு உணவு செலவுகள், நேரடி ஊதியம் மற்றும் உற்பத்தி மேலதிக செலவுகள், உட்பட வீழ்ச்சியுடன் உள்ள செலவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

d. வர்த்தக அடிப்படையில் குஞ்சு முட்டைகள்

வர்த்தக ரீதியிலான குஞ்சு முட்டைகள் உண்மையான விலையில் மதிப்பிடப்படுகின்றன.

e. புரொய்னர் கோழி மற்றும் முட்டையிடக்கூடிய கோழிக் குஞ்சுகளின் இருப்புகள் - செலவின் அடிப்படையில் அளவிடப்பட்டது.

f. புரொய்னர் கோழி குளியலறையில் - வெளியிடப்பட்ட விலையில் அடிப்படையில் அளவிடப்பட்டது.

g. தெங்கு மற்றும் விவசாயப் பொருட்கள் - வெளியிடப்பட்ட விலையில் அடிப்படையில் அளவிடப்பட்டது.

h. நிலக்கரி - வெளியிடப்பட்ட விலையில் 50 வீதம் ஆக

i. ஏனைய இருப்புகள்

ஏனைய அனைத்து இருப்புகளும், குறைந்த செலவிலோ அல்லது தேறிய உண்மையான மதிப்பிலோ எது குறைவாக இருக்குமோ அதன்படி அடிப்படையில் மதிப்பிடப்பட்டுகள் செய்யப்படுகின்றன.

பணிப்பாளர் சபையின் கொள்கையின் அடிப்படையில், மாடுகள், எருமைகள், மேய்ச்சல் ஆடுகள், பன்றிகள் மற்றும் செம்மறி ஆடுகளின் உயிரியல் ரீதியிலான மதிப்பீட்டின் அடிப்படையில் 10 வீதம் ஆண்டுதோறும் ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

3.3.3 நிதியியல் உபகரணங்கள்

3.3.3.1 பரம்பரை அல்லா நிதிச் சொத்துக்கள் Non-derivative Financial Assets

குழுவானது ஒரு நிதிச் சொத்தை அதன் நிதி நிலை அறிக்கையில் உள்ளடக்கி அங்கீகரிக்கிறது, குழு அந்த நிதியியல் உபகரணங்கள் ஒப்பந்த விதிகளில் பங்குதாரராக மாறும் போது. குழுமம் முதன்முதலில் கடன்கள், வசூலிக்கப்படும் தொகைகள், மற்றும் வைப்புகளை அவை உருவாக்கப்பட்ட நாளில் இருந்து ஏற்றுக் கொள்கிறது.

குழுவானது ஒரு நிதியியல் சொத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுடன், அந்த சொத்து மூலம் பெறப்படும் உரிமத்திற்கான ஒப்பந்த நிதிப் பாய்ச்சல்கள் முடிவடையும் போது, அல்லது அந்த சொத்தைப் பெறும் உரிமைகளை ஒரு பரிவர்த்தனையில் மாற்றும்

போது, அப்பொழுது அந்த சொத்திற்கான உரிமையினை மொத்தமாக ஏற்படும் இழப்புகள் மற்றும் வெகுமதிகளாக மாற்றப்படுகின்றன, அல்லது அது மொத்த இழப்புகள் மற்றும் வெகுமதிகளாக மாற்றவோ அல்லது வைத்திராமலோ, மாற்றப்பட்ட சொத்தின் மீதான கட்டுப்பாட்டை வைத்திருக்கவோ இல்லை.

“நிதியியல் சொத்துக்கள் மற்றும் நிதி பொறுப்புகள் ஈடு செய்யப்பட்டு, மற்றும் அதனுடன் இணைந்த தேறிய தொகை நிதியியல் நிலை அறிக்கையில் தரப்படுகிறது. குறிப்பாக மற்றும், குழுமத்திற்கு இவை ஈடு செய்யப்படுவதற்கான சட்ட உரிமை உள்ளதுடன் மற்றும் அவற்றை தேறிய அடிப்படையில் தீர்ப்பு அல்லது சொத்துக்களின் தன்மையை உணர்ந்து பொறுப்பினை ஒரே நேரத்தில் முழுமையாக தீர்த்துக் கொள்ள விரும்புகிறது.

குழுமத்திடம் பின்வரும் சம்பங்கு அடிப்படையிலான பல்லாண்டு காலமாக காணப்படும் நிதி சொத்துக்கள் உள்ளன: கடன்கள் மற்றும் பெறுவண்டிய தொகைகள் மற்றும் முதிர்ச்சிக்குரிய முதலீடுகள்.”

a. கடன்கள் மற்றும் பெறுகைகள்

“கடன்கள் மற்றும் பெறுதல்கள் என்பது நிலையான அல்லது நிச்சயிக்கக்கூடிய பண கொடுப்பனவுகளைக் கொண்ட நிதிச் சொத்துக்களாகவும், இத்தகைய சொத்துக்கள் செயற்பாட்டு சந்தையில் பரிந்துரை செய்யப்படவில்லை. இத்தகைய சொத்துக்கள் ஆரம்பத்தில் உண்மைப் பெறுமதியுடன் சேர்த்து நேரடியாக சேர்க்கக்கூடிய பரிமாற்றச் செலவுகளுடன் சேர்த்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப அங்கீகாரத்தின் பின்னர், கடன்கள் மற்றும் பெறுகைகளை பண மதிப்பிழப்பு செலவாக கழித்து குறைந்த வட்டி முறையைப் பயன்படுத்தி அளவிடப்படுகின்றன. கடன்கள் மற்றும் பெறுதல்கள் கூட்டிணைக்கப்பட்ட வணிக மற்றும் ஏனைய பெறுதல்கள், அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து பெறுவண்டிய கடன் தொகைகள் மற்றும் காசு மற்றும் காசுக்கு சமமான பெறுகைகளைக் கொண்டுள்ளன.”

“எவ்வாறாயினும், தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி அதிகாரசபையில் ஞாந்னு தொழில் புரியும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொடர்ச்சியாக இந்த வெலைத்திட்டத்தை வெற்றிகரமாக வழங்கி வருவதுடன், அரசு துறையில் பணியாற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் உண்மையான பெறுமதிக்கு ஏற்ப கணக்கிட்டு ஒருமித்த கருத்து எடப்படும் வரை இந்த செயற்பாடானது முன்னெடுக்கப்படுகிறது.

ஞாந்னு யின் கொள்கையின் அடிப்படையில், அறவிட முடியாத கடன்களுக்கான ஒதுக்கங்கள் கீழ்க்கண்டவாறு செய்யப்படுகின்றன:”

05 வருடங்களுக்கான மேலான	100%
3-5 வருடங்கள்	50%
1-3 வருடங்கள்	20%
வருடத்தில் நிகழும்	2%
சட்டத்திற்கு	20%

b. முதிர்வு வரை பேணப்படும் நிதிச் சொத்துக்கள்

நண்டகாலம் முதிர்வு வரை வைத்திருக்கும் நிதிச் சொத்துக்கள் ஆரம்பத்தில் உண்மைப் பெறுமதியுடன் சேர்த்து முக்கியத்துவமிக்கதாக இருப்பின் நேரடியாக இதனுடன் தொடர்புடைய பரிமாற்றச் செலவுகளுடன் சேர்த்து அங்கீகரிக்கப்படும். ஆரம்ப அங்கீகாரத்தின் பின்னர், முதிர்வு வரையிலான நிதிச் சொத்துக்களை செயற்றிறான வட்டி முறையைப் பயன்படுத்தி பண இழப்பு செலவுகள் ஏற்படாத வகையில் அளவிடப்படுகின்றன, மேலும் எவ்வித பாதிப்பு இழப்புகள் கழிக்கப்படும். நிலையான வைப்பு முதலீடுகள் நண்டகால முதிர்வு காலம் வரை வைத்திருக்கும் முதலீடுகள் காண்பிக்கப்பட்டுள்ளன.

3.3.4 காசு மற்றும் காசுக்கு சமமானவை

பணமும், வங்கிகளில் உள்ள பணமும் மற்றும் வங்கி வைப்புகளில் உள்ளவைகளும் காசு மற்றும் காசுக்கு சமமானவைகளாக கருதப்படுகின்றன. கேள்வியின் அடிப்படையில் வங்கி மேலதிகப் பற்று செலுத்த வேண்டி உள்ளதால் மற்றும் காசுப் பாய்ச்சல் கூற்றில் குழுமத்தின் காசுடன் தொடர்புடைய முகாமைத்துவம் ஒரு முக்கிய அங்கமாகவும், காசு மற்றும் காசுக்கு சமமானவைகளின் ஒரு கூற்றாக கருதப்படுகின்றன, குறுங்கால அடிப்படையில் முதிர்ச்சி அடையும் முதலீடுகள், உதாரணமாக மூன்று மாதங்கள் அல்லது அதற்கும்

தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

குறைவான காலப் பகுதியில் முதிர்வடையக் கூடிய முதலீடுகள் மீட்டெடுக்கப்பட்ட காலப் பகுதியில் இருந்து காசு மற்றும் காசுக்கு சமனானவையாக கருதப்படும்.

3.3.5 மானியங்கள்

3.3.5.1 மானியங்களுக்கான கணக்கிடல் முறை

குழுமத்திற்கு ஏற்படக்கூடிய செலவுகளை ஈடு செய்வதற்காக மானியங்கள் கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தில் அதனை வருமானமாக காண்பிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன் அந்த செலவுகள் அடையாளப்படுத்தப்படும் அதே காலகட்டத்தில், விரிவான வருமானக் கூற்றில் வருவாயாக காட்டப்படுகின்றன. குழுமத்தின் சொத்து மதிப்பிற்கான செலவுகளை ஈடுசெய்வதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன் இதனுடன் தொடர்புடைய சொத்துக்களின் பயன்பாட்டு காலத்திற்கும் ஆயுள் முழுவதும் முறைமையான அடிப்படையில், இந்த மானியங்கள் விரிவான வருமானக் கணக்கில் காட்டப்படுகின்றன.

3.3.6 பொறுப்புகள் மற்றும் ஏற்பாடுகள்

நிதி நிலை அறிக்கையில் தற்போதைய பொறுப்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள நடைமுறைப் பொறுப்புகள், தேவையின் அடிப்படையில் அல்லது அறிக்கை இடப்பட்டுள்ள திகதியிலிருந்து ஓர் ஆண்டுக்குள் செலுத்த வேண்டிய பொறுப்புகளாக உள்ளன. நீண்ட கால நடைமுறை அல்லா பொறுப்புகளில் காணப்படும் மிகுதியானது, அறிக்கை இடப்பட்டுள்ள திகதியிலிருந்து ஓர் ஆண்டுக்கு பின்னர் செலுத்த வேண்டிய நிலுவைகள் ஆகும்.

இந்த நிதி அறிக்கையினை தயாரிக்கும்போது அறியப்பட்ட சகல விதமான பொறுப்புகளும் கணக்கு அறிக்கையில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. கடந்த நிகழ்வின் விளைவாக குழுமத்திற்கு சட்டபூர்வமான அல்லது கட்டமைக்கப்பட்ட பொறுப்பு இருக்கிறதேயானால், மற்றும் அந்த பொறுப்பை தீர்க்க பொருளாதார ரீதியில் ஏதேனும் நன்மைகள் கிடைக்கப் பெறும் சாத்தியம் அதிகம் என கண்டறியப்பட்டால், அந்த ஏற்பாடுகள் மற்றும் பொறுப்புகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

3.3.7 ஊழியர் இலாபங்கள்

a. வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் திட்டங்கள்

ஒரு வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் திட்டம் என்பது இளைப்பாறிய பின்னர் செலுத்தும் நிதி திட்டமாகும், இதில் ஒரு நிறுவனமானது தனி நபருக்கு நிர்ணயிக்கப்பட்ட நிதியை செலுத்தி, மீண்டும் மீண்டும் அந்த நிதித் தொகையை செலுத்துவதற்கான சட்டபூர்வமான அல்லது கட்டமைக்கப்பட்ட பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் என்பதையே குறிக்கின்றது. வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் திட்டம் நிதி பொறுப்புகள், அவை செலுத்த வேண்டிய காலத்தில், பரந்த வருமான அறிக்கையில் வரையறுக்கப்பட்ட பங்களிப்பு நிதிக் கொடுப்பனவு செலவாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

b. ஊழியர் சேமலாப நிதியம்

குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்பாக ஒவ்வொரு ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவிற்கும் முறையே 12 வீதம் மற்றும் 10 வீதம் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு செலுத்துகின்றனர்.

c. ஊழியர் நம்பிக்கை நிதியம்

குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் தனது பங்களிப்பாக ஒவ்வொரு ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவிற்கு அமைய 3 வீதத்தினை ஊழியர் நம்பிக்கை நிதியத்துக்கு செலுத்துகின்றன.

3.3.8 குத்தகை மற்றும் முதலீட்டு உடைமைகள்

3.3.8.1 குத்தகையுடனான உடைமைகள்

“குத்தகையுடைய உடைமைகள் உரிமைப்படுத்தப்பட்ட சொத்தில் அல்லது அதில் செய்யப்பட்ட மேம்பாடுகளின் செலவுகள்

மூலதனமாக்கப்பட்டு, குத்தகையுடைய உடைமைகள் மேம்பாடுகள் என்ற தலைப்பில் வெளிப்படுத்தப்பட்டு உள்ளதுடன் மற்றும் குத்தகையுடைய உடைமைகள் மீதுமுள்ள கால எல்லைக்கோ அல்லது மேம்பாடுகளின் மதிப்பிடப்பட்ட பயனுள்ள ஆயுட்காலத்திற்கோ, எது குறைவோ, அதற்கேற்ப பெறுமானத்தேய்வு மதிப்பிடப்படுகிறது. தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபை (டுனூ) இலங்கை வங்கியிடம் இருந்து நிதி குத்தகை அடிப்படையின் கீழ் பாவனைக்கு எடுத்துச் செல்லக்கூடிய சொத்துகளைப் பெற்றுள்ளது, மேலும் இத்தகைய அனைத்துப் பாவனை குத்தகையுடைய உடைமைகளும் ஐந்து ஆண்டு கால அடிப்படையில் குத்தகைக்கு பெற்றுக் கொள்ளப்பட்ட உடைமைகளாகும். இதற்கு மேலதிகமாக டூனூ தனது நிலையான சொத்துகளில் சிலவற்றை மூன்றாம் தரப்புக்கு 30 மற்றும் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது. அவை கீழ்வரும் நிறுவனங்களான:

1. பிரெண்டிக்ஸ் லிமிட்டெட் கம்பனி லிமிட்டெட் - (31 பேர்ச்சன். 30 வருட காலத்திற்கான குத்தகை)
2. ரஜுவெல்ஸ் காணி - (517 ஏக்கர். 99 வருட காலத்திற்கான குத்தகை)”

டுனூ தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபையின் கிளை நிறுவனமாக செயற்படும் (ஸ்டூனூ) யிடமிருந்து முற்பணமாக குத்தகை வாடகைப் பணத்தைப் பெற்றுக் கொண்டதுடன் இந்த நிலப்பரப்பு 99 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நிலுவையானது குத்தகை வருமானமாக காட்டப்பட்டுள்ளதுடன் மேலும் பங்குகளின் மதிப்பீட்டின் போது இதற்கு செலுத்த வேண்டிய மிகுதிப் பணம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதால், நிலுவையில் உள்ள தொகை துணை நிறுவன முதலீட்டுக் கணக்கிற்கு மாற்றப்பட்டது.

3.3.8.2 முதலீட்டு உடைமைகள்

முதலீட்டு உடைமைகள் முதலில் பரிமாற்ற செலவுகளை உள்ளடக்கி அதன் செலவுப் பகுதியில் மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளன. அவ்வாறே, எடுத்துச் செல்வதற்கான கட்டணத்தில், இருக்கும் முதலீட்டு சொத்துகளின் ஒரு பகுதியை மாற்றுவதற்கான செலவை கொண்டுள்ளதுடன் அந்த செலவு ஏற்படும் சந்தர்ப்பங்களின் போது அதற்கான அங்கீகாரம் வழங்க வேண்டி ஏற்படுமாக இருந்தால் அளவுகோல்களுக்கு உட்படுகிறது : மேலும் முதலீட்டு சொத்துகளின் நாளாந்த பராமரிப்பு செலவுகளை தவிர்த்து உள்ளது.

முதன் முதலாக வழங்கப்படும் அங்கீகாரத்திற்குப் பின்னர், குழுமம் தனது அனைத்து முதலீட்டு சொத்துகளையும், விற்பனைக்கு என தயார் நிலையில் உள்ள சொத்துகள் என வகைப்படுத்தப்படுவதற்கான தரநிலைகளுக்கு உட்பட்டவை தவிர்த்த 16 இலட்சம் ரூபா (நிலம், பொறி மற்றும் உபகரணங்கள்) உத்தரவின் கீழ் உள்ள தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மதிப்பீடு செய்யப்பட்டது.

முதலீட்டு சொத்துகள் விற்கப்பட்டபோது அல்லது அது நிரந்தரமாக பயன்பாட்டிலிருந்து தவிர்த்தப்பட்டதுடன், அதனை விற்பனை செய்வதன் மூலம் எதிர்காலத்தில் எந்தவொரு பொருளாதார நன்மையும் கிடைக்காது என்று கருதும் சந்தர்ப்பங்களின் போது அவை முற்றாக நீக்கப்படுகின்றன. முதலீட்டு உடைமைகளை அகற்றுவதுடன் அகற்றப்பட்ட ஆண்டில் அல்லது விற்பனை செய்வதால் கிடைக்கக்கூடிய இலாபம் மற்றும் நடவடிக்கை, விற்பனைக்கான ஆண்டின் வருமான அறிக்கையில் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன.

3.3.9 பங்கு

டுனூ தனது பங்கு ஒதுக்கங்கங்கள் மூலம் கிடைக்கக்கூடிய நிதியினை பலப்படுத்திக் கொள்ளவும், கடன் வழங்கும் நிறுவனங்களிலிருந்து நிதி கடன்களைப் பெற நிலையான விகிதத்தை பராமரித்துக் கொள்ளவும், முக்கியமாக மூலதனக் இருப்பு மற்றும் வருமான இருப்பு போன்ற நிதித் தொகையை தொடர்ந்து பராமரித்து வருகின்றது.”

3.4 இலாபம் மற்றும் நடம் தொடர்பான அறிக்கை மற்றும் ஏனைய விரிவான வருமான அறிக்கை

3.4.1 வருமானத்தை அங்கீகரித்தல்

தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

குழுமத்திற்கு கிடைக்கக்கூடிய வருமானத்தினால் ஏதேனும் பொருளாதார ரீதியாக நன்மை கிடைப்பது சாத்தியமானது என்று கருதினால் மற்றும் அவை நம்பகத்தன்மையாக வாய்ந்தது என்று கருதும் சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் நியாயமான காரணங்களுக்காக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. வருமானம், பெற்றுக் கொண்ட அல்லது பெற வேண்டியுள்ள தேறிய உண்மைப் பெறுமதியின் வர்த்தக கழிவுகள் மற்றும் விற்பனை வரிகள் ஆகியவற்றை கழித்த பின்னர் அளவிடப்படுகிறது.

வருமானத்தை அங்கீகரித்துக் கொள்வதற்காக கீழ்வரும் பிரதான அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

3.4.1.1 பொருட்கள் விற்பனை

பொருள் விற்பனை மூலம் கிடைக்கக்கூடிய வருமானமானத்தை கண்பீட்டு செய்வது உண்மைப் பெறுமதியில், பெற்றுக் கொள்ளப்பட்ட அல்லது பெற வேண்டி உள்ள, தேறிய திருப்பி அனுப்பப்பட்டவை மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் என்பவற்றைக் கழித்து அளவிடப்படுகிறது. எதிர்பாராமல் இடம்பெறக்கூடிய இழப்புகள் மற்றும் உரிமையாளருக்கு வழங்கக்கூடிய வெகுமதிகளை பரிமாற்றம் செய்யும் போது, பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டணத்தை மீட்டுவது சாத்தியமானது என்பதுடன், அதனுடன் தொடர்புடைய செலவுகள் மற்றும் இருப்புகளை திருப்பி கொடுப்பதற்கான சாத்தியம் நம்பகத்தன்மையாக மதிப்பீடு செய்ய முடியும், மேலும் இருப்புகளை தொடர்ந்து முகாமைத்துவம் செய்வதற்கான ஈடுபாடுகள் இல்லை என்ற நிலைமைகளில் வருமானம் அங்கீகரிக்கப்படுகிறது. வருமானம் விலக்குக் கட்டணம், விற்பனை செலவுகள் மற்றும் வருமானத்துடன் தொடர்புடைய ஏனைய வரிகள் கழித்த பற்றுச்சீட்டின் மதிப்பில் அங்கீகரிக்கப்படுகிறது.

பண்ணை உற்பத்திகளின் விற்பனை

உரிமையாளருக்கு ஏற்படக்கூடிய இழப்புகள் மற்றும் வெகுமதிகள் வாங்கும் நபருக்கு மாற்றப்படும் சந்தர்ப்பங்களில் விற்பனைக்கான வருமானம் அங்கீகரிக்கப்படுகிறது.

3.4.1.2 இலாபவிகித வருமானம்

முதலீடுகளில் இருந்து கிடைக்கக்கூடிய இலாபவிகித வருமான தொகையானது, பங்குதாரர்களுக்கு கட்டணம் செலுத்த முடியும் என்ற உரிமை வழங்கப்பட்ட பின்னர் அங்கீகரிக்கப்படுகிறது.

3.4.1.3 வாடகை வருமானம்

வாடகை வருமானமானது இலாபம் மற்றும் நடத்தின் தன்மைக்கு ஏற்ப அங்கீகரிக்கப்படுகிறது.

3.4.1.4 வட்டி வருமானம்

வட்டி வருமானம் பயனுள்ள வட்டி முறைமையைக் கையாண்டு இலாபம் அல்லது நடத்தில் இணைக்கப்படும் போதே அங்கீகரிக்கப்படுகிறது.

3.4.2 ஏனைய செயற்பாட்டு வருமானம்

சொத்து, பண்ணைகள் மற்றும் உபகரணங்களை விற்பனை செய்வதன் ஊடாக கிடைக்கப்பெறும் இலாபங்கள் மற்றும் நடங்கள், தேறிய விற்பனை வருமானம் மற்றும் எடுத்துச் செல்வதற்கான கட்டணம் ஆகியவற்றை ஒப்பிட்டு தீர்மானிக்கப்படும். இவைகள் அனைத்தும் இலாபம் மற்றும் நடத்தில் சேர்க்கப்படும்.

3.4.3 உயிரியல் சொத்துகளின் உண்மையான பெறுமதியில் ஏற்படும் மாற்றங்கள்

உயிரியல் சொத்துகளின் உண்மையான பெறுமதியில் ஏற்படும் மாற்றங்களின் மூலம் உருவாகும் ஏற்றம் அல்லது இழப்பு என்பன இலாபம் அல்லது நட அறிக்கையில் காண்பிக்கப்படுகிறது.

3.4.4 அரசாங்க மானியங்கள்

அரசாங்கத்தினால் கிடைக்கக்கூடிய மானியங்கள், அதற்குரிய வருமானம் அல்லது ஒத்திவைக்கப்பட்ட வருமானம் என கருதக்கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகளுடன் தொடர்புடையவையாக காணப்படுவதுடன், இவ்வாறான மதிப்பீடுகள் வருமான அணுகுமுறையின் கீழ் கணக்கீடு செய்யப்படுகின்றன. இதற்கான காரணம், தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபை (டுஐஐ) அதன் பிரதான நோக்கமாக உள்ளூர் விவசாயிகளை ஊக்குவித்து சலுகை விலையில் கால்நடைகள் மற்றும் இனப்பெருக்கப் பொருட்களையும் வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகும்.

3.4.5 கடன்களுக்கான செலவு

கடன் செலவுகளை பிரித்து ஆராயும் போது அது எந்த காரணத்திற்காக எந்த காலகட்டத்தில் ஏற்பட்டது என்பதற்கான கடன் செலவாக அங்கீகரிக்கப்படுவதுடன், இவை, நேரடியாக மாத்திரமன்றி ஒரு தகுதியான சொத்து மீட்டல், நிர்மாணித்தல் அல்லது உற்பத்தி தொடர்பான செலவுகள், அந்த நோக்கத்திற்கு ஏற்ப பயன்படுத்த அல்லது விற்பனை செய்வதற்கு தயார்படுத்த வேண்டிய நீண்ட காலம் எடுக்கும்போது, அதனை சொத்தின் ஒரு பகுதியை மூலதனமாக்கப்படும்.

மூலதன சொத்துக்குள் உள்வாங்கப்படாத கடன் செலவுகள் மூலதனமாக்கப்படவில்லை என்பதுடன், அவை ஏற்பட்ட கால கட்டத்தில் செலவுகளாக அங்கீகரிக்கப்பட்டு, இலாபம் அல்லது நட அறிக்கைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.

மூலதன சொத்தாக மாற்றியமைக்க தகுதியுடைய கடன் செலவுகளின் தொகைகள் இலங்கை ரூபா 23 இலட்சம் – ரூபாய் 23 – கடன் செலவுகள் – வழிகாட்டல் அடிப்படையில் இவை தீர்மானம் எடுக்கப்படுகின்றன.

3.4.6 நிதிச் செலவுகள்

நிதிச் செலவுகள், கடன் பெறுவதற்கான வட்டி செலவுகள் மற்றும் வங்கி மேலதிக பற்று ஆகியவற்றுக்கான வட்டிச் செலவுகளை உள்ளடக்கி உள்ளன.

தகுதியான ஒரு சொத்தை மீட்கும் போது, நிர்மாணம் அல்லது உற்பத்தி தொடர்பாக நேரடியாக இணைக்க முடியாத கடன் செலவுகள், பொருளாதார வட்டி முறையை பயன்படுத்தி இலாபம் அல்லது நடத்தில் ஆகியவற்றால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

3.4.7 வருமான வரி செலவுகள்

வருமான வரி செலவு தற்போதைய மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வரியை உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலவு, அது ஒரு வணிக ஒன்றிணைவு அல்லது நேரடியாக பங்கு அல்லது ஏனைய விரிவான வருமானத்தில் அங்கீகரிக்கப்பட்ட பொருட்களுடன் தொடர்புடையவை அல்லாமல், இலாபம் அல்லது நடத்தில் அங்கீகரிக்கப்படுகிறது.

a. தற்போதைய வரி செலவுகள்

வரி ஒதுக்கீடு செயற்பாடுகளானது வருடத்தின் லாபம் கிடைக்கப் பெறுவதன் அடிப்படையில், 2006ஆம் ஆண்டு உள்நாட்டு இறைவரி திணைக்கள சட்ட இல. 10 மற்றும் அதனுடன் தொடர்புடைய திருத்தங்களைப் பின்பற்றி வரி நோக்கங்களுக்காக சீராக்கம் செய்யப்பட்டு கணக்கிடப்படுகிறது.

தற்போதைய வரி விதிப்பு என்பது வருடத்திற்கான வரி செலுத்தத்தக்க வருமானம் அல்லது டிரப்பின் அடிப்படையில் எதிர்பார்க்கப்படும் வரி செலுத்த வேண்டியது அல்லது பெற வேண்டியது மற்றும் முந்தைய ஆண்டுகளுக்கான வரி செலுத்த வேண்டியது அல்லது பெற வேண்டியதற்கு மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை உள்ளடக்கி உள்ளது. ந்த செயற்பாடானது அறிக்கையிடும் நாளில் செயற்படுத்தப்பட்ட அல்லது பின்னர் செயற்படுத்தப்படும் வரி விகிதங்களைப் பயன்படுத்தி அளவிடப்படுகிறது. நடப்பாண்டுக்கான வரி மேலும் இலாபப்பங்கு மூலம் கிடைக்கக்கூடிய வரிகளை உள்ளடக்கி உள்ளது. தற்போதைய வரி சொத்துகள் மற்றும்



தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

பொறுப்புகள் குறிப்பிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்தால் மட்டுமே ஒன்றிணைக்கப்படும்.

தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபைக்கு டேனுஉ செலுத்த வேண்டிய வரி கணக்கீட்டின் அடிப்படையில் வரியாக செலுத்தக்கூடிய வருமானம் இல்லாத காரணத்தினால், நிதியாண்டில் வருமான வரிக்கான ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை.

b. நிறுத்தி வைத்தல் வரி

“வரி செலுத்த வேண்டிய நோக்கங்களுக்காக சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் நிதி அறிக்கையின் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு கொண்டு செல்லும் கட்டணத்திற்கும் பயன்படுத்தப்படும் மதிப்புகளுக்கும் இடையேயான வேறுபாடுகளை ஏற்றுக் கொள்வதன் அடிப்படையில் நிறுத்தி வைத்தல் வரி ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

நிறுத்தி வைத்தல் வரி சொத்துகள், எதிர்காலத்தில் வரி செலுத்தி இலாபங்கள் கிடைக்கும் என்ற சாத்தியப்பாடுகள் காணப்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே அத்தகைய சொத்துகளை பயன்படுத்தமுடியும் என்பதுடன் அதற்கான அனுமதியும் வழங்கப்படும். நிறுத்தி வைத்தல் வரி சொத்துகள் ஒவ்வொரு அறிக்கையிடும் திகதியிலும் பரிசீலிக்கப்படும் என்பதுடன் மேலும் வரி அறவிடுவதன் மூலமாக நன்மை அடையக்கூடிய சாத்தியம் குறைவடையும் சந்தர்ப்பத்தில் அவை நீடிக்கப்பட மாட்டாது.”

“அங்கீகரிக்கப்படாத நிறுத்தி வைத்தல் வரி சொத்துகள் ஒவ்வொரு அறிக்கையிடும் திகதியிலும் மறுபரிசீலனை செய்யப்படும். மேலும் எதிர்காலத்தில் வரி செலுத்தத்தக்க இலாபங்கள் கிடைக்கும் என்று கருதும் சந்தர்ப்பத்தில் அதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்ந்து நன்மை கிடைத்தால் மாத்திரமே அவை அங்கீகரிக்கப்படும்.

நிறுத்தி வைத்தல் வரி தொடர்பில் ஏதேனும் தற்காலிக வேறுபாடுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அல்லது மீண்டும் வரும்போது அதற்கு பொருந்தக்கூடிய வரி விகிதங்களின் அடிப்படையில் அளவிடப்படுகிறது. மேலும் அறிக்கையிடும் நாளில் செயற்படுத்தப்பட்ட அல்லது அமுல்படுத்தப்பட்ட வரி விகிதங்களை பயன்படுத்தி கணக்கிடப்படும்.

நிறுத்தி வைத்தல் வரி சொத்துகள் மற்றும் கடன்கள் குறிப்பிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்தால் மட்டுமே ஒன்றிணைக்கப்படும்.” ஐந்தொகையில் திகதியில் உள்ளவாறு காணப்படும் எந்தவொரு நிறுத்தி வைத்தல் வரி மிகுதியும் அங்கீகரிக்கப்படவில்லை. இது திரட்டப்பட்ட வரி இழப்புகளால் ஏற்பட்டுள்ளது, அதனால் தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபையினால் டேனுஉ நிறுத்தி வைத்தல் வரி சொத்துகளை அங்கீகரிக்கவில்லை.

3.5 மீண்டெழும் நிகழ்வுகள்

அறிக்கையிடல் திகதியின் பின்னர் ஏற்பட்ட அனைத்து முக்கிய நிகழ்வுகளும் பரிசீலனை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் இதற்கு தேவையான இடங்களில் நிதி அறிக்கைகளின் தொடர்புடைய குறிப்புகளில் சரிசெய்தல்கள் அல்லது வெளிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அறிக்கையிடல் திகதியின் பின்னரான எந்தவொரு செயற்பாடுகள் தொடர்பிலும் நிதி அறிக்கைகளில் முக்கிய மாற்றங்கள் அல்லது

வெளிப்படுத்தல் தேவைப்படும் எந்த சூழல்களும் ஏற்படவில்லை.

3.6 பிரிவு அறிக்கையிடல்

நிறுவனத்தின் பிரிவு என்பது குழுவின் ஒரு பிரத்தியேகமான கூறாக செயற்படுவதாகும், இது தொடர்புடைய பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குவதை பிரதான செயற்பாடாக முன்னெடுத்து வருவது (வியாபாரப் பிரிவு) அல்லது குறிப்பிட்ட பொருளாதார சூழலில் பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குவதில் பங்களித்து வருகிறது. (குறிப்பிடப்பட்ட பிரதேசப் பிரிவு), இது ஏனைய பிரிவுகளுக்கிடையில் வெவ்வேறு இழப்புகள் மற்றும் சிக்கல்கள் உள்ளதாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபையின் டேனுஉ நிதி அறிக்கைகள் ஒரு நடுநிலையற்ற கணக்கீடு முறைமையின் கீழ் தயாரிக்கப்பட்டு உள்ளதுடன் இதில் வெளிப்படுத்தப்படும் ஒவ்வொரு பண்ணையும் தனியொரு செயற்பாட்டு பிரிவாக காண்பிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு செயற்பாட்டு பிரிவும் இலாபம் மற்றும் நட்ட அறிக்கை மற்றும் மற்ற பரந்த வருமானம் அறிக்கை மற்றும் நிதி நிலை அறிக்கை தயாரிப்பதில் கணக்கில் கொள்ளப்படுகிறது.

3.7 தொடர்புடைய நபர்களின் பரிமாற்றங்கள்

ஒரு விடயம் இன்னொரு விடயத்தின் செயற்பாடுகளில் நிதி மற்றும் செயற்பாட்டு கொள்கைகள் மூலம் ஏற்படக்கூடிய பிரதிபல்கள் :. முடிவுகளை கட்டுப்படுத்த அல்லது முக்கியமான தாக்கத்தை மேற்கொள்ளும் திறன் கொண்டுள்ள பரிமாற்றங்கள் தொடர்பான வெளிப்படுத்தல் செய்யப்பட்டுள்ளதுடன், கட்டணம் விதிக்கப்படுகிறதா இல்லையா என்ற விவரம் பொருப்படுத்தவில்லை.

தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை டேனுஉ வின் எந்தவொரு பணிப்பாளர்களும் ஒப்பந்தங்களை செய்வதில் ஆர்வம் கொள்ளவில்லை மற்றும் அறிக்கையிடல் திகதியில் இருந்து அல்லது பணிப்பாளர் சபையானது ஒப்பந்தங்களை பரிந்துரை செய்தது.

தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபை டேனுஉ இன் பிரதித் தலைவர் அதன் கிளை நிறுவனமான இலங்கை கோழிப் பண்ணைகள் அபிவிருத்தி கம்பெனி லிமிடெட் இன் பொது முகாமையாளர் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டதுடன் மற்றும் அவருக்கு மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்பட்டது. இது தொடர்பில் ஆண்டின் நிதி அறிக்கையில் 31ஆம் திகதி 2021 முடிந்த நிதி ஆண்டில் செலுத்தப்பட்ட மொத்த தொகை ரூ.360,000 ஆகும்.

தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபை டேனுஉ இன் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த சம்பளங்கள் 31.12.2021 அன்று முடிவடைந்த வருத்திறல் ரூ.1,692,500 வழங்கப்பட்டுள்ளது. மேலும், தலைவர் மற்றும் பிரதித் தலைவரும் ஒவ்வொரு தனிப்பட்ட உத்தியோகபூர்வமாக வாகனத்தையும் மொபைல் போன்களையும் பெற்றுள்ளார்கள்.

பின்வரும் நிர்வாகத் தலைவர்களுக்கான சம்பளங்கள் குழு கூட்டங்களில் பங்கேற்கும் சந்தர்ப்பத்தில் அதற்கான கொடுப்பனவுகள் வழங்கப்படுகிறது. மேலும், கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு உறுப்பினர்களுக்குக் குழு கூட்டங்களில் பங்கேற்கும் போது அதற்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகளும் என்பனவும் வழங்கப்படுகிறது.

பெயர்	பதவி	நியமனம் பெற்ற திகதி
பேராசிரியர் மஞ்சள பிரியந்த சுமத் மகமகே	தலைவர்	22னெ டிசம்பர் 2019
திரு. அருகட்டு பட்டபதிசே சுமணசிறி	பிரதி தலைவர்	16வா ஜனவரி 2020
திருமதி. யாப்பா புலகத்தனவகே	பணிப்பாளர்	16வா ஜனவரி 2020
திரு. ஆசிரி மன்மோகன் .த்தமல்கொட	பணிப்பாளர்	ஜனவரி 2019
திரு. ஹேட்டியாராச்சிகே ரஞ்சித் குமார	பணிப்பாளர்	ஜனவரி 2019
திரு. ராஜபால் குமார் ஒபேசேகர	பணிப்பாளர்	ஜனவரி 2019
திரு. எம்.பி.கே. குணவர்தன	பணிப்பாளர்	ஜனவரி 2019

தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

3.8 ஒப்பீட்டுத் தகவல்

குழுவின் கணக்கீட்டுக் கொள்கைகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகளுடன் ஒத்துப்போகின்றன, அவை தற்போதைய விளக்கக்காட்சிக்கு இணங்க தேவையான இடங்களில் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

3.9 நிதிப் பாய்ச்சல் கூற்று

இலங்கைக் கணக்கியல் தரநிலை - 6முயுளு 7 “நிதிப் பாய்ச்சல் கூற்றின்படி பணப் பரிமாற்றத்தினை உருவாக்குவதற்கானகத் மறைமுக முறையைப் பயன்படுத்தி பணப் பரிமாற்ற அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பணம் மற்றும் பணத்திற்குச் சமனானவை குறுகிய கால, அதிக திரவ முதலீடுகளை உள்ளடக்கியது அறியப்பட்ட பணமாக மாற்றக்கூடியது மற்றும் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களின் சிறிய ஆபத்துக்கு உட்பட்டது.

செலுத்தப்படும் வட்டி நிதிப் பாய்ச்சலாகவும், பெறப்பட்ட வட்டி முதலீட்டுப் பாய்ச்சலாகவும் வகைப்படுத்தப்படுகிறது.

3.10 விலக்கு அளிக்கப்பட்டது

ளுடுகளு 1 இலங்கை நிதி அறிக்கை தரநிலைகளை முதன்முறையாக ஏற்றுக்கொள்வது மற்றும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின் அறிக்கை சில ளுடுகளு இன் பின்னோக்கி பயன்பாட்டிலிருந்து சில விதிவிலக்குகளை அனுமதிக்கிறது.

டுனுஉ பின்வரும் விதிவிலக்குகளைப் பயன்படுத்தியுள்ளது

“உண்மையான பெறுமதி அல்லது மறுமதிப்பீடு கருதப்பட்ட செலவாக கோப் ஆணையின்படி, டுனுஉ இன் மோட்டார் வாகனங்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு நியாயமான மதிப்பு கணக்குகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தொழில்முறை மதிப்பீட்டாளராகக் கருதப்படும் அரசாங்க மதிப்பீட்டாளரால் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. பொறுப்பற்ற சொத்து, ஆலை மற்றும் உபகரணங்கள் டுமுயுளு களுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கையில், செலவு மாதிரியைப் பயன்படுத்தி கொண்டு செல்லப்படுகின்றன.

டுனுஉ நியாயமான மதிப்பை உத்தேச செலவாகப் பயன்படுத்தத் தெரிவு செய்துள்ளது.

3.11 மூலதன மற்றும் இடைநிகழ் பொறுப்பு

“நிச்சயமற்ற எதிர்கால நிகழ்வுகள் அல்லது தற்போதைய கடமைகளால் மட்டுமே உறுதிசெய்யப்படும், பொருளாதார நலனின் பரிமாற்றச் சாத்தியமற்ற அல்லது நம்பகத்தன்மையுடன் அளவிட முடியாத தற்செயலான பொறுப்புகள் சாத்தியமான கடமைகளாகும். குழுமத்தின் மூலதன பொறுப்புகள் மற்றும் தற்செயல் பொறுப்புகள் நிதிநிலை அறிக்கைகளுக்கு அந்தந்த குறிப்புகளில் வெளிப்படுத்தப்படுகின்றன. டுனுஉ க்கு எதிரான நீதிமன்ற வழக்குகள் பல்வேறு காரணங்களுக்காக தாக்கல் செய்யப்பட்டாலும், வழக்குகள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், எந்த விதிகளையும் உருவாக்கவோ அல்லது பொறுப்புகளை அடையாளம் காணவோ முடியவில்லை.

அறிக்கையிடல் தேதியில் பொருள் தற்செயல் பொறுப்புகள் எதுவும் இல்லை, இதற்கு நிதி அறிக்கைகளில் சரிசெய்தல் அல்லது வெளிப்படுத்தல்கள் தேவைப்படுகின்றன.

“டுனுஉ சார்பாக ஆஜரான சட்டமா அதிபர், எந்தவொரு வழக்குகளின் முடிவு அல்லது சாத்தியமான பொறுப்புகளை இந்த கட்டத்தில் மதிப்பிட முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளார். எனவே, கணக்குகளில் எந்த ஒதுக்கீடும் தேவையில்லை.”

4.புதிய தரநிலைகள் வழங்கப்பட்டன ஆனால் அறிக்கையிடும் தேதியில் நடைமுறையில் இல்லை.

ந்த நிதிநிலை அறிக்கைகளைத் தயாரிப்பதில் பல புதிய தரநிலைகள் மற்றும் தரநிலைகளில் திருத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன, ஆனால் அவை அறிக்கையிடும் தேதியில் நடைமுறைக்கு வரவில்லை. அதன்படி, இந்த நிதிநிலை அறிக்கைகளை தயாரிப்பதில் பின்வரும் கணக்கியல் தரநிலைகள் பயன்படுத்தப்படவில்லை மற்றும் நிறுவனம் இந்த தரநிலைகளை அந்தந்த நடைமுறையான தேதிகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

ளுடுகளு 9 – “நிதிக் கருவிகள்” – 2018 ஜனவரி 01 அல்லது அதற்குப் பின்னர் தொடங்கும் வருடாந்த காலங்களுக்குச் செயல்படும் ளுடுகளு 9, 2014 இல் வெளியிடப்பட்டது, இது டுமுயுளு 39 இல் இருக்கும் வழிகாட்டுதலுக்குப் பதிலாக – “நிதிக் கருவிகள்: அங்கீகாரம் மற்றும் அளவீடு” என்பது வருடாந்திர அறிக்கையிடல் காலகட்டங்களில் தொடங்கும். அல்லது 01 ஜனவரி 2018க்குப் பிறகு.

ளுடுகளு 9 இன் இறுதிப் பதிப்பு – டுமுயுளு 39 ஜ மாற்றியமைக்கும் நிதிக் கருவிகள் – நிதிக் கருவிகள்: அங்கீகாரம் மற்றும் அளவீடு மற்றும் ளுடுகளு 9 இன் முந்தைய பதிப்புகள் 9. ளுடுகளு 9 ஆனது நிதிக் கருவிக்கான கணக்கியல் மூன்று அம்சங்களையும் ஒன்றாகக் கொண்டுள்ளது.

குழுவும் டுனுஉயும் அதன் நிதிநிலை அறிக்கைகளில் இந்த தரநிலைகளின் தாக்கத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளன. தரநிலையை செயல்படுத்துவதன் தாக்கம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

ளுடுகளு 15 – “வாடிக்கையாளர்களுடனான ஒப்பந்தங்களின் வருமானம்” - 01 ஜனவரி 2018 அல்லது அதற்குப் பிறகு தொடங்கும் வருடாந்திரக் காலங்களுக்குச் செல்லுபடியாகும்.

ளுடுகளு 15 வருமானம் அங்கீகரிக்கப்பட்டதா, எவ்வளவு மற்றும் எப்போது என்பதைத் தீர்மானிப்பதற்கான ஒரு விரிவான கட்டமைப்பை நிறுவுகிறது. வருமானத்தை எப்போது மற்றும் எந்தத் தொகையில் அங்கீகரிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க நிறுவனங்கள் ஐந்து-படி மாதிரியைப் பயன்படுத்தும். ஒரு நிறுவனம் வாடிக்கையாளருக்கு பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டுப்பாட்டை அந்த நிறுவனம் எதிர்பார்க்கும் தொகைக்கு மாற்றும் போது வருவாய் அங்கீகரிக்கப்படும் என்று மாதிரி குறிப்பிடுகிறது.

5. நிதி அறிக்கையின் மறு அறிக்கை

குறிப்புகள் 5.1, நிதி நிலை அறிக்கையில் 31.12.2020 இல் மறுமதிப்பீடு செய்யப்பட்ட மதிப்புகளுக்கு வருவதற்கு செய்யப்பட்ட மாற்றங்களைக் காட்டுகிறது.

குறிப்புகள் 5.2, இலாபம் மற்றும் நட்டம் மற்றும் இதர விரிவான வருமான அறிக்கையில் 31.12.2019 இல் மறுமதிப்பீடு செய்யப்பட்ட மதிப்புகளுக்கு வருவதற்கு செய்யப்பட்ட மாற்றங்களின் விவரங்களைக் காட்டுகிறது.



தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

5.1 நிதி நிலை அறிக்கையில் மீண்டும் குறிப்பிடப்பட்ட பெறுமதிகள்

”31.12.2020 அன்று உள்ளவாறான
ரூபா”

”நிதி அறிக்கையின் அடிப்படையில் கணக்காய்வு செய்யப்பட்ட வர்த்தக மற்றும் ஏனைய பெறுகைகள்	203,964,073
மார்வில பண்ணை -பி.ஏ.ஜே.எஸ். பத்திரண 2017 கோழிக் குஞ்சு இழப்பிற்கான மேலதிக கட்டணம்	285,675
நிதி அறிக்கையின் அடிப்படையில் வர்த்தக மற்றும் ஏனைய பெறுகைகள் (மீண்டும் அறிவிக்கப்பட்டது)	204,249,750
”நிதி அறிக்கையின் அடிப்படையில் கணக்காய்வு செய்யப்பட்ட ஏனைய நடைமுறை சொத்துக்கள்	74,997,144
லங்கா ஹோஸ்பிட்டல் முதலீட்டு இலாப நட்டக் கணக்கில் கட்டணம் விதிக்கப்பட்டது	(301,425)
ஏனைய நடைமுறைச் சொத்துக்களின் அடிப்படையிலான நிதி அறிக்கை (மீண்டும் அறிவிக்கப்பட்டது)	74,695,719
”கணக்காய்வு செய்யப்பட்ட நிதி அறிக்கையின் அடிப்படையிலான நிலுவை இலாபம்	(2,925,257,123)
மார்வில பண்ணை -பி.ஏ.ஜே.எஸ். பத்திரண 2017 கோழிக் குஞ்சு இழப்பிற்கான மேலதிக கட்டணம்	285,675
லங்கா ஹோஸ்பிட்டல் முதலீட்டு இலாப நட்டக் கணக்கில் கட்டணம் விதிக்கப்பட்டது	(301,425)
கணக்காய்வு செய்யப்பட்ட நிதி அறிக்கையின் மூலமான நிலுவை இலாபம் (மீண்டும் அறிவிக்கப்பட்டது)	(2,925,272,871)

5.2 முழுமையான வருமான அறிக்கையில் மீண்டும் அறிவிக்கப்பட்ட பெறுமதிகளின் கூற்று

கணக்காய்வு செய்யப்பட்ட நிதி அறிக்கையின் அடிப்படையிலான ஏனைய வருமானம்	50,266,879
ஊழியர் கடன்களுக்கான வட்டி	(1,601,473)
நிலையான வைப்புகளுக்கான வட்டி	(9,959,292)
”கணக்காய்வு செய்யப்பட்ட நிதி அறிக்கையின் அடிப்படையிலான ஏனைய வருமானம் (மீண்டும் அறிவிக்கப்பட்டது)	38,706,114
மூழுஏனைய வருமானங்களில் இருந்து நிதி வருமானம் வேறாக்கப்பட்டுள்ளது ”	
கணக்காய்வு செய்யப்பட்ட நிதி அறிக்கையின் அடிப்படையிலான நிதி செலவு	26,160,064
ஊழியர் கடன்களுக்கான வட்டி	(1,601,473)
நிலையான வைப்புகளுக்கான வட்டி	(9,959,292)
கணக்காய்வு செய்யப்பட்ட நிதி அறிக்கையின் அடிப்படையிலான தேறிய நிதி செலவு	14,599,299
மூழு தேறிய நிதி வருமான செலவு (நிதி செலவு - நிதி வருமானம்) நிதி அறிக்கையில் காட்டப்பட்டுள்ளது.”	

தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

டிசம்பர் 31, ன் வருட, றுதியில்	குழு		தே.ப.வி.அ.சபை	
	2021 ரூபா	2020 ரூபா	2021 ரூபா	2020 ரூபா
1 வருமானம்				
விற்பனை - பாரிய திட்டம்	3,344,783,714	2,991,684,616	3,282,584,695	2,936,449,165
விற்பனை - பல்வகை திட்டம்				
பால் திட்டம்	198,461,702	165,776,225	198,461,702	165,776,225
உரிமை	1,042,498	1,279,452	1,042,498	1,279,452
-ஊடுநடைவந	79,247,685	41,100,119	79,247,685	41,100,119
விற்பனை நிலையங்கள்	79,810,897	77,209,630	77,480,720	74,937,634
ரூபா பால் நிலையம்	11,904,162	12,752,179	11,904,162	12,752,179
	3,715,250,658	3,289,802,220	3,650,721,461	3,232,294,773
2 உயிரியல் சொத்துக்களின் உண்மைப் பெறுமதி				
பால்மாடுகள் விற்பனையால் ஏற்படும் செலவுகளை கழித்த பிறகு, உண்மைப் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றங்களின் மூலம் கிடைக்கும் ,லாபம்	10,414,934	69,279,763	10,414,934	69,279,763
	10,414,934	69,279,763	10,414,934	69,279,763
3 விற்பனை செலவுகள்				
விற்பனை செலவுகள் - பாரிய திட்டம்	(2,188,468,552)	(2,077,783,560)	(2,154,128,808)	(2,030,422,519)
விற்பனை செலவுகள் - பல்வகை திட்டம்				
பால் திட்டம்	(153,966,128)	(115,153,257)	(153,966,128)	(115,153,257)
உரிமை	(827,802)	(869,862)	(827,802)	(869,862)
-ஊடுநடைவந	(60,279,395)	(30,849,465)	(60,279,395)	(30,849,465)
விற்பனை நிலையங்கள்	(73,269,614)	(70,711,777)	(71,071,170)	(68,715,788)
ரூபா பால் நிலையம்	(11,512,802)	(11,956,004)	(11,512,802)	(11,956,004)
	(2,488,324,293)	(2,307,323,925)	(2,451,786,106)	(2,257,966,895)
4 ஏனைய வருமானம்				
முதலீட்டு சொத்துக்களின் வருமானம்	19,363,821	1,363,821	19,363,821	1,363,821
சிறு திட்டங்களின் வருமானம்	6,872,395	6,980,334	6,872,395	6,980,334
ஏனைய வருமானம்	24,135,694	31,586,588	22,679,726	30,361,959
	50,371,911	39,930,743	48,915,942	38,706,114
5 அரசு மானியங்கள்				
பண்பு திட்டம்	971,792.16	647,617	971,792	647,617
நடமாடும் மற்றும் தேசிய உணவுத் திட்டம்	-	-	-	-
நிதியகம் திட்டம்	-	-	-	-
உயிர்வாயு பிரிவு	-	-	-	-
	971,792.16	647,617	971,792	647,617
6 செயற்பாட்டு செலவுகள்				
6.1 விநியோக செலவுகள்				
விளம்பர செலவுகள்	(39,405)	(53,725)	-	-
தரகுதாரர்கள் செலவுகள்	(2,090,798)	(2,256,972)	(2,090,798)	(2,256,972)
அறவிட முடியாத கடன்களுக்கான ஒதுக்கம்	(3,438,300)	(11,618,853)	(3,438,300)	(11,618,853)
பால் திட்டம்	(8,280,022)	(8,411,944)	(8,280,022)	(8,411,944)
உரிமைத் திட்டங்கள்	(4,205,287)	(2,844,145)	(4,205,287)	(2,844,145)
விற்பனை நிலையங்கள்	(1,048,894)	(489,073)	(1,048,894)	(489,073)
ரூபா பால் நிலையம்	(173,536)	(153,735)	(173,536)	(153,735)
ஏனைய விநியோக செலவுகள்	(202,380)	(259,202)	-	-
	(19,478,624)	(26,087,649)	(19,236,839)	(25,774,722)

தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

டிசம்பர் 31, ன் வருட, ருதியில்	குழு		தே.ப.வி.அ.சபை	
	2021 ரூபா	2020 ரூபா	2021 ரூபா	2020 ரூபா
6.2 நிர்வாக செலவுகள்				
நிர்வாகம் மற்றும் பொதுவான பண்ணைகள்	(859,609,332)	(823,680,309)	(839,782,313)	(803,801,311)
தலைமையகம்	(126,396,428)	(129,020,375)	(126,396,428)	(129,020,375)
பணிக்கொடை வட்ட	(18,700,513)	(17,495,450)	(18,700,513)	(17,495,450)
பால் திட்டம்	(37,643,683)	(55,724,420)	(37,643,683)	(55,724,420)
உரிமைத் திட்டங்கள்	(9,000)	(9,000)	(9,000)	(9,000)
விற்பனை நிலையங்கள்	(7,613,660)	(6,946,102)	(7,613,660)	(6,946,102)
நுஞ்சு ஏடுகளில் இருந்து நீக்கிவிடுதல்	(12,307,535)	(12,188,900)	(12,307,535)	(12,188,900)
நுநடைவந திட்டம்	(11,840,005)	(7,085,492)	(11,840,005)	(7,085,492)
ரீமு பால் நிலையம்	(1,915,191)	(2,901,953)	(1,915,191)	(2,901,953)
	(1,076,035,347)	(1,055,052,000)	(1,056,208,328)	(1,035,173,003)
6.3 ஏனைய செலவுகள்				
பண்ணைகளுக்கான சிறிய திட்டங்களின் செலவு	(3,329,625)	(4,073,024)	(3,329,625)	(4,073,024)
பண்ணைகளின் ஏனைய செலவுகள்	(14,082,985)	(12,425,860)	(14,082,985)	(12,425,860)
பால் திட்டம்	-	-	-	-
	(17,412,610)	(16,498,884)	(17,412,610)	(16,498,884)
7 தேறிய நிதி செலவு				
நிதி செலவு				
மேலதிகப் பற்றுக்கான வட்டி	(5,496,734)	(9,012,777)	(5,496,734)	(8,795,536)
குத்தகைக்கான வட்டி	(88,985)	(561,800)	(88,985)	(561,800)
வங்கிக் கடனுக்கான வட்டி	(10,458,988)	(18,513,192)	(10,458,988)	(16,400,343)
பரிமாற்ற நட்டம்	-	-	-	-
நிதிக் கட்டணங்கள்	(379,145)	(424,866)	(369,485)	(402,384)
	(16,423,852)	(28,512,634)	(16,414,192)	(26,160,063)
நிதி வருமானம்				
ஊழியர் கடன்களின் வட்டி	1,607,415	1,601,473	1,607,415	1,601,473
நிலையான வைப்புகளின் வட்டி	6,914,685	11,673,490	6,914,685	9,959,292
	8,522,100	13,274,964	8,522,100	11,560,766
தேறிய நிதி செலவு	(7,901,752)	(15,237,671)	(7,892,092)	(14,599,297)
8 வருமான வரி				
வரி செலவுகளின் பிரதான கூறு				
8.1 தற்போதைய வருமான வரி				
தற்போதைய வருமான வரி கட்டணம்				
8.2 அரை சொகுசு வரி				
அரை சொகுசு வரி கட்டணம்	12,000	46,000	12,000	46,000
8.3 நிறுத்தி வைத்தல் வரி				
நிறுத்தி வைத்தல் வரி கட்டணம் (சுநளநசனயட)	-	-	-	-
8.4 பொருளாதார சேவை கட்டணம்				
இலாபம் அல்லது நட்ட அறிக்கையில் வரி செலவுகளில் பதியப்பட்டுள்ளது	12,000	46,000	12,000	46,000
9 நிறுவனங்களுக்கு, டையிலில் பகிரப்பட்ட, லாபம் (நட்டம்) -27.0716ரூ				
9.1 வரிக்குப் பின்னர் நிறுவனங்களுக்கு, டையிலான, லாபம் (நட்டம்)	20,598,370	(6,350,442)		
நிறுவனங்களுக்கு ,டையிலான நட்டப் பகிர்வு	5,576,323	(1,719,171)	-	-
9.2 நிறுவனங்களுக்கு ,டையிலான முழுமையான வருமான மாற்றங்கள்				
	-	(752,604)		-
	5,576,323	(2,471,775)	-	-

தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

9 சொத்து, ஆதனம் மற்றும் உபகரணம் 9.1 சொத்து, ஆதனம் மற்றும் உபகரணம் - குழு

	முழுமையான உரிமை							குத்தகை	நடைமுறையில் உள்ள மூலதன திட்டம் ரூபா	மொத்தம் ரூபா
	காணி ரூபா	கட்டிடம் ரூபா	பொறி மற்றும் ,யந்திரம் ரூபா	பெருந்தோட்ட உபகரணங்கள் ரூபா	காரியாலய உபகரணங்கள் ரூபா	ஏனைய உபகரணங்கள் ரூபா	தளபாடம் மற்றும் பொருத்திகள் ரூபா கள்.			
செலவில் அல்லது மதிப்பீட்டில்										
2020 ஜனவரி 01ஆம் திகதியில் உள்ளவற்றான மிகுதி	368,053,324	1,846,150,641	681,492,034	939,956,151	44,433,454	4,197,600	25,475,346	83,092,749	34,080,006	4,305,401,023
மேலதிகம்	-	53,399,061	33,523,019	6,753,219	1,407,704	-	410,969	19,073,312	3,639,096	118,206,379
நீக்கப்பட்டவை	-	-	-	-	-	-	-	-	-	-
நடைமுறையில் உள்ள பணிகள்	-	-	-	-	-	-	-	49,372,858	(34,080,006)	(34,080,006)
2020 டிசம்பர் 31ஆம் திகதியின் மிகுதி	368,053,324	1,899,549,701	715,015,052	946,709,370	45,841,158	4,197,600	25,886,316	33,719,891	3,639,096	4,389,527,396
தீர்ப்பட்ட பெறுவாத் தேய்வு										
2020 ஜனவரி 01ஆம் திகதியில் உள்ளவற்றான மிகுதி	-	(680,344,383)	(328,534,684)	(237,980,635)	(40,778,911)	(3,713,021)	(20,634,281)	(39,882,048)	-	(1,539,553,440)
பெறுவாத் தேய்வு	-	(83,379,702)	(64,738,532)	(45,245,883)	(1,968,574)	(144,719)	(1,471,375)	(3,371,989)	-	(230,827,861)
நீக்கப்பட்டவை	-	-	-	-	-	-	-	-	-	-
சீராகக்கங்கள்	-	-	-	-	-	-	-	28,063,462	-	-
2020 டிசம்பர் 31ஆம் திகதியின் மிகுதி	-	(763,724,085)	(393,273,216)	(283,226,517)	(42,747,485)	(3,857,740)	(22,105,656)	(15,190,575)	-	(1,770,381,300)
2020 ஜனவரி 01ஆம் திகதியில் உள்ளவற்றான மிகுதி	368,053,324	1,165,806,258	352,957,350	701,975,516	3,654,543	484,579	4,841,065	43,210,701	34,080,006	2,765,847,583
2020 டிசம்பர் 31ஆம் திகதியில் உள்ளவற்றான மிகுதி	368,053,324	1,135,825,616	321,741,837	663,482,853	3,093,672	339,860	3,780,659	18,529,316	3,639,096	2,619,146,095

2020 ஆண்டின் போது, குழுமம் சொத்துக்கள், தொழிற்சாலை மற்றும் உபகரணங்களின் மொத்த பெறுமதியில் பெற்றுக் கொண்ட ரூபா.118,206,379 (2019 - ரூபா.71,637,919;-).



தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

	முழுமையான உரிமை						குத்தகை		நடைமுறையில் உள்ள மூலதன திட்டம் ரூபா	மொத்தம் ரூபா
	காணி ரூபா	கட்டிடம் ரூபா	பொறி மற்றும் ,யந்திரம் ரூபா	பெருந்தோட்ட உபகரணங்கள் ரூபா	காரியாலய உபகரணங்கள் ரூபா	ஏனைய உபகரணங்கள் ரூபா	தளபாடம் மற்றும் பொருத்திகள் ரூபா கள.	மோட்டார் வாகனம் ரூபா		
கொலிவில அல்லது மதிப்பீட்டில்										
2020 ஜனவரி 01ஆம் திகதியில் உள்ளவாறான மிகுதி	368,053,324	1,899,549,701	715,015,052	946,709,370	45,841,158	4,197,600	25,886,316	33,719,891	3,639,096	4,389,527,397
மேலதிகம்	-	40,858,789	219,146,738	19,868,933	3,593,071	-	1,899,324	4,723,505	11,975,993	302,066,351
நீக்கப்பட்டவை	-	-	-	-	-	-	-	-	-	-
நடைமுறையில் உள்ள பணிகள்	-	-	-	-	-	-	-	-	(3,639,096)	(3,639,096)
2020 டிசம்பர் 31ஆம் திகதியின் மிகுதி	368,053,324	1,940,408,490	934,161,790	966,578,303	49,434,229	4,197,600	27,785,640	33,719,891	11,975,992	4,687,954,652
திரட்டப்பட்ட பெறுமானத் தேய்வு										
2020 ஜனவரி 01ஆம் திகதியில் உள்ளவாறான மிகுதி	-	(763,724,085)	(393,273,216)	(283,226,517)	(42,747,485)	(3,857,739)	(22,105,656)	(15,190,575)	-	(1,770,381,299)
பெறுமானத் தேய்வு	-	(82,865,216)	(66,773,396)	(45,576,960)	(2,088,377)	(144,719)	(1,458,237)	(31,384,959)	-	(233,663,853)
நீக்கப்பட்டவை	-	-	-	-	-	-	-	-	-	-
சீராக்கங்கள்	-	-	-	-	-	-	-	-	-	-
2020 டிசம்பர் 31ஆம் திகதியின் மிகுதி	-	(846,589,300)	(460,046,611)	(328,803,477)	(44,835,863)	(4,002,458)	(23,563,893)	(18,562,564)	-	(2,004,045,152)
2020 ஜனவரி 01ஆம் திகதியில் உள்ளவாறான	368,053,324	1,135,825,616	321,741,837	663,482,853	3,093,672	339,861	3,780,660	18,529,316	3,639,096	2,619,146,098
2020 டிசம்பர் 31ஆம் திகதியில் உள்ளவாறான	368,053,324	1,093,819,189	474,115,179	637,774,826	4,598,366	195,142	4,221,747	15,157,327	11,975,992	2,683,909,504

2020 ஆண்டின் போது, குழுமம் சொத்துக்கள், தொழிற்சாலை மற்றும் உபகரணங்களின் மொத்த பெறுமதியில் பெற்றுக் கொண்ட ரூபா. 302,066,351 (2020- ரூபா. 118,206,379 :-).

தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

9.2 சொத்துக்கள், ஆதனம் மற்றும் உபகரணங்கள் - தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபை

	முழுமையான உரிமை								குத்தகை	நடைமுறையில் உள்ள மூலதன திட்டம் ரூபா	மொத்தம் ரூபா	
	காணி ரூபா	கட்டிடம் ரூபா	பொறி மற்றும் யந்திரம் ரூபா	பெருந்தோட்ட உபகரணங்கள் ரூபா	காரியாலய உபகரணங்கள் ரூபா	ஏனைய உபகரணங்கள் ரூபா	தளபாடம் மற்றும் பொருத்திகள் ரூபா கள்.	மோட்டார் வண்டி ரூபா				
செலவில் அல்லது மதிப்பீட்டில்												
2020 ஜனவரி 01ஆம் திகதியில் உள்ளவரான மிகுதி	331,053,324	278,522,025	652,648,388	939,956,151	39,457,067	18,856,456	1,501,323,690	257,842,329	83,092,749	29,005,031	4,131,757,209	
மேலதிகம்	-	20,436,360	33,523,019	6,753,219	1,407,704	410,969	32,962,701	19,073,312	-	3,639,096	118,206,380	
நீக்கப்பட்டவை	-	-	-	-	-	-	-	-	-	(29,005,031)	(29,005,031)	
நடைமுறையில் உள்ள பணிகள்								49,372,858	(49,372,858)		-	
2020 டிசம்பர் 31ஆம் திகதியின் மிகுதி	331,053,324	298,958,385	686,171,406	946,709,370	40,864,771	19,267,426	1,534,286,391	326,288,499	33,719,891	3,639,096	4,220,958,558	
திரட்டப்பட்ட பெறுமானத் தேய்வு												
2020 ஜனவரி 01ஆம் திகதியில் உள்ளவரான மிகுதி	-	(133,422,969)	(301,479,230)	(237,980,635)	(35,927,176)	(14,085,585)	(520,631,993)	(167,647,868)	(39,882,048)	-	(1,451,057,503)	
பெறுமானத் தேய்வு	-	(13,276,420)	(64,096,126)	(45,245,883)	(1,952,694)	(1,459,818)	(68,893,720)	(29,917,306)	(3,371,989)	-	(228,213,957)	
நீக்கப்பட்டவை	-	-	-	-	-	-	-	-	-	-	-	
சீராக்கங்கள்	-	-	-	-	-	-	-	(28,063,462)	28,063,462	-	-	
2020 டிசம்பர் 31ஆம் திகதியின் மிகுதி	-	(146,699,389)	(365,575,356)	(283,226,517)	(37,879,870)	(15,545,403)	(589,525,713)	(225,628,636)	(15,190,575)	-	(1,679,271,460)	
2020 ஜனவரி 01ஆம் திகதியில் உள்ளவரான மிகுதி	331,053,324	145,099,056	351,169,158	701,975,516	3,529,891	4,770,871	980,691,697	90,194,461	43,210,701	29,005,031	2,680,699,706	
2020 டிசம்பர் 31ஆம் திகதியின் மிகுதி	331,053,324	152,258,997	320,596,050	663,482,853	2,984,900	3,722,023	944,760,678	100,659,863	18,529,316	3,639,096	2,541,687,098	

2020 ஆண்டின் போது, தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபை சொத்துக்கள், தொழிற்சாலை மற்றும் உபகரணங்களின் மொத்தப் பெறுமதியில் பெற்றுக் கொண்ட ரூபா.118,206,380 (2019 - ரூபா71,637,919).

தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

	முழுமையான உரிமை							குத்தகை	நடைமுறையில் உள்ள முல்தன திட்டம் ரூபா	மொத்தம் ரூபா	
	காணி ரூபா	கட்டிடம் ரூபா	பொறி மற்றும் ,யந்திரம் ரூபா	பெருந்தோட்ட உபகரணங்கள் ரூபா	காரியாலய உபகரணங்கள் ரூபா	ஏனைய உபகரணங்கள் ரூபா	தளபாடம் மற்றும் பொருத்திகள் ரூபா கள்.	மோட்டார் வாகனம் ரூபா			
செலவில் அல்லது மதிப்பீட்டில்											
2021 ஜனவரி 01ஆம் திகதியில் உள்ளவற்றான மிகுதி	331,053,324	298,958,385	686,171,406	946,709,370	40,864,771	19,267,426	1,534,286,391	33,719,891	326,288,499	3,639,096	4,220,958,559
மேலதிகம்	-	40,686,514	219,146,738	19,868,933	3,539,779	1,888,524	172,275	-	4,723,505	11,975,993	302,002,260
நீக்கப்பட்டவை	-	-	-	-	-	-	-	-	-	(3,639,096)	(3,639,096)
2021 டிசம்பர் 31ஆம் திகதியின் மிகுதி	331,053,324	339,644,898	905,318,144	966,578,303	44,404,550	21,155,950	1,534,458,666	33,719,891	331,012,004	11,975,993	4,519,321,723
தீர்ப்புடன் பெறுவதைத் தேய்வு											
2021 ஜனவரி 01ஆம் திகதியில் உள்ளவற்றான மிகுதி	-	(146,699,389)	(365,575,356)	(283,226,517)	(37,879,870)	(15,545,403)	(589,525,713)	(15,190,575)	(225,628,636)	-	(1,679,271,460)
பெறுவதைத் தேய்வு	-	(11,470,225)	(66,130,991)	(45,576,960)	(2,069,268)	(1,448,073)	(70,185,427)	(3,371,989)	(31,384,959)	-	(231,637,893)
நீக்கப்பட்டவை	-	-	-	-	-	-	-	-	-	-	-
சீராகப்பங்கள்	-	-	-	-	-	-	-	-	-	-	-
2021 டிசம்பர் 31ஆம் திகதியின் மிகுதி	-	(158,169,614)	(431,706,347)	(328,803,477)	(39,949,139)	(16,993,477)	(659,711,140)	(18,562,564)	(257,013,595)	-	(1,910,909,353)
2021 ஜனவரி 31ஆம் திகதியில் உள்ளவற்றான	331,053,324	152,258,996	320,596,050	663,482,853	2,984,900	3,722,023	944,760,678	18,529,316	100,659,863	3,639,096	2,541,687,099
2021 டிசம்பர் 31ஆம் திகதியில் உள்ளவற்றான	331,053,324	181,475,285	473,611,797	637,774,826	4,455,411	4,162,473	874,747,526	15,157,327	73,998,409	11,975,993	2,608,412,374

2021 ஆண்டின் போது, தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபை சொத்துக்கள், தொழிற்சாலை மற்றும் உபகரணங்களின் மொத்த பெறுமதியில் பெற்றுக் கொண்ட 3,02,002,260 (2020 - ரூபா.118,206,380).

தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

31 டிசம்பர் உள்ளவாறான	குழுமம்		தே.ப.வி.அ.ச	
	2021 ரூபா	2020 ரூபா	2021 ரூபா	2020 ரூபா
10 குத்தகை சொத்துக்கள்				
ஜனவரி 1ஆம் திகதியில் உள்ளவாறான மிகுதி	6,275,248	6,363,632	-	-
ஆண்டிற்கான பணமதிப்பிழப்பு	(88,384)	(88,384)	-	-
டிசம்பர் 31ஆம் திகதி உள்ளவாறான மிகுதி	6,186,864	6,275,248	-	-

,லங்கை கோழி அபிவிருத்தி கம்பனி (பிரை) லிமிடெட் 01 ஆம் அக்டோபர் திகதி செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் தேசிய கால்நடைகள் அபிவிருத்தி சபையிடமிருந்து லுனுவிலாவிலுள்ள பண்டிப்புவா எனும் ,டத்தில் 99 ஆண்டுகளுக்கான நிலத்தினை குத்தகையாக பெற்றுக் கொண்டது.

11 உயிரியல் சொத்துக்கள்

11.1 பெருந்தோட்டம்

குழுமம்	01.01.2020 உள்ளவாறான மிகுதி	வருடத்தில் ஏற்பட்ட செலவுகள்	°டு ,ற்காக செலுத்தப்பட்ட கட்டணம்	31.12.2020 உள்ளவாறான மிகுதி
புதிய செய்கைகள் வளர்ப்பில் தென்னை	809,302,979	53,781,372	(4,276,185)	858,808,166
மேய்ச்சல் நிலம் அமைப்பதற்கான செலவு	20,661,098	-	(12,149,581)	8,511,517
முந்திரிகை பயிர்ச்செய்கை செலவு	1,847,488	-	-	1,847,488
இறப்பர் மர நடுகை செலவு	30,403,142	3,114,130	-	33,517,272
ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கான செலவு	2,574,119	17,758	-	2,591,877
	864,788,826	56,913,261	(16,425,766)	905,276,321

குழுமம்	01.01.2020 உள்ளவாறான மிகுதி	வருடத்தில் ஏற்பட்ட செலவுகள்	°டு ,ற்காக செலுத்தப்பட்ட கட்டணம்	31.12.2020 உள்ளவாறான மிகுதி
புதிய செய்கைகள் வளர்ப்பில் தென்னை	858,808,166	70,672,028	(4,276,185)	925,204,009
மேய்ச்சல் நிலம் அமைப்பதற்கான செலவு	8,511,517	345,770	-	8,857,286
முந்திரிகை பயிர்ச்செய்கை செலவு	1,847,488	44,772	-	1,892,260
ஹப்பர் மர நடுகை செலவு	33,517,272	2,917,173	-	36,434,445
ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கான செலவு	2,591,877	-	-	2,591,877
	905,276,321	73,979,742	(4,276,185)	974,979,878

தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபை	01.01.2020 உள்ளவாறான மிகுதி	வருடத்தில் ஏற்பட்ட செலவுகள்	°டு ,ற்காக செலுத்தப்பட்ட கட்டணம்	31.12.2020 உள்ளவாறான மிகுதி
புதிய செய்கைகள் வளர்ப்பில் தென்னை	807,067,195	53,781,372	(4,276,185)	856,572,383
மேய்ச்சல் நிலம் அமைப்பதற்கான செலவு	20,661,098	-	(12,149,581)	8,511,517
முந்திரிகை பயிர்ச்செய்கை செலவு	1,847,488	-	-	1,847,488
ஹப்பர் மர நடுகை செலவு	30,403,142	3,114,130	-	33,517,273
ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கான செலவு	2,361,355	17,758	-	2,379,113
	862,340,279	56,913,261	(16,425,766)	902,827,773

தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபை	01.01.2020 உள்ளவாறான மிகுதி	வருடத்தில் ஏற்பட்ட செலவுகள்	ஊழலாக செலுத்தப்பட்ட கட்டணம்	31.12.2020 உள்ளவாறான மிகுதி
புதிய செய்கைகள் வளர்ப்பில் தென்னை	856,572,383	70,672,028	(4,276,185)	922,968,226
மேய்ச்சல் நிலம் அமைப்பதற்கான செலவு	8,511,517	345,770	-	8,857,286
முந்திரிகை பயிர்ச்செய்கை செலவு	1,847,488	44,772	-	1,892,260
ஹப்பர் மர நடுகை செலவு	33,517,273	2,917,173	-	36,434,446
ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கான செலவு	2,379,113	-	-	2,379,113
	902,827,773	73,979,742	(4,276,185)	972,531,330

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்

டிசம்பர் 31,ல் உள்ளவாறான	குழுமம்		தே.ப.வி.அ.ச	
	2021 ரூபா	2020 ரூபா	2021 ரூபா	2020ரூபா
11.2 கால்நடைகள் - மூலதனம்				
ஆடு மாடு எழுமைகள்	435,419,607	443,050,630	435,419,607	441,791,040
ஆடுகள்	13,659,850	13,689,600	13,659,850	13,689,600
பன்றி	33,069,310	15,602,155	33,069,310	15,602,155
செம்மறி ஆடுகள்	79,103,385	83,381,575	76,895,785	80,543,685
- முயல்கள்	33,990	205,779	33,990	205,779
- வாத்துகள்	-	-	-	-
கோழிக் குஞ்சுகள்	-	400,674	-	400,674
- பிராய்லர்	-	-	-	-
ஏனையவை	120,000	220,000	120,000	220,000
- இறக்குமதி செய்யப்பட்ட கால்நடைகள் 10வீத கழிவு	699,693,251	863,478,509	699,693,251	863,478,509
10வீத கழிவு	(126,097,939)	(141,531,077)	(125,877,179)	(141,531,077)
	1,135,001,453	1,278,497,845	1,133,014,613	1,274,400,365
11.3 கால்நடைகள் - விற்பனை				
ஆடு மாடு எழுமைகள்	-	3,072,902	-	3,072,902
ஆடுகள்	-	-	-	-
பன்றி	3,856,020	9,686,950	3,856,020	9,686,950
செம்மறி ஆடுகள்	131,015	912,089	131,015	912,089
- முயல்கள்	427	427	427	427
- வாத்துகள்	-	-	-	-
கோழிக் குஞ்சுகள்	32,487,841	23,521,638	32,487,841	23,521,638
- பிராய்லர்	77,119,997	-	77,119,997	-
ஏனையவை	-	128,048	-	128,048
- இறக்குமதி செய்யப்பட்ட கால்நடைகள் 10வீத கழிவு	(385,602)	(1,275,985)	(385,602)	(1,275,985)
	113,209,699	91,219,265	113,209,699	91,219,266

தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

டிசம்பர் 31,ல் உள்ளவாறான	குழுமம்		தே.ப.வி.அ.ச	
	2021 ரூபா	2020 ரூபா	2021 ரூபா	2020 ரூபா
11.2.1 உயிரியல் சொத்துக்களின் அசைவு - கால்நடை				
ஜனவரி 1,ல் உள்ளவாறான மிகுதி	1,994,825,422	1,580,308,898	1,508,426,693	1,576,901,225
மேலதிகம்	263,703,517	401,111,090	261,495,917	400,421,283
நீக்கப்பட்டவை	(413,618,027)	(468,895,815)	(413,618,027)	(468,895,815)
அழுப்படுத்தப்படாத ,லாபம்	(126,483,541)	(142,807,062)	(126,262,781)	(142,807,062)
டிசம்பர் 31,ல் உள்ளவாறான மிகுதி	1,718,427,370	1,369,717,111	1,230,041,801	1,365,619,631

12 துணை மற்றும் ,ணை நிறுவனங்களின் முதலீடு

டிசம்பர் 31,ல் உள்ளவாறான		தே.ப.வி.அ.ச	
		2021 ரூபா	2020 ரூபா
12.1 துணை நிறுவனங்களின் முதலீடு	வீதம் இலாபமுதல்		
இலங்கை கோழி வளர்ப்பு அபிவிருத்தி கம்பனி (பிரை) லிமிடட்	100%	149,123,327	149,123,327
		149,123,327	149,123,327

“குழுமம் ரூபா 15,995,170.61 இலங்கையில் உள்ள லிபியா விவசாய மற்றும் கால்நடைகள் அபிவிருத்தி கம்பனி லிமிட்டெட் நிறுவனத்தின் 51% பங்குகளை கொள்வனவு செய்து முதலீடு செய்துள்ளது. லிபியன் வெளிநாட்டு முதலீட்டுச் நிறுவனம் கொண்டிருந்த 49% பங்குகள் தேசிய கால்நடை அபிவிருத்தி குழுமத்திற்கு 2014 மே 07 அன்று ரூ. 140 மில்லியனுக்கு மாற்றப்பட்டன. அதன் பின்னர், அந்த நிறுவனத்தில் NLDB-வின் பங்கு 100% ஆக மாற்றம் பெற்றுவிட்டது.

மேலும், அந்தப் பங்குகளை கொள்வனவு செய்த பின்னர் 2014 ஜூலை 03 முதல் கோழி வளர்ப்பு அபிவிருத்தி கம்பனி பிரை லிமிட்டெட் என மாற்றப்பட்டுள்ளது. ,ந்த முதலீடு (அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ள) கணக்கில் ,டம் பெற்றுள்ளது.”

டிசம்பர் 31,ல் உள்ளவாறான	குழுமம்		தே.ப.வி.அ.ச	
	2021 ரூபா	2020 ரூபா	2021 ரூபா	2020 ரூபா
12.2 இணை நிறுவனங்களின் முதலீடு				
மகாவெலி கால்நடைகள் என்டர்பிரைசஸ் லிமிட்டெட்	(1,919,298)	(7,495,621)	600,000	600,000
	(1,919,298)	(7,495,621)	600,000	600,000

“தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்தி சபை (NLDB) 2016 ஆகஸ்ட் 12 ஆம் திகதி மகாவெலி கால்நடைகள் என்டர்பிரைசஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் அதன் பங்குகள் வாங்கும் நோக்கத்துடன் 600,000 பங்குகளுக்கு ரூபா 600,000/- முதலீடு செய்தது. இந்த முதலீடு 20% - 50% (27% பங்கு) இடையே உள்ளதால், இதை இணை நிறுவனத்தின் முதலீடாக கருதப்படுகிறது.”

“இந்த முதலீடு ஆரம்பத்தில் செலவு அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த முதலீடு 2018 டிசம்பர் 31ஆம் திகதியில் உள்ளவாறான அடிப்படையில் செலவு முறை கணக்கீட்டின் கீழ் கருதப்பட்டுள்ளது. மகாவெலி கால்நடைகள் என்டர்பிரைசஸ் லிமிட்டெட் (பிரைவேட்) நிறுவனத்தில் முதலீட்டாளராக இருந்தாலும், குறிப்பிட்ட நிறுவனத்தில் “குறிப்பிடத்தக்க தாக்கம்” இல்லையென்பது முகாமைத்துவத்தின் கருத்தாக காணப்படுகிறது. அதனால், ஂடுகுசு 27-ன் கீழ் நிதி அறிக்கைகள் ஒருங்கிணைப்பு விதிகளின்படி, இந்த முதலீடு “இணை நிறுவனத்தில் முதலீடு” எனக் கருதப்படுவதில்லை என்பது நிறுவனத்தின் கருத்தாக உள்ளது. ”

“இணை நிறுவனத்தின் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம் திகதி அன்று நிதி ஆண்டு முடிவடைகிறது. ஆனால் இந்த அறிக்கை இடப்பட்டுள்ள நிறுவனத்தின் நிதி ஆண்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ஆம் திகதி அன்று முடிவடைகிறது. இந்த முரண்பாட்டினால், இணை நிறுவனத்தின் நிதி முடிவுகள் பின்வரும் முறையில் கருத்திற் கொள்ளப்படுகின்றன: ”

தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

13 இருப்பு

டிசம்பர் 31,ல் உள்ளவாறான	குழுமம்		தே.ப.வி.அ.ச	
	2021 ரூபா	2020 ரூபா	2021 ரூபா	2020 ரூபா
கொப்பரா தோங்காய்	260,889,096	113,689,205	260,889,096	113,689,205
பல்வேறு பொருள் ,ருப்பு	27,468,243	37,607,133	27,468,243	37,607,133
வளர்ப்புச் செலவு - கோழி உற்பத்தியாளர்	16,202,980	4,651,075	-	-
வளர்ப்புச் செலவு - கோழி குஞ்சு	-	-	-	-
உணவு ,ருப்பு	1,370,214	357,520	-	-
பண்ணை மற்றும் ரீழ ஏனைய பொதுவான ,ருப்புகள்	127,870,023	127,169,166	121,501,396	124,142,911
அமுல்படுத்தப்படாத ,ருப்பு - பால் திட்டம்	25,690,247	25,690,247	25,690,247	25,690,247
	459,490,804	309,164,347	435,548,982	301,129,497

14 வர்த்தகம் மற்றும் ஏனைய பெறுகைகள்

டிசம்பர் 31,ல் உள்ளவாறான	குழுமம்		தே.ப.வி.அ.ச	
	2021 ரூபா	2020 ரூபா	2021 ரூபா	2020 ரூபா
வர்த்தகம் மற்றும் ஏனைய கடனாளிகள்	190,726,864	218,207,711	190,577,020	218,057,867
கழி: அறவிடமுடியாத கடன்களுக்கான ஒதுக்கம்	(85,520,426)	(82,082,126)	(85,520,426)	(82,082,126)
ஊழியர் கடனாளிகள்	25,654,682	30,318,962	25,654,683	30,318,961
பொருளாதார சேவைகள் கட்டணம்	13,434,424	25,741,960	13,434,424	25,741,960
உள்நாட்டு ,றைவரி திணைக்களம்	2,257,460	3,015,767	2,257,460	3,015,767
வெட் பெறுகைகள்	11,028,443	11,116,071	9,109,693	9,197,321
	157,581,448	206,318,345	155,512,855	204,249,750

15 முற்பணங்கள், வைப்புகள் மற்றும் முற்கொடுப்பனவுகள்

டிசம்பர் 31,ல் உள்ளவாறான	குழுமம்		தே.ப.வி.அ.ச	
	2021 ரூபா	2020 ரூபா	2021 ரூபா	2020 ரூபா
திருப்பி செலுத்தக்கூடிய வைப்பு	-	-	-	-
வைப்பு	2,298,541	2,086,098	1,899,791	1,587,348
முற்கொடுப்பனவுகள்	15,515,152	7,547,826	15,515,152	7,547,826
	17,813,693	9,633,924	17,414,943	9,135,174

16 ஏனைய நடைமுறை சொத்துக்கள்

டிசம்பர் 31,ல் உள்ளவாறான	குழுமம்		தே.ப.வி.அ.ச	
	2021 ரூபா	2020 ரூபா	2021 ரூபா	2020 ரூபா
SLPDC இல் இருந்து பெறவேண்டியவை	4,218,655	3,155,318	4,218,655	3,155,318
NLDB இல் இருந்து பெறவேண்டியவை	3,434,928	3,308,760	-	-
மகாவெலி பெறவேண்டியவை	4,784,415	4,784,415	4,784,415	4,784,415
ஏனைய பெறவேண்டியவை	78,394,343	67,769,968	77,596,861	66,755,986
	90,832,341	79,018,461	86,599,931	74,695,719

தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

17 குறுங்கால முதலீடுகள்

டிசம்பர் 31,ல் உள்ளவாறான	குழுமம்		தே.ப.வி.அ.ச	
	2021 ரூபா	2020 ரூபா	2021 ரூபா	2020 ரூபா
மக்கள் வங்கியில் நிலையான வைப்புகள்	130,499,547	128,614,130	130,499,547	128,614,130
,லங்கை வங்கியில் நிலையான வைப்புகள்	629,874	598,455	629,874	598,455
	131,129,421	129,212,585	131,129,421	129,212,585

18 காசு மற்றும் காசுக்கு சமமானவை

டிசம்பர் 31,ல் உள்ளவாறான	குழுமம்		தே.ப.வி.அ.ச	
	2021 ரூபா	2020 ரூபா	2021 ரூபா	2020 ரூபா
18.1 சாதகமான மிகுதிகள்				
வங்கி மிகுதிகள்	27,089,773	13,489,357	22,833,448	7,456,779
சேமிப்பு வைப்பு	296,397	116,397	126,397	6,397
கையில் உள்ள காசு	7,917,415	4,786,207	7,848,817	4,723,092
கையில் உள்ள முத்திரை	87,553	82,833	86,958	82,608
இடையில் உள்ள காசு	(3,471,232)	(1,147,269)	(3,471,232)	(1,147,269)
	31,919,906	17,327,524	27,424,389	11,121,607
18.2 ருகையளமுரசுடிந டயடயடெநள				
சாதகமற்ற மிகுதிகள்	56,799,963	128,791,022	56,799,963	128,791,022
	56,799,963	128,791,022	56,799,963	128,791,022

19 வட்டியுடன் கூடிய கடன்கள் மற்றும் பரிமாற்றங்கள்

டிசம்பர் 31,ல் உள்ளவாறான	குழுமம்		தே.ப.வி.அ.ச	
	2021 ரூபா	2020 ரூபா	2021 ரூபா	2020 ரூபா
19.1 நீண்டகால கடன்கள்				
பண்ணைகள் நம்பிக்கை நிதியம்	60,412,700	65,212,700	60,412,700	65,212,700
மக்கள் வங்கி	85,572,958	54,877,357	85,572,958	54,877,357
NLDB	1,125,000	525,000	-	-
	147,110,658	120,615,057	145,985,658	120,090,057
19.2 குறுங்கால பரிமாற்றங்கள்				
மக்கள் வங்கி				
பண்ணைகளின் நடைமுறை கணக்குகள்	(107,877,701)	(68,268,161)	(107,877,701)	(68,268,161)
	(107,877,701)	(68,268,161)	(107,877,701)	(68,268,161)
19.3 அடுத்த 12 மாதங்களில் செலுத்த வேண்டிய கடன்கள்				
மக்கள் வங்கி கடன் 100ஆடி	-	18,333,332	-	18,333,332
மக்கள் வங்கி புதிய கடன் 100ஆடி	10,000,000	20,000,000	10,000,000	20,000,000
மக்கள் வங்கி கடன் 28.5ஆடி	5,700,000	-	5,700,000	5,700,000
மக்கள் வங்கி ஏனையவை	39,639,560	45,229,371	39,639,560	39,529,371
குத்தகை கொடுப்பனவுகள்	85,831	3,486,739	85,831	3,486,739
	55,425,391	87,049,442	55,425,391	87,049,442

தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

20 ஓய்வுதிய இலாப உரிமைகள்

டிசம்பர் 31,ல் உள்ளவாறான	குழுமம்		தே.ப.வி.அ.ச	
	2021 ரூபா	2020 ரூபா	2021 ரூபா	2020 ரூபா
ஜனவரி 01,ல் உள்ளவாறான மிகுதி	239,869,847	174,954,499	233,756,409	174,954,499
பணிக்கொடை செலுத்த வேண்டியது	(12,858,589)	(4,835,356)	(12,858,589)	(4,835,356)
காலத்திற்கான வட்டி செலவுகள்	18,476,080	19,264,471	16,437,098	13,821,370
காலத்திற்கான நடைமுறைச் சேவைகளுக்கான செலவுகள்	18,700,513	17,495,450	18,700,513	17,495,450
உண்மையான (வளர்ச்சி) நட்பு "ஏ-ஐ"மீது	(25,341,911)	40,923,007	(24,555,754)	41,199,492
குறிப்பிட்ட காலப்பகுதியில் மிகுதமாக செலுத்த வேண்டியுள்ள .: செலுத்தியுள்ள பணிக்கொடை	(9,107,210)	(7,932,224)	(8,837,996)	(8,879,046)
டிசம்பர் 31,ல் உள்ளவாறான மிகுதி	229,738,730	239,869,847	222,641,680	233,756,409

“LKAS 19 ஊழியர்கள் தற்போதைய காலக்கட்டத்தில் தங்களின் சேவையை நிறைவு செய்யும் சந்தர்ப்பத்தில் ஓய்வுதிய நலன்களின் தொகையை காலத்திற்கேற்றவாறான முக்கிய அணுகுமுறைகள் பயன்படுத்தி (கணக்கீட்டு முறைகள்) கணக்குகளை ,றுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

இந்த நலன்களின் தற்போதைய மதிப்பிற்கு ஏற்ப மற்றும் தற்போதைய சேவை செலவைக் கணிக்க திட்டமிட்ட அலகு கடன் முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகளை நிறுவனம் தற்போதைய காலங்களுக்கு எவ்வளவு நலன்கள் சார்ந்துள்ளன என்பதை தீர்மானிக்கவும், சனத்தொகை சார்ந்த மாறிலிகள் மற்றும் நிதி சார்ந்த மாறிலிகள் குறித்த மதிப்பீடுகளை மேற்கொள்ளவும் தேவையானதாகும்.

மேலே கொடுக்கப்பட்ட எண்ணிக்கையை கணிக்க பின்வரும் முக்கிய அணுகுமுறைகள் பன்படுத்தப்பட்டன:

Messrs Acturial & Management Consultants (Pvt) Ltd. வழங்கிய முக்கிய அணுகுமுறைகள் பின்வருமாறு உள்ளன

- இறப்பு விகிதம் : யு 1967:70 ,றப்பு விகித அட்டவணை
- ஊனமுற்றோர் : 10மூ வீதமான ,றப்பு விகிதம்
- “இயல்பான ஓய்வுப் பருவ வயது: 60 வருடங்கள்(குறிப்பிட்ட ஓய்வுப் பருவ வயதை பூர்த்தி செய்துள்ள ஊழியர்கள், அவர்களது அடுத்த பிறந்த நாளில் ஓய்வு பெறுவார்கள் என்று கருதப்பட்டுள்ளது)”
- கழிவு விகிதம் : 11.50மூ வருடாந்தம்
- சம்பள உயர்வு விகிதங்கள்: மொத்த சம்பளம்: 5.50மூ சம்பள உயர்வு வருடாந்தம் நடைமுறை உள்ளதுடன் ஒவ்வொரு ஆண்டு ஜனவரியில் இது நடைமுறைக்கு வரும். ஊக்குவிப்பு கொடுப்பனவு :ஃ.யு
- ஓய்வுதிய பணிக்கொடை திட்டம்: 5 ஆண்டுகள் சேவையை முடித்த ஊழியர்களுக்கு, அவர்களின் சேவைக் காலத்தின் ஒவ்வொரு முழுமையான ஆண்டுக்கும் அரை மாத சம்பளம் பணிக்கொடையாக வழங்கப்படும்.

21 குத்தகைக்கு வாங்கப்பட்ட சொத்துக்களின் வருமான ஒத்தி வைப்பு

டிசம்பர் 31,ல் உள்ளவாறான	குழுமம்		தே.ப.வி.அ.ச	
	2021 ரூபா	2020 ரூபா	2021 ரூபா	2020 ரூபா
பிரெண்டிக்ஸ் கம்பனி பிரை லிமிட்ட. குத்தகை	9,666,676	10,473,747	9,666,676	10,473,747
ரஜுவெல்ல ஹோட்டிங் குத்தகை	18,143,182	18,248,232	18,143,182	18,248,232
	27,809,858	28,721,979	27,809,858	28,721,979

தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

22 வர்த்தகம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள்

டிசம்பர் 31,ல் உள்ளவாறான	குழுமம்		தே.ப.வி.அ.ச	
	2021 ரூபா	2020 ரூபா	2021 ரூபா	2020 ரூபா
வர்த்தகம் மற்றும் ஏனைய கடன்பட்டோர்	555,570,465	574,096,205	555,570,465	556,628,833
ஊழியர் கடன்பட்டோர்	35,697,126	36,286,053	35,697,133	36,286,056
உண்மையான கட்டணம்	49,126,883	27,848,613	28,837,234	24,304,930
ஒதுக்கங்கள்	100,120,412	100,120,412	100,120,412	100,120,412
பணிக்கொடை கொடுப்பனவுகள்	13,879,528	5,856,295	13,879,528	5,856,295
வைப்புகள்	34,958,725	39,917,164	34,958,725	39,917,164
ஊ.சே.நி. கொடுப்பனவுகள்	11,984,227	13,767,336	11,984,227	13,767,336
ஊ.ந.நி. கொடுப்பனவுகள்	2,139,154	1,950,495	2,139,154	1,950,495
வெட் கொடுப்பனவுகள்	7,508,934	8,677,535	7,508,934	8,677,535
ஏனைய வரி கொடுப்பனவுகள்	25,932,371	25,932,371	-	-
காப்புறுதி கோரிக்கை கொடுப்பனவுகள்	3,002,662	2,165,021	3,002,662	2,165,021
பாலிற்கான முற்பணம்	29,999,400	2,000,000	29,999,400	2,000,000
ருகுஐஐஐழ் ற்கான கொடுப்பனவுகள்	4,201,333	4,201,333	4,201,333	4,201,333
ருகுஐஐஐழ் ற்கான முற்பணம்	-	-	140,000,000	140,000,000
	874,121,219	842,818,833	967,899,206	935,875,410

22 வர்த்தகம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள்

டிசம்பர் 31,ல் உள்ளவாறான	குழுமம்		தே.ப.வி.அ.ச	
	2021 ரூபா	2020 ரூபா	2021 ரூபா	2020 ரூபா
ஜனவரி 01,ல் உள்ளவாறான மிகுதி	2,017,752	-	-	-
காலத்திற்கான வருமான வரி	-	2,017,752	-	-
வருட காலப்பகுதியில் செலுத்தப்பட்ட கொடுப்பனவுகள்	-2,017,752	-	-	-
கையிருப்பில் உள்ள வரி	-	-	-	-
டிசம்பர் 31,ல் உள்ளவாறான மிகுதி	(0.00)	2,017,752	-	-
கையிருப்பில் உள்ள வரி	-	-	-	-
டிசம்பர் 31,ல் உள்ளவாறான மிகுதி	(0.00)	2,017,752	-	-

தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

இல	பரிமாற்றத்தின் தன்மை	கம்பனியின் பெயர்	2021 ரூபா	2020 ரூபா
01	துணை நிறுவனங்களில் முதலீடு	NLDB	149,123,327	149,123,327

“குழுமம் ரூபா 15,995,170.61 ,லங்கையில் உள்ள லிபியா விவசாய மற்றும் கால்நடைகள் அபிவிருத்தி கம்பனி லிமிட்டெட் நிறுவனத்தின் 51% பங்குகளை கொள்வனவு செய்து முதலீடு செய்துள்ளது. லிபியன் வெளிநாட்டு முதலீட்டுச் நிறுவனம் கொண்டிருந்த 49% பங்குகள் தேசிய கால்நடை அபிவிருத்திக் குழுமத்திற்கு 2014 மே 07 அன்று ரூ. 140 மில்லியனுக்கு மாற்றப்பட்டன. அதன் பின்னர், அந்த நிறுவனத்தில் NLDB-வின் பங்கு 100% ஆக மாற்றம் பெற்றுவிட்டது. மேலும், அந்தப் பங்குகளை கொள்வனவு செய்த பின்னர் 2014 ஜூலை 03 முதல் கோழி வளர்ப்பு அபிவிருத்தி கம்பனி பிரை லிமிட்டெட் என மாற்றப்பட்டுள்ளது. இந்த முதலீடு (அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ள) கணக்கில் இடம் பெற்றுள்ளது. இந்த முதலீடு கணக்குகளானது செலவு முறை கணக்கீட்டின் கீழ் உள்ள கணக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.”

02	NLDB இற்கு முற்பணமாக செலுத்தப்பட்டது	SLPDC	140,000,000	140,000,000
----	---	-------	-------------	-------------

இது தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்திக் சபைக்கு (தேனுடி) வழங்கப்பட்ட முற்பணம் ஆகும். இந்த தொகை ,லங்கை கோழி வளர்ப்பு நிறுவனத்தால் (தேனுடி) உருவாக்கப்படும் எதிர்கால லாபங்களின் எதிரொலியாக பயன்படுத்தப்படலாம். பங்கு இலாபங்களின் அடிப்படையில், பெற்ற முற்பணத்தை எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சீராக்கங்களில் இருந்து கழிக்க தேசிய பண்ணைகள் விலங்கு அபிவிருத்திக் சபைக்கு (தேனுடி) கணக்குகளில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு கவனிக்கப்படும்.

03 பெறுகைகள் மற்றும் கொடுப்பனவுகள்

NLDB இல் இருந்து பெறவேண்டியவை	SLPDC	3,431,328	3,308,760
இல் இருந்து பெற வேண்டியவை	NLDB	4,218,655	3,155,318



நிதி அறிக்கை 2021

தலைவர்

தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபை

தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபையின் 2021 டிசம்பர் 31 திகதியுடன் முடிவுற்ற ஆண்டுக்கான நிதி அறிக்கை மற்றும் வேறு சட்ட மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைகள் தொடர்பில் 2018 இன் 19 ஆம் இலக்கம் கொண்ட தேசிய கணக்காய்வு சட்டத்தின் 12 ஆவது உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை

மேற்குறிப்பிடப்பட்ட அறிக்கை மற்றும் உறுதி செய்யப்பட்ட நிதி அறிக்கை இத்துடன் அனுப்பப்பட்டுள்ளது.

டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன

கணக்காய்வாளர் நாயகம்

பிரதிகள்: 01. செயலாளர், கமத்தொழில் அமைச்சு

02. செயலாளர், பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு



நிதி அறிக்கை 2021

1 தலைவரஇ

1.1 தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபை

தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபை மற்றும் அதன் நிர்வாகத்தின் 2021 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவுற்ற ஆண்டுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கை மற்றும் வேறு சட்டரீதியான மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைகள் தொடர்பில் 2018 இன் 19 ஆம் இலக்கம் கொண்ட தேசிய கணக்காய்வு சட்டத்தின் 12ஆவது உறுப்புரைக்கு அமைய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை

நிதிய அறிக்கை

முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபையின் (சபை) மற்றும் அதன் நிர்வாகத்திற்கு உட்பட்ட குழுமத்தின் ("குழுமம்") 2021 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு நிதி நிலை அறிக்கை மற்றும் அன்றைய திகதிக்கு முடிவுற்ற ஆண்டுக்கான இலாப அறிக்கை மற்றும் மற்ற விரிவான வருவாய் அறிக்கை, உரிமை மாற்றத்தின் அறிக்கை மற்றும் பணப் பாய்ச்சல் அறிக்கை மற்றும் நிதி அறிக்கைகள் சார்ந்த பதிவுகள், சுருக்கப்பட்ட முக்கிய கணக்காய்வு கொள்கைகளைக் கொண்ட 2021 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவுற்ற ஆண்டுக்கான தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபையின் மற்றும் அதன் நிர்வாகத்திற்கு உட்பட்ட குழுமத்தின் நிதி அறிக்கை இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 154(1) சட்டத்துடன் திருத்தப்பட்டு வாசிக் வேண்டிய 2018 இன் 19ஆம் இலக்கம் கொண்ட தேசிய கணக்காய்வு சட்டத்தின் கீழ் மற்றும் 1979 இன் 38 ஆம் இலக்கம் கொண்ட நிதி அறிக்கையின் ஏற்பாடுகளுக்கு அமைய எனது ஆணையின் கீழ் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அரசியலமைப்பின் 154(6) சட்டத்தின் பிரகாரம் எனது அறிக்கை குறிப்பிட்ட காலத்தில் பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்படும்.

தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபை

முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

எனது அறிக்கையில் சபையின் முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கு அடிப்படை பிரிவில் (1.2.1) விபரிக்கப்பட்ட விடயங்களினால் ஏற்படும் தாக்கங்கள் தவிர்ந்து, சபையின் நிதி அறிக்கை மூலம் 2021 டிசம்பர் 31ஆம் திகதிக்கு நிதி நிலை மற்றும் அன்றைய திகதிக்கு முடிவுற்ற ஆண்டுக்கான அதன் நிதி செயற்பாடு மற்றும் பணப் பாய்ச்சல் இலங்கை கணக்காய்வு தரங்களுக்கு அமைவாக உண்மையான மற்றும் நியாயமான நிலையை வெளிப்படுத்துகிறது என்பது எனது நிலைப்பாடாகும்.

குழுமம்

முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

குழுமத்தின் நிதி அறிக்கை தொடர்பில் எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயம் ஒன்றை குறிப்பிடுகிறேன். சமூகத்தின் முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை பிரிவின் (1.2) விபரிக்கப்பட்டிருக்கும் விடயங்களின் தாக்கங்கள் தவிர்ந்து, குழுமத்தின் நிதி அறிக்கை மூலம் 2021 டிசம்பர் 31ஆம் திகதிக்கு நிதி நிலை மற்றும் அன்றைய தினத்துடன் முடிவுற்ற ஆண்டுக்கான அதன் நிதி அறிக்கை செயற்பாடு மற்றும் பணப் பாய்ச்சல் இலங்கை கணக்காய்வு கொள்கைகளுக்கு அமைய உண்மையானது மற்றும் நியாயமான நிலையை வெளிப்படுத்துகிறது என்பது எனது நிலைப்பாடாகும்.

குழுமத்திற்குள் உள்ள இலங்கை கோழி வளர்ப்பு அபிவிருத்தி தனியார் நிவனத்திற்காக 2021 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முடிவுற்ற ஆண்டுக்காக முன்வைக்கப்பட்ட நிதி அறிக்கை தொடர்பில் 1.2.2 இல் குறிப்பிடப்பட்ட கருத்து அடிப்படையில் என்னால் முனைப்பழியுள்ள அபிப்பிராயத்தை குறிப்பிட்டுள்ளேன்.

நிதி அறிக்கை 2021

1.2 குழும நிதி அறிக்கை தொடர்பில் முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

1.21 தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபை

- (a) 2021 டிசம்பர் 31ஆம் திகதிக்கு சபையிடம் இருந்த ரூபா 5,830,521,865 முழு சொத்துகளும் ரூபா 1,368,684,056 முழு பொறுப்புகளும் ரூபா 4,461,837,809 உரிமைகோரல் இருப்பும் இருந்ததோடு கணக்காய்வுக்காக நிதி அறிக்கையை முன்வைக்கும்போது ஒவ்வொரு பண்ணைகளிலும் நிதி அறிக்கை, லெஜர் கணக்கு, அட்டவணைகள் மற்றும் பண்ணைகளின் இருப்பு சோதனை வெவ்வேறாக முன்வைக்கப்பட்டபோதும் குழுமத்திற்கான ஒருங்கிணைந்த இருப்பு சோதனை ஒன்றை முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.
- (b) சபையின் நிர்வகிக்கப்படும் நிறுவனத்தின் இருப்பு மற்றும் குழுமத்தின் இருப்புகள் பொருந்தும்போது மூலதன உயிரியல் சார்ந்த சொத்துகள், விற்பனை மற்றும் வேறு கடனாளிகள், வேறும் நடைமுறைச் சொத்துகள், வர்த்தக மற்றும் வேறு கடன் கொடுத்தோர் மற்றும் 12 மாதங்களுக்குள் செலுத்த வேண்டிய நிலுவை ஆகிய உருப்புகளின் மொத்தம் ரூபா 35,273,661 வேறுபாடு இருந்தது.
- (c) இலங்கை கணக்காய்வு தர இலக்கம் 01 இன் 32ஆவது பந்திக்கு அமைய தரத்தில் இடம் அளிக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்கள் தவிர்த்து சொத்துகள், பொறுப்புகள், வருவாய் மற்றும் செலவு இருப்புகளை தீர்த்து நிதி அறிக்கைகளில் குறிப்பிடாதிருத்தல் வேண்டும். அது தொடர்பில் கீழே அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 - (i) ரூபா 16,414,192 ஆகிய நிதித் தீர்வுகளுக்கு எதிராக ரூபா 8,252,100 ஆகிய நிதி வருவாயை துண்டித்து நிகர நிதி செலவுகளாக ரூபா 7,892,092 வருவாய் மற்றும் செலவு அறிக்கையின் முகப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 - (ii) 03 பண்ணைகள் மற்றும் தலைமை அலுவலகத்தின் பல்வேறு தரப்புகளுக்கு செலுத்த வேண்டிய மொத்தம் ரூபா 9,253,394 ஆகிய எதிர்மறை நிலுவை வர்த்தக மற்றும் மற்ற செலுத்த வேண்டிய நிலுவைகளில் குறைத்து சபையின் நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- (d) இலங்கை கணக்காய்வு தரம் 12 இன் 15 மற்றும் 16 பந்திகளுக்கு அமைய சபையினால் தற்காலிகமாக அறவிட முடியுமான வரி மாற்றங்களை கருத்தில் கொண்டு மதிப்பாய்வு ஆண்டுக்காக ஒத்திவைக்கப்பட்ட வரிச் சொத்துகள் மற்றும் பொறுப்புகளை அடையாளம் கண்டு நிதி அறிக்கைகளுக்கு பொருந்த வேண்டியதாக இருந்தபோதும் அவ்வாறு செய்யப்படவில்லை.
- (e) இலங்கை கணக்காய்வு தரம் 16இன் 50 மற்றும் 51 பந்திக்கு அமைய பயன்பாட்டுக்கு பெறப்படுகின்ற சொத்துகளின் ஆயுள்காலம் வருடாந்தம் மதிப்பீடு செய்து பயனுள்ள ஆயுள் காலத்தை மதிப்பிட்டு கணக்குகளின் மதிப்பீட்டு மாற்றமாக கணக்குக்கு உட்பட வேண்டி இருந்தபோதும் மொத்தம் ரூபா 270,276,535 ஆகிய முழுமையாக தேய்ந்து இருந்த நிலையான சொத்துகள் சபையினால் பயன்படுத்தப்பட்டு இருந்தபோதும் அவற்றின் பயனுள்ள ஆயுள் கால மதிப்பீட்டை வெளிப்படுத்தி இருக்கவில்லை.
- (f) இலங்கை கணக்காய்வு தரம் 24 இன் 17ஆவது பந்திக்கு அமைய பிரதான முகாமைத்துவ தரப்புகளுக்கு மேற்கொள்ளப்படும் குறுகியகால நன்மை கொடுப்பனவு தொடர்பில் முழு பெறுமதி தொடர்பில் வெவ்வேறாக வெளிப்படுத்தி இருக்க வேண்டி இருந்தபோதும் சபையினால் அதன்படி முழு மதிப்பு தொடர்பில் வெவ்வேறாக வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. மேலும் தரத்தின் 26 (ய) பந்திக்கு அமைய அரசு நிறுவனம் ஒன்றினால் வேறு நிறுவனங்கள் தொடர்பில் கட்டுப்பாடு ஒன்று, குழும கட்டுப்பாடு ஒன்று அல்லது அது சார்ந்த நிறுவனம் ஒன்று இருக்கும்போது அது தொடர்பில் வெளிப்பாடுகளை மேற்கொள்ள வேண்டி இருந்தபோதும் சபையினால் நிர்வகிக்கப்படும் நிறுவனம் ஒன்றாக வரையறுக்கப்பட்ட கோழி வளர்ப்பு அபிவிருத்தி தனியார் நிறுவனம் மற்றும் சபை சார்ந்த நிறுவனம் ஒன்றான வரையறுக்கப்பட்ட மகாவளி விலங்கு வர்த்தக நிறுவனம் தொடர்பில் அதன்படி செயற்படவில்லை.
- (g) இலங்கை கணக்காய்வு தரம் 41 இன் 5 (ய) பந்திக்கு அமைய மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட வருடத்தின் இறுதித் திகதிக்கு சபையிடம் உள்ள ரூபா 2,379,113 பெறுமதியான தேக்கு மற்றும் மலைவேம்பு பயிர்ச்செய்கைகள் நுகர்வு உயிரியல் சொத்தாக வகைப்படுத்தப்பட வேண்டி இருந்தபோதும் உடைமையாளர் உயிரியல் சொத்தாக பண்ணைகளின் (டையவெயவழை) கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.
- (h) 2021 டிசம்பர் 31ஆம் திகதிக்கு சபையிடம் இருந்த 922,968,226 ஆகிய தெங்கு பயிர்ச்செய்கையும் ரூபா 1,892,260 அகிய முந்திரி பயிர்ச்செய்கையும் ரூபா 36,434,446 ஆகிய இறப்பர் பயிர்ச்செய்கையும் இலங்கை கணக்காய்வு தரம் 41 இன் 45 பந்திக்கு அமைய முதிர்ந்தது மற்றும் முதிர்ச்சியுறாதது



நிதி அறிக்கை 2021

என வெவ்வேறாக அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை என்பதோடு இலங்கை கணக்காய்வு தரம் 16 இற்கு அமைய முந்திரி மற்றும் இறப்பர் பயிர்ச்செய்கைகளுக்காக அது சார்ந்த தேய்மானங்களும் மேற்கொள்ளப்படாதிருந்தது.

- (i) இலங்கை நிதி அறிக்கையில் தரம் 09 இன் 5.5.15 பந்திக்கு அமைய வர்த்தகக் கடன் உள்ள இருப்பாக ரூபா 190,577,020 பிற்கால பாதிப்புகளை அடையாளம் காணல் அளவீட்டுக்கான எதிர்பார்க்கப்படும் கடன் நட்ட முறையை (நுலிநடவநன உசநனவை டமுள்ள அநவாமுன) பயன்படுத்தப்பட வேண்டி இருந்தபோதும் அவ்வாறு கணக்கிடாததன் காரணமாக மதிப்பிடப்பட்ட ஆண்டின் வர்த்தக மற்றும் மற்ற கடனாளிகள் அதிகம் அல்லது குறைவாக கணக்கிடப்பட்டுள்ளது.
- (j) வேறு நடைமுறை சொத்துகளின் கீழ் 2013 ஆம் ஆண்டுக்கு முன்னர் தொடக்கம் இருந்து வரும் ரூபா 16,566,783 பெறுமதி கொண்ட ஒத்திவைக்கப்பட்ட செலவு இருப்பு வரை இருந்தபோதும் அந்த இருப்பு தொடர்பில் எந்த ஓர் அத்தாட்சியும் கணக்காய்வுக்கு முன்வைக்கப்படாததன் காரணமாக சரித் தன்மை உறுதி செய்யப்படவில்லை.
- (k) சபையில் வலிசர பால் செயற்திட்டத்தின் விற்பனை செலவுகளுக்குள் அதற்காக ஏற்ற நேரடி செலவு மாத்திரம் உள்ளடக்கப்பட வேண்டி இருந்தபோதும், அந்த செயற்திட்டத்தில் மீளப் பெறப்பட்ட பால் மற்றும் ஐஸ் கிரீமுக்காக ஏற்கப்பட்ட சாதாரண செலவுகள் மற்றும் வேறு செலவுகள் முறையே ரூபா 2,019,402 மற்றும் ரூபா 2,674,990 உள்ளடக்கப்பட்டிருப்பதன் காரணமாக மொத்த இலாபம் ரூபா 4,685,392 குறைவாக கணக்கிடப்பட்டுள்ளது.
- (l) நிதி அறிக்கைகளின் பதிவு இலக்கம் 9.2 இற்கு அமைய செய்யப்பட்டு வரும் வேலைகள் தவிர்த்து மற்ற சொத்துகளின் இயந்திரம் மற்றும் உபகரணங்களின் 06 உருப்படி வகைகளின் ஆரம்ப இருப்பு பெறுமதி ரூபா 4,102,752,178 என்றபோதும் நிலையான சொத்து ஆவணத்தின்படி அந்தப் பெறுமதி ரூபா 4,145,492,252 இருக்கும் நிலையில் ரூபா 42,740,074 மாற்றம் ஒன்று உள்ளது.
- (m) 2021 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு நிதி அறிக்கைக்கு அமைய மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு ஆண்டின் கட்டடங்களின் தேய்மான பெறுமதி ரூபா 11,470,225 என்றபோதும் நிலையான சொத்துகள் ஆவணத்திற்கு அமைய அந்தப் பெறுமதி ரூபா 11,218,821 இருப்பதால் ரூபா 251,404 மாற்றம் ஒன்று உள்ளது.
- (n) பணப்புழக்க அறிக்கையில் நடவடிக்கை செயற்பாடுகளின் பணி மூலதன சரிக்கட்டலின் கீழ் வர்த்தக மற்றும் வேறு கிடைக்க வேண்டிய விடயங்களின் மாற்றங்கள் ரூபா 32,991,060 இருந்தபோதும் அது ரூபா 60,175,815 என்றும் வர்த்தக மற்றும் வேறு செலுத்த வேண்டிய விடயங்களின் மாற்றங்களின் பெறுமதி ரூபா 24,000,563 என இருத்தல் வேண்டும் என்றபோதும் அது ரூபா 17,704,695 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- (o) சபையின் நிதி அறிக்கையில் உயிரியல் செத்துகளின் (விலங்குகள்) பெறுமதியை குறிப்பிடும்போது அந்த விலங்குகளின் ஆண்டு இறுதிப் பெறுமதி அட்டவணைப்படுத்தப்படாததன் போக்கிற்காக நூற்றுக்கு 10 அளவான, ரூபா 126,262,781 குறைத்து காட்டப்பட்டுள்ளது. இந்த விலங்குகள் ஆண்டு இறுதியில் சாதாரண மதிப்பு ஒன்றுக்கு மதிப்பிடும்போது அனைத்து சாத்தியங்களும் கருத்தில்கொண்ட பின்னர் சாதாரண மதிப்பு ஒன்று மதிப்பிடப்படுவதன் காரணமாக மீண்டும் நூற்றுக்கு 10 குறைப்பதன் காரணமாக விலங்குகளின் பெறுமதி அந்தப் பெறுமதியின் குறைவாக காண்பிக்கப்பட்டுள்ளது.
- (p) மஹபேரியதென்ன பண்ணையின் பொருட்களின் ஆய்வு அறிக்கைக்கு அமைய ஆண்டு இறுதி பொய்லர் கோழி மொத்தமாக 3,590 அலகுகள் இருப்பு காண்பிக்கப்பட்டபோதும் அதன் பெறுமதி தொடர்பில் எந்த ஒரு மதிப்பீடும் காண்பிக்கப்படவில்லை என்றும் சபையின் நிதி அறிக்கையில் அல்லது பண்ணையின் நிதி அறிக்கையில் அந்த மொத்தம் தொடர்பில் வெளிப்படுத்தப்படவில்லை என்றும் தோராயமாக ஒரு விலங்கின் கிலோகிராம் ஒன்று அல்லது குறைந்தது இருப்பதாக கருதும்போது சபையின் உயிரியல் சொத்துகளை மதிப்பிடும் சுற்றுநிருபத்திற்கு அமைய ஒரு கிலோகிராம் ஒன்றிக் விலை ரூபா 215 அளவாக்கும்போது தோராயமாக ரூபா 771,850 பொய்லர் கோழி தொகுதி ஒன்று தொடர்பில் வெளிப்படுத்தப்படவில்லை.
- (q) வேகந்த பண்ணையின் பொருட்கள் ஆய்வு அறிக்கையின்படி ஆண்டு இறுதி தினத்தில் இருக்க வேண்டியது 453 மாடுகள் என்றபோதும் 145 மாடுகளில் குறைவு இருப்பதாக பௌதீக சோதனையில் அவதானிக்கப்பட்டதோடு சபையின் நிதி அறிக்கையில் மற்றும் பண்ணையின் நிதி அறிக்கையில் மூலதன உயிரியல் சொத்து இருப்பாக 453 மாடுகள் சார்ந்த பெறுமதியாக ரூபா 17,916,830 வரை இருந்தது. அதன்படி தோராயமாக அந்த இருப்பின் ரூபா 5,734,968 மாற்றம் ஒன்று இருப்பதாகவும் மதிப்பீட்டு ஆண்டுக்கு முந்தைய ஆண்டிலும் 183 மாடுகளில் குறைவு ஒன்று இருந்தபோதும் அந்த மாடுகளின் பெறுமதியான ரூபா 6,283,120 தொடர்பில் நிறுவனத்தினால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாதிருந்தது.

நிதி அறிக்கை 2021

- (r) நிதியகம் பண்ணையில் ஆண்டு இறுதி மாடுகளின் மொத்தமான ரூபா 4,315,866 இருப்பு சபையின் நிதி அறிக்கையில் உயிரியல் சொத்தின் கீழ் உள்ளடக்க வேண்டி இருந்தபோதும் அந்த மொத்தம் சபையின் சாதாரண மொத்தத்திற்கு உள்ளடக்கப்பட்டிருந்தது.
- (s) மெனிக்பாலம் மற்றும் போபத்தலாவ ஆகிய பண்ணைகளில் பசுமாடுகள் முறையே 776 மற்றும் 207 கணக்கெடுப்பின்போது அந்த விலங்குகளின் தினசரி பால் உற்பத்தி முறையே 13.2 லீட்டர் மற்றும் 11 லீட்டர் என கருதி முறையே 93,518,322 மற்றும் ரூபா 16,047,590 என்ற பெறுமதி பதிப்பிடப்பட்டிருந்ததோடு பசுக்களின் உண்மையான பால் உற்பத்திக்கு பதில் அவ்வாறு சாதாரண மதிப்பீடு ஒன்று பயன்படுத்தப்பட்டிருப்பது குறைபாடுடையது என்பதால் நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் விலங்குகளின் பெறுமதி மிகைப்படுத்தி அல்லது குறைத்து கணக்கிடப்பட்டுள்ளது.
- (t) சபையின் மற்ற சாதாரண மொத்தத்தின் கீழ் மஹபேரியதென்ன பண்ணையின் சாதாரண மொத்தமாக ரூபா 8,190,602 உள்ளடக்கப்பட்டிருந்தபோதும் பண்ணையின் பொருள் ஆய்வு அறிக்கையின்படி அந்த இருப்பு ரூபா 9,027,155 இருப்பதால் ரூபா 836,553 மாற்றம் ஒன்று உள்ளது.
- (u) சபையில் நிதி அறிக்கையில் பண்ணையாளர் பொறுப்பு நிதியத்தில் இருந்து பெற்றிருக்கு கடன் இருப்பாக ரூபா 60,412,700 வரை இருந்தபோதும் அந்த இருப்பு சார்ந்த கமத்தொழில் அமைச்சின் இருப்பை உறுதி செய்யும் கடிதத்தின் பிரகாரம் ரூப 60,812,700 வரை உள்ளதால் இந்த இருப்பின் ரூபா 400,000 மாற்றம் ஒன்று இருந்தபோதும் அந்த மாற்றத்தை கண்டறிந்து சரி செய்வதற்கு செயற்பட்டிருக்கவில்லை.
- (v) மதிப்பிடப்பட்ட ஆண்டின் நிதி அறிக்கையுடன் அது சார்ந்த அட்டவணை மற்றும் பண்ணையின் நிதி அறிக்கையை பரீட்சிக்கும்போது கீழ் குறிப்பிடப்பட்ட மாற்றங்கள் அவதானிக்கப்பட்டன.

விபரம்	அட்டவணை மற்றும் பண்ணையின் நிதி அறிக்கைக்கு அமைய (ரூபா)	நிதி அறிக்கைக்கு அமைய இருப்பு (ரூபா)	மாற்றம் (ரூபா)
நிச்சமற்ற கடன் ஒதுக்கீடு	93,976,043	85,520,426	8,455,617
பொருளாதார சேவை கட்டண பெறுமதி	13,545,806	13,434,424	111,382
மூலதன உயிரியல் சொத்துகளின் இருப்பின் மூலம் தேறுதல் அல்லாத இலாபம்	16,312,662	125,877,179	109,564,517
மூலதன உயிரியல் சொத்துகளின் நிகர இருப்பு	1,242,691,775	1,133,014,613	109,677,162
வர்த்தக உயிரியல் சொத்துகளின் இருப்பின் மூலம் தேறுதல் அல்லாத இலாபம்	285,852	385,602	99,750
வர்த்தக உயிரியல் சொத்துகளின் தேரிய இருப்பு	113,409,199	113,209,699	199,500,
வெலிசர பால் செயற்திட்டத்தின் வருவாய்	173,611,577	198,461,702	24,850,125
பிரதான செயற்திட்டத்தின் 05 வருவாய் வகைகளின் மொத்த வருவாய்	250,657,714	248,103,151	3,342,723
கல்பொருள பண்ணை – தேங்காய் மற்றும் கொப்பரா வருவாய்	51,667,132	47,569,365	4,097,767
மாட்டு செயற்திட்டத்தின் வருவாய்	16,930,284	9,267,324	7,662,960
கோழி செயற்திட்டத்தின் வருவாய்	5,495,725	5,392,656	104,069
பண்ணையின் நடைமுறை கணக்கு இருப்பு மொத்தம்	(142,892,637)	(107,877,637)	35,014,936
04 பண்ணைகளின் வேறு பெறுதல்கள்	26,742,134	24,468,005	2,274,129

- (w) மதிப்பிடப்பட்ட ஆண்டின் நிதி அறிக்கையுடன் அது சார்ந்த பொருட்கள் ஆய்வு அறிக்கையை பரீட்சிக்கும்போது கீழ் குறிப்பிடப்பட்ட மாற்றங்கள் அவதானிக்கப்பட்டன.



நிதி அறிக்கை 2021

விபரம்	பொருட்கள் ஆய்வு அறிக்கைக்கு அமைய இருப்பு (ரூபா)	நிதி அறிக்கைக்கு அமைய இருப்பு (ரூபா)	மாற்றம் (ரூபா)
வெலிசர பண்ணையின் சாதாரண மொத்தம்	3,956,062	801,996	3,154,066
வெலிசர பால் செயற்திட்டத்தின் சாதாரண மொத்தம்	4,774,394	8,038,361	3,263,967
தலைமை அலுவலகத்தின் சாதாரண மொத்தம்	2,217,638	1,054,448	1,163,190

(x) மதிப்பிடப்பட்ட ஆண்டின் நிதி அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட ரூபா 927,278,481 ஆகிய 12 உருப்படிகள் தொடர்பில் விரிவான அட்டவணை, வங்கி இருப்பு மற்றும் நிதி இருப்பை உறுதி செய்யும் கடிதம் முன்வைக்கப்படாததன் காரணமாக கணக்காய்வு விடயம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

1.2.2 வரையறுக்கப்பட்ட இலங்கை கோழி வளர்ப்பு அபிவிருத்தி தனியார் நிறுவனம்

முனைப்பிழிள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

சபையின் நிதி அறிக்கைக்கு அமைய இலங்கை கோழி வளர்ப்பு அபிவிருத்தி தனியார் நிறுவனத்தில் இருந்து கிடைக்க வேண்டிய பெறுமதி ரூப 4,218,655 ஆக இருந்தபோதும் அந்த நிறுவனத்தின் நிதி அறிக்கையின் பிரகாரம் அந்தப் பெறுமதி ரூபா 1,983,595 இருப்பதால் ரூபா 2,235,066 மாற்றம் ஒன்று உள்ளது.

இலங்கை கணக்காய்வு தரத்திற்கு (இ.க.த.) அமைய என்னால் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கணக்காய்வு தரத்தின் கீழான எனது பொறுப்புகள், இந்த அறிக்கையின் நிதி அறிக்கை கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பகுதியின் கீழ் தொடர்ந்தும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பிழிள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படையை பெறுவதற்கு என்னால் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் கணக்காய்வு அத்தாட்சிகள் போதுமானது மற்றும் பொருத்தமானது என்பது எனது நம்பிக்கையாகும்.

1.3 சபையின் 2021 வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள மற்ற விபரங்கள்

இந்த கணக்காய்வு அறிக்கை திகதிக்கு பின் எனக்கு பெற்றுத் தருவதற்கு எதிர்பார்க்கும் சபையின் 2021 ஆண்டு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் ஆனால் நிதி அறிக்கை மற்றும் அது தொடர்பிலான எனது கணக்காய்வு அறிக்கையில் உள்ளடக்கப்படாத விபரங்கள், மற்ற விபரங்கள் என்று கருதப்படும். இந்த மற்ற விபரங்களுக்கு முகாமைத்துவம் பொறுப்புக் கூற வேண்டும்.

நிதி அறிக்கை தொடர்பிலான எனது கருத்தில் மற்ற விபரங்கள் உள்ளடக்கப்படுவதில்லை என்பதோடு நான் அது தொடர்பில் எந்த வகையான உறுதி அளித்தல் அல்லது கருத்தையும் கூற மாட்டேன்.

நிதி அறிக்கை தொடர்பில் எனது கணக்காய்வு சார்ந்த, எனது பொறுப்பானது மேல் அடையாளம் காணப்பட்ட மற்ற விபரங்களை பெற முடியும்போது வாசிப்பது மற்றும் அவ்வாறு செய்யும்போது மற்ற விபரங்கள் நிதி அறிக்கையுடன் அல்லது கணக்காய்வில் அல்லது வேறு வகையில் பெற்றுக்கொண்ட எனது அறிவின் அடிப்படையில் போதுமான அளவு பொருந்துவதில்லை என்பதை கருத்தில் கொள்வதாகும்.

சபையின் 2021 ஆண்டு அறிக்கையை வாசிக்கும்போது, அதில் அளவு சார்ந்த தவறுகள் இருப்பதாக நான் அனுமானித்தால், சரி செய்வதற்கு நிர்வகிக்கும் தரப்புகளுக்கு அந்த விடயங்களை ஒருங்கிணைத்தல் வேண்டும். மேலும் சரி செய்யாத தவறுகள் இருந்தால், அவை அரசியலமைப்பின் 154 (6) சட்டத்தின் பிரகாரம் என்னால் குறித்த காலத்தில் பாராளுமன்றத்தில் முன்வைக்கும் அறிக்கைக்கு உள்ளடக்கப்படும்.

1.4 நிதி அறிக்கை தொடர்பில் முகாமைத்துவம் மற்றும் நிர்வாக தரப்புகளின் பொறுப்பு

இந்த நிதி அறிக்கை இலங்கை கணக்காய்வு தரத்திற்கு அமைய தயாரிப்பது மற்றும் நியாயமான முறையில் முன்வைப்பது மற்றும் மோசடி மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக் கூடிய போதுமான அளவு போலியான அறிக்கைகள் இன்றி நிதி அறிக்கையை தயாரிப்பதற்கு முடியுமான வகையில் தேவையான உள்ளக நிர்வாகங்களை தீர்மானிப்பது முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

நிதி அறிக்கையை தயாரிக்கும்போது, சபையை தொடர்ந்து நடத்திச் செல்லும் திறனை தீர்மானிப்பது முகாமைத்துவத்தின் பொறுப்பு ஒன்று என்பதோடு, முகாமைத்துவ சபையை கலைப்பதற்கு கருதுவதாயின்

நிதி அறிக்கை 2021

அல்லது வேறு மாற்று ஒன்று இல்லாதபோது நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது தவிர்த்து தொடர்ச்சியான இருப்பை அடிப்படையாகக் கொண்டு கணக்கு வைத்தல் மற்றும் சபையின் தொடர்ச்சியான இருப்பு சார்ந்த விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பு ஒன்றாகும்.

சபையின் நிதி அறிக்கையிடல் செயற்பாடு தொடர்பில் ஆய்வு செய்யும் பொறுப்பு, நிர்வகிக்கும் தரப்புகளினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்கம் கொண்ட தேசிய கணக்காய்வு சட்டத்தின் 16 (1) உப பிரிவின் பிரகாரம், சபையின் வருடாந்த மற்றும் தற்கால நிதி அறிக்கையை தயாரிப்பதற்கு முடியுமான வகையில் தமது வருவாய், செலவு, சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் முறையான ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளை பேணுதல் வேண்டும்.

1.5 நிதி அறிக்கை கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டுமொத்தமாக நிதி அறிக்கை, மோசடி மற்றும் தவறு காரணமாக ஏற்படும் அளவுசார் போலியான அறிக்கைகள் இல்லை என்பதை சாதாரண உறுதிப்பாட்டை பெற்றுக் கொடுத்தல் மற்றும் எனது கருத்து உள்ளடங்கிய கணக்காய்வு அறிக்கையை வழங்குவது எனது நோக்காகும். சாதாரண உறுதிப்பாடு உயர் தர உறுதிப்பாடு ஒன்றாகின்றபோதும், இலங்கை கணக்காய்வு தரத்தின் பிரகாரம் கணக்காய்வை மேற்கொள்ளும்போது அது எப்போதும் அளவுசார் போலியான அறிக்கைகளை வெளிப்படுத்துவதான உறுதிப்பாடு ஒன்றாக இருக்காது. மோசடி மற்றும் தவறான ஒற்றை அல்லது குழு ஒன்றாக தாக்கம் காரணமாக அளவுசார் போலியான அறிக்கைகள் ஏற்படக்கூடும் என்பதோடு, அதன் அளவுசார் தன்மை இந்த நிதி அறிக்கை அடிப்படையாகக் கொண்டு ஆய்வாளர்களினால் எடுக்கப்படும் பொருளாதார முடிவுகள் தொடர்பிலான தாக்கத்தில் தங்கியுள்ளது.

இலங்கை கணக்காய்வு தரத்தின் பிரகாரம் கணக்காய்வின் பகுதி ஒன்றாக என்னால் கணக்காய்வின்போது தொழில்முறை தீர்மானம் மற்றும் தொழில்முறை சந்தேகத் தன்மையுடன் செயற்பட்டது. என்னால் மேலும்,

- அறிவிக்கப்பட்ட கணக்காய்வு கருத்துக்கு அடிப்படை ஒன்றை பெறும்போது மோசடி அல்லது தவறான காரணத்தினால் நிதி அறிக்கைகளில் ஏற்படக்கூடிய அளவுசார் போலியான அறிக்கைகள் ஏற்படும் அபாயத்தை அடையாளம் காணல் மற்றும் மதிப்பீடு செய்வதற்கான சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பொருத்தமான கணக்காய்வு நடைமுறையை திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டது. தவறாக காண்பிப்பதன் காரணமாக ஏற்படுகின்ற அளவுசார் போலியான அறிக்கைகளில் ஏற்படும் தாக்கத்தை விட மோசடி ஒன்றில் ஏற்படும் தாக்கம் அதிகம் ஆவது அவை பிறழிணக்கம், போலியான ஆவணங்கள் தயாரித்தல், வேண்டுமென்றே தவிர்த்தல், தவறாக காண்பித்தல் அல்லது உள்ளக நிர்வாகத்தை தவிர்ப்பது போன்ற காரணங்கள் என்பதாலாகும்.
- உள்ளக நிர்வாகத்தின் பயன் தொடர்பில் கருத்து ஒன்றை வெளிப்படுத்தும் நோக்குடன் இல்லாதபோதும், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பொருத்தமான கணக்காய்வு நடைமுறை திட்டமிடலுக்காக உள்ளக நிர்வாகம் தொடர்பில் புரிதல் ஒன்று பெறப்பட்டது.
- பயன்படுத்தப்பட்ட கணக்கியல் கொள்கைகளின் பொருத்தப்பாடு, கணக்கியல் மதிப்பீடுகளின் நியாயத்தன்மை மற்றும் முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்பாடுகள் பதிப்பிடப்பட்டது.
- சம்பவங்கள் மற்றும் நிலைமைகள் காரணமாக சபையின் தொடர்ச்சியான இருப்பு தொடர்பில் அளவுசார் நிச்சயமற்ற நிலை ஒன்று இருக்கிறதா என்பது தொடர்பில் பெற்றுக்கொண்ட கணக்காய்வு அத்தாட்சிகள் அடிப்படையில் கணக்காய்வுக்காக நிறுவனத்தின் தொடர்ச்சியான இருப்பு தொடர்பிலான அடிப்படையை பயன்படுத்துவதன் தொடர்புத்தன்மை தீர்மானிக்கப்பட்டது. போதுமான நிச்சயமற்ற தன்மை இருப்பதாக நான் அனுமானிப்பதாயின் நிதி அறிக்கைகளில் அது தொடர்பிலான வெளிப்படுத்தல்களுக்கு எனது கணக்காய்வு அறிக்கையில் அவதானம் செலுத்த வேண்டும் என்பதோடு, அந்த வெளிப்படுத்தல்கள் போதுமாக இல்லையெனில் எனது கருத்தை மாற்றி அமைத்தல் வேண்டும். என்றபோதும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் அடிப்படையில் தொடர்ச்சியான இருப்பு முடிவுறலாம்.
- நிதி அறிக்கைகளின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கு அடிப்படையான கொடுக்கல் வாங்கல் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமாக உள்ளடக்கப்பட்டிருப்பது மற்றும் வெளிப்படுத்தல் அடங்கிய நிதி அறிக்கைகளின் ஒட்டுமொத்த முன்வைத்தல் மதிப்பிடப்பட்டது.

vdJ fzf;fha;tpy; milahsk; fhzg;gl;l Kf;fpakhd fzf;fha; T fz;Lgpb;Gfs;> gpujhd cs;sf
epu;thf gytPdq;fs; kw;Wk; kw;w tplaq;fs; njhlu;gpy; epu;tfpf;fg;gLfpd;w jug;GfSf;F mwpt+l;LfpNwd;



நிதி அறிக்கை 2021

2 வேறு சட்டரீதியான மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைகள் தொடர்பான அறிக்கை

2.1 2018 இன் 19 ஆம் இலக்கம் கொண்ட தேசிய கணக்காய்வு சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பில் விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்படும்.

2.1.1 எனது அறிக்கையில் முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்காக அடிப்படையான பகுதியில் விபரிக்கப்பட்டிருக்கும் விடயங்களிலான தாக்கங்கள் தவிர்த்து, 2018 இன் 19 ஆம் இலக்கம் கொண்ட தேசிய கணக்காய்வு சட்டத்தின் 12 (ய) உறுப்புரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேவைகளுக்கு அமைய கணக்காய்வுக்கான விபரங்கள் மற்றும் தெளிவுபடுத்தல்கள் என்னால் பெற்றுக்கொள்ளப்பட்டதோடு எனது அவதானிப்பில் தெரியவரும் வகையில் முறையான நிதி அறிக்கைச் சபை ஒன்று பேணப்பட்டு வந்துள்ளது.

2.1.2 2018 இன் 19 ஆம் இலக்கம் கொண்ட கணக்காய்வு சட்டத்தின் 6 (1) (ன) (ளை) உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைக்கு அமைய கடந்த ஆண்டில் என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட நிதி அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

2.2 பின்பற்றப்பட்ட செயற்பாடுகள் மற்றும் பெற்றுக்கொள்ளப்பட்ட அத்தாட்சிகள் அடிப்படையில் மற்றும் அளவுசார் விடயங்களுக்கு மட்டுப்படுத்துவதன் மூலம், கீழ் குறிப்பிடப்பட்ட அறிக்கை இடம் அளவுக்கு எந்த ஒன்றும் எனது அவதானத்திற்கு செல்லவில்லை.

2.2.1 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 12 (ன) உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைக்கு அமைய சபையின் நிர்வாகச் சபையின் ஒரு உறுப்பினருக்கு சபையில் தொடர்புபட்டு ஒரு ஒப்பந்தம் தொடர்பில் நேரடி அல்லது வேறு வகையில் சாதாரண வர்த்தக நிலைமையில் இருந்து வெளியே தொடர்பு இருப்பது.

2.2.2 2018 இன் 19 ஆம் இலக்கம் கொண்ட தேசிய கணக்காய்வு சட்டத்தின் 12 (க) உறுப்புரையில் குறிப்பிடப்பட்ட தேவைக்கு அமைய கீழ் குறிப்பிடப்பட்ட அவதானிப்பு தவிர்த்து ஏதேனும் தொடர்புடைய எழுத்திலான சட்டம் ஒன்றுக்கு அல்லது சபையின் நிர்வாக சபையினால் வெளியிடப்பட்ட வேறு பொது அல்லது விசேட ஆணைகளுக்கு இணங்காத வகையில் செயற்பட்டிருப்பது.

சட்டங்கள், விதிகள், ஒழுங்குமுறைகள் போன்றவற்றுக்கு தொடர்புபட்டு	இணங்காமை
பிடி.:12 ஆம் இலக்கம் கொண்ட 2003 ஜூன் 02 திகதி அரசு வணிய கற்றுநிருபத்தின் 6.5.1 உறுப்புரை	கணக்கு ஆண்டு முடிவற்று 60 நாட்களுக்குள் நிதி அறிக்கை மற்றும் வரைவு ஆண்டு அறிக்கையை கணக்காய்வாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றபோதும் 2021 ஆம் ஆண்டு நிதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது 2024 ஜூலை 05 ஆம் திகதியிலாகும்.

2.2.3 2018 இன் 19 ஆம் இலக்கம் கொண்ட தேசிய கணக்காய்வு சட்டத்தின் 12 (ப) உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளுக்கு அமைய சபையின் அதிகாரம், செயற்பாடுகள் மற்றும் பணிகளுக்கு அமையாத வகையில் செயற்பட்டிருப்பது என்பது.

2.2.4 2018 இன் 19 ஆம் இலக்கம் கொண்ட தேசிய கணக்காய்வு சட்டத்தின் 12 (ர) உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளுக்கு அமைய சபையின் வளங்களை சிக்கனமாக, செயல்திறன் கொண்டதாக மற்றும் பயனுள்ள வகையில் காலத்திற்குள் குறித்த சட்ட விதிகளுக்கு அமைய பெற்று பயன்படுத்தப்படவில்லை என்பது.

2.3 வேறு விடயங்கள்

- சபையினால் இரு பண்ணைகளின் செலவுகள் ரூபா 1,979,984 ஆகிய 02 உணவு உற்பத்தி இயந்திரங்களையும் மற்றொரு பண்ணையில் 2016 ஆம் ஆண்டு ரூபா 3,853,490 மூலதனச் செலவை ஏற்று புதுப்பிக்கப்பட்ட உணவு உற்பத்தி இயந்திரம் ஒன்றும், மேலும் இரண்டு பண்ணைகளில் பெறுமதி குறிப்பிடப்படாத 04 இயந்திரங்கள் இருந்ததோடு அந்த இயந்திரங்கள் மதிப்பீட்டு ஆண்டாகும்போது செயலிழந்து இருந்தது.
- பொருள் மதிப்பீட்டு அறிக்கைகளை பரீட்சிக்கும்போது சபைக்கு சொந்தமான 07 பிரிவுகளின் 260 பொருள் உருப்படிகள் குறைந்திருந்ததோடு அது தொடர்பில் சபையினால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாதிருந்தது.
- மஹேபேரியாதென்னவில் அமைந்துள்ள 517 பர்ச்சஸ் கணி ஒன்றை தனியார் நிறுவனம் ஒன்றுடன் ரூபா 24,418,300 பிரதிப் பயன் ஒன்றாக 99 ஆண்டுக்கும், வெலிசரவில் அமைந்துள்ள 31 பர்ச்சஸ் ஆகிய காணி ஒன்றை தனியார் ஆடை நிறுவனம் ஒன்றுடன் ரூபா 31,600,800 பிரதிப் பயன் ஒன்றாக 30 ஆண்டுகளுக்கும்

நிதி அறிக்கை 2021

குத்தகைக்கு விடுவதற்கு ஒப்பந்தமாகி இருந்தது. 1972 இன் 11 ஆம் இலக்கம் கொண்ட அரசு விவசாய சட்டத்தின் 2ஆவது உறுப்புரை மற்றும் 1975 பெப்ரவரி 14 ஆம் திகதிய 157 ஆம் இலக்கம் கொண்ட வர்த்தமானி மூலம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தத்திற்கு அமைய, சபையினால் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறிப்பிடப்பட்டிருந்ததோடு, இந்த காணிகள் அந்தப் பணிகள் சாராத செயற்பாடுகளுக்காக குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.

- (d) நிதி அறிக்கைக்கு அமைய ஊழியர் மற்றும் வேறு கடன்பாடு நிலுவைகளில் மொத்தம் ரூபா 206,147,457 இன் ரூபா 78,434,501 உம் 05 ஆண்டு தாண்டிய நிலுவைகள் என்பதோடு மதிப்பீட்டு ஆண்டு முடிவு வரை அறவிடப்பட்டிருக்கவில்லை.
- (e) 2021 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முழு கடன்பாடு நிலுவையில் உள்ளடங்கும் வெலிகந்த பண்ணையின் முகாமையாளரினால் கிடைக்க வேண்டிய கடன் பற்றாக்குறை மற்றும் உயிரியல் சொத்துகள் பற்றாக்குறை முறையே ரூபா 619,484 மற்றும் ரூபா 10,287,510 என்பதோடு தற்போது அந்த முகாமையாளர் உயிருடன் இல்லை என்பதால் பணத்தை அறவிட முடியாதிருந்தபோதும் அது தொடர்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (f) நிதி அறிக்கைக்கு அமைய உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் கிடைக்க வேண்டிய ரூபா 2,257,460 மற்றும் கிடைக்க வேண்டிய பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மதிப்பு ரூபா 9,109,693 தொடர்பில் அறவிடுவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் மதிப்பிடப்பட்ட ஆண்டு முடிவாகும்போதும் எடுக்கப்படவில்லை.
- (g) சபையின் நிதி அறிக்கைகளில் வர்த்தக மற்றும் மற்ற செலுத்த வேண்டிய நிலுவைக்குள் ஓர் ஆண்டுக்கு மேற்பட்ட காலம் தொடக்கம் இருந்து வரும் மற்றும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்திராத ரூபா 184,943,042 நிலுவை இருந்தது.

டபிள்யூ.பி.சீ. விக்ரமரத்ன

கணக்காய்வாளர் நாயகம்

